

ஸ்ரீ காசிகாந்த சுவாமிக ஸவர்களால்
இயற்றப் பெற்ற நூல்கள்.

ரூ. அ.

1. மண்டபப் பிராஹ்மனைப்பநிஷத்தும் - ராஜ்யோக பாஷ்யமும்	0 4
2. வியாச தாத்பர்ய நிர்ணயம்	0 8
3. வேதாந்த சஞ்சூரா	0 2
4. நொஷ் கர்மிய சித்தி	0 8
5. சுவாராஜ்ய சித்தி	0 8
6. விசாராசாகம் - மூலமும், அதற்குச் சரியான அகவலும்	2 0

அடுக்கி லிருப்பன.

7. பேதாந்திக்காரமும் சத்கிரியை யென்னும் உரையும்	1 0
8. ஹரிமீடையும் - ஹரி தத்வ முக்தாவலியும்	0 8
9. சிவ சங்கராவதாரம் - சங்கராசாரிய சுவாமிகள் சுசுவாராவதாரம்	0 8
மென்பதற்குப் புராணப் பிரமாணங்கள்	
10. மஹாதம் சரிதாமிர்தம்	1 8
11. வேதாந்த பதார்த்த மன்றால்வா	1 8
12. சுகாவாசிய உபஶிஷத்தும் சங்கர பாஷ்யமும்	0 4
13. வேதாந்த சித்தாந்த முக்தாவலி	0 8
14. வேதாந்த பரிபாலை	0 5
15. தர்க்க சங்கிரக மூலமும் - தர்க்க சங்கிரக தீபிகையும்	0 4


விஜய சக்தி (வெற்றி வேல்) இது திருப்பரங் குன்றம் ஸ்ரீமத்-செங்கி
நாதையர் எழுதிய மகா உக்ர வீரபத்ராஸ்திரம் என்னும் புத்தகத்தின்
மறுப்பாம்.

வேதாந்த சாஸ்திர ரத்நாவலி	1 0
பஞ்சத்தி செய்யுள்	0 10
சங்கர விஜய விலாசம் (சித்விலாச சுவாமிக ளென்னும் சித் புருஷ ரியற்றியது)	0 12

லோ கோபகாரி ஆட்டீசு,

கோமளேசுவரன் பேட்டை,

கேள்வை.



சிவமயம்.

ஸ்ரீ சங்கராசாரிய குருப்யோ நம:

சூட்டுக் கோலாற் சூட்டுண்டு

துள்ளி யேழுந்த தூத்துக்குடி முத்தைய பிள்ளை

கடாவை யடக்குந் கட்டாரி.

இது

கோவிலூர் மடாலயம்

ஸ்ரீ வீரசேகர ஞான தேசிக சுவாமிக ளவர்களின்
பாத சேகரரும்

உபய பாஷா வேதாந்தப் பிரவாந்தகாசாரியரும் ஆகிய

ஸ்ரீ காசிகாந்த சுவாமிக ளவர்களால்

விடப் பெற்று

சென்னை

கோமளேசுவரன் பேட்டை


சச்சிதாந்த அச்சியங்கிர சாலையில்

பதிப்பிக்கப் பெற்றது.

1919.

ஏ
சுற்குருப்போ நம:

குட்டுக் கோலாற் சூடின்டு,
துள்ளி யேழுங்த தூத்துக் குடி முத்தைய பிள்ளைக்
கடாவை யடக்குங் கட்டாரி.



ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். 214 (திருக் குறள்)

நனிக்கொம்ப ரேறின ராஃதிறங் தூக்கி
னுயிர்க்கிறதி யாகி விடும். 476

திரு வாவடு துறை யாதீந்திற் சம்பளம் பெற்றுத் தென் சமுத்திரக்
ஸடியி லுள்ள தூத்துக் குடியில், “திரு வாவடு துறை யாதீந்தைவப்
ரசாரகர்” என்னும் பெயருடன், வேதாந்தம் சைவ சித்தாந்தம் என்னும்
ஏண்டினையுங் கைக் கொண்டு வசிக்கும், பொ. முத்தைய பிள்ளை யென்
பார் “பூமித் காசிகாந்த சுவாமியார் கட்டுரையின் மேல் கடா” என்
ஒரு சிறு ஆபாசச் சுவடியினை யெழுதி, சிவ நின்தை, சிவாதாரா நின்தை, நீத்
பார் நின்தை, வேதாந்த சாஸ்திர நின்தை முதலிய நின்தைக் கணிம்பப் பெற்று,
வளியிட்டிருக்கின்றனர். அவரால் வெளியிடப் பெற்ற அப் புத்தகம் தன்
பயருக் குரிய கடா விஷயங்களைத் தாங்காது, விடைக் குரிய விஷயங்களையும், 4-வது பக்கத்தில், “இனியேனும் இவரும் இவர்சார்பினரும், திரு
மங்கிரம் முதலிய திரு வாக்குகளுக்குச் சைவ சித்தாந்தப் பெரியாரிடம்
பொருள் கேட்டு உண்மை யுணர்வார்களா?” என்றும், 5-வது பக்கத்தில்
“தருக்க ஞாநத்தில் வல்லவர் போன்ற தம்பட்ட மடிக்கும் சாமியார் அறி
யாமைக்குக் காரணம் யாதோ?” என்றும், “இப்பொருள் கூறுதல் இவர்
மதத்தினர்க்குப் பழும் பாடமே, ஜீவன் ஈர்வரன் என்னுஞ் சொற்களுக்கு
இவர் கூறிய பொருளே பொரு ளொன, மாயா வாதச் சார் பில்லாத வட
மொழி வல்லார் முன் சாதிப்பரா?” என்றும், 6-வது பக்கத்தில் “எத்
தழுப்புப் பற்றி” என்றும், “செட்டியா ரவர்க் கொழுதியதும் பொய்யாத
வின் அதற்கு இவ்வளவு சிரமப்பட வேண்டாமே. இதனாலே, பொய்யை
மெய் யென்று வீணைச்சிரமங் கொள்ளும் புண்ணிய முடையார் சுவாமியா
ரும் இவர் மரபினரு மென்பது விளங்க வீல்லையா?” என்றும், 7-வது பக்
கத்தில் “சுவாமியாரையும் இவர் மரபினரையும் மாயா வாதிக ளொன்று என்
கட் சைவர்கள் கூறினும், நாங்கள் மர்யா வாதிக எல்லர். வேதாந்திக ளொ
ன்று மட்டும் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறார்களே யன்றி,

கைவர்களாகிய நீங்கள் தாம் மாயா வாதிகள் என்று கூறுதல் பொருந்து மா?" என்றும், 12-வது பக்கத்தில், "சாஸ்திரங்களைக் கேட்கு முறை மித் நக்கோரிடங் கேட்டுண்மை யுணராது, மங்க போன வாறு சொல்லு தலும் எழுதுதலும் முறையாகுமா?" என்றும், "இவர் எத்தனைவு கொள்ள பெட்டுதினார்?" என்றும், 13-வது பக்கத்தில் "சுவாமியார் தர்க்க சாஸ்திரத் தில் வல்லவர் போன்று தம்மைப் பலவிடங்களினும் வியந்து கொள்ளுகின்றனரே" என்றும், "இனியேனுங் கவனித்து அங்கிரிப்பாரா?" என்றும், "இவருக்குத் தாயுமான சுவாமிகள் மீது இத்தனைக் கோபம் வந்தமைக்குக் காரணம் என்னையோ?" என்றும், 14-வது பக்கத்தில், "தெரியாதாயின், வாதத்திற்கு வரும் போ தாயினுங் தெரிந்து கொள்ள வேண்டாமா?" என்றும், "தன் நாவைக் காத்துக் கொள்ள முடியாமல், படிப்பின் கர்வம் பற்றியா?" என்றும், "இத்தாந்த நூல்களைச் செவ்வேனே தெரிந்து கொள்ளாக் குறை பற்றியா?" என்றும், 15-வது பக்கத்தில், "ஆரீ சங்கராசாரிய சுவாமிகள் முன்னர் பெளத்த மத்தை வெல்லுதற் பொருட்டு ஏகான்ம வாதஞ் சாதித்து, பின்னர்த் தா முப்பு வேண்டிக் கைவ சித்தாந்த நெறியைத் தலைக்கூடி நின்று" என்றும் 16-வது பக்கத்தில் "இவரும் இவர் சார்பினரும் ஒரு வார்த்தையாவது குற்ற மறச் சொல்ல விரும்பாது, வெற்ற ரூபரயாகப் பலவாய வார்த்தைகளைச் சொல்ல விரும்பி, ஒரு நூலையாவது கசட்டக் கல்லாது, பல நூல் வல்லா ரென் றறி யாதார் புகழ், மேலெழுந்த வாரியாய், பல நூல் படித்தவ ராதவின், அது பற்றி இப் புரட்டுக் கதை கூறினாரா?" என்றும், "அங் நூலையும் அவ வரையினையும் முறையாய்ப் பாடங்கேட்டு நன் குணர்க் கெழுத வேண்டும்" என்றும், "இனியேனும் படித்துச் சிவ ஞாங் சுவாமிகளை பற்றிக் கூறிய குறைக்கு, மன்னிப்புக் கேட்டு உய்வாரா?" என்றும், "கற்றறிந் தடங்காக் குறையினுலேயே யென்பதை மறுக்க முடியுமா?" என்றும், 17-வது பக்கத்தில் "இவர் மதத்திற்கு முதலாய ஆசிரியராய் விளங்கிய ஆரீ சங்கராசாரிய சுவாமிகள், தா முய்தற் பொருட்டு ஆண்டா னாடமைத் திறம் பேணி, பெளத்த மதத்தை வெல்லுதற் பொருட்டு ஏகாத்ம வாதஞ் சாதித் திருக்கவும், அவ வன்மை யறியாது அவர்க்குப் பின் வந்த இடையாய ஆசிரியரும், கடையாய ஆசிரியரும் ஏகான்ம வாதமே ஆகி சங்கராசாரிய சுவாமிகள் கொள்கை யென்று தம்பட்ட மடித்துத் திரிவது, நனுகி யாராயும் அறி வின்மை என்பது மறுக்க முடியுமா?" என்றும் "இனியேனும் அறிந்து கொள்ளுவாரா?" என்றும், 18-வது பக்கத்தில், "இவர் மதத்தைத் தம்மட்டில் வைத்துக் கொள்ளாது, பெரியார் கருத்தும் இதுவே யென்று அவர்கள் மீதும் தமது மதத்தை யேற்றுகின்றார். அந்தோ! இத் தீச் செயலுக் கென்ன பய னடைவரோ?" என்றும், "இப் புரட்டு முகவரையும் வாங்கிச் சேர்த்து வெளியிட்ட சுவாமியாருக்கும் திருக் குற ளாராய்க்கி யுண் டென்று ஏப்புதல் கூடுமா? தாங் கற்ற நூல்களினும் தமக்கு நுணிகிய வாராய்க்கி யுண்டோ வீல்லையோ என் றையுறங் செய்வதை விட, தம்மளவில் தா மடங்குதல் முறைமை யென்பதை யினியேனும் அறிந் தடங்குவாரா?"

என்றும், "ஷணப்பன் வீட்டுக் கோழி தானே விலங்கில் மாட்டிக் கொண்டது போன்று, யோசனை யின்றித் தாமே மாட்டிக் கொண்டார்" என்றும், "இனி யேனும் இத்தகைய குற்றங்களில் மாட்டிக் கொள்ளாது" என்றும், உள்ள வசை மொழிகளையும் தன் னகத்தே தாங்கி வந்திருத்தலின், அப் புத்தகத்திற்குக் "கடா" என்னும் பெயர் பொருத்த முடைத் தன்றும் பின் னர், எப்பெயர் கொடுக்கின் பொருத்த முடையாதம் எனின், "வேதாந்தம் சித்தாந்தம்" என்னும் இரண்டுக் கெட்ட, பெயர் மாத்திரையாற் சைவ சித்தாந்தத்தைக் கைக் கொண்ட, "தூத்துக் குடி, போ. முத்தைய பின்னோயின் தூஷணைச் சுவடி" எனக் கொடுக்கின் நலமாம். அப் புத்தகத் தில் "வினு" எனப் பெயர் தந்து இருப்பு போலி வினாக்கள் வினவுகின்றனர். அவர் எமக்கு எழுதிய கழித்தில், "அறியாமை யுடையேன். உள்ள மை யறிய விரும்புகின்றேன்" என்று எழுதி யிருக்கின்றமையின், அறியாமையின் பாற் பட்ட வினாய், பின் கடாவில் அதனைக் கடந்து கடாவுகின்றமையின், அவற்று எடங்காது, போலி வினு எனப் புதுப் பெயர் தாங்கி நின்றமை யுணர்க.

வினாவான: 1. வேதாந்த ஓல்திரங்கள் முத்தித் தகையில் முப் பொருள் நித்திய மென்று கூறுகின்றன. 2. திரு மந்திரம் வேதாந்தத் தைக் கூறுமிடத்து, மகா வாக்கியத்திற்கு "முத்தியில் முப் பொருள் நித்திய மென்று கூறுகின்றது. அதன் தொடர்பு சில. 3. உபமானம் பொருள் பொருந்த வில்லை. 4. திருஷ்டாந்தம் இரு பொருளைக் கூறுகின்றது. 5. 'பொய், அநித்தியம், இல்லை, மாயை' என்பவற்றிற்கு நிலையாமை யென்பது பொருள். 6. சிவ ஞாங் சுவாமி யுள்ளிட்டார் வைதீக சைவ சித்தாந்திகள். 7. மாயா வாதிகள் வேதாந்திக்கு வேரூய் ஒருவ ரூள். 8. ஞாங் வாசிட்டத்திற்கு முத்தியில் முப் பொருள் நித்திய மென்று கொள்க. 9. சிவ ஞாங் வள்ளலார் முப் பொருளை நித்திய மெளக் கொண்ட வேதாந்த சித்தாந்த சமரச சைவாவர் முத்தாத்தமாக்கட்டு முத்தித் தகையில் இரு பொரு ஞாள். பெத்தாத்தமாக்கட்டுப் பெத்த தகையில் முப் பொரு ஞாள். 10. வாசிட்டத்தில், பாசம் நித்திய மென்று வேதாந்திகள் கொள்கின்றனர். 11. கருட பாவளையின் வாக்கியம் பொருத்த மன்று. 12. திரு மந்திரத் தைத் தேவி கேட்டை ஜெமின்தார் கைக் கொண்டதற்காகக் கொண்டது. 13. திரு மூல நாயானார் உண்மையாகக் குரு வென் றங்கிரிக்கின்றோம். 14. சைவ சித்தாந்திக ஏறிவிலிக் களர். 15. உமாபதி சிவாசாரியர் சமஸ்கிருதத்தில் ஒரு நாலுஞ் செய்ய வில்லை ஆரீ சங்கராசாரிய சுவாமிகள் துவைத் சித்தாந்தியே. 16. சிவ ஞாங் சுவாமிகள் "மோகாத்தில் ஜீவத்வம் கெட்டுச் சிவ ரூபம் ஜீவக் கூகின்றன" எனகின்றனர். 17. ஆரீ சங்கராசாரிய சுவாமிகள் அபிப்பிராயம் முப் பொருள் நித்தியமாகிய துவைத் வாத மே. 18. வேதாந்திக எனைவரும் படித்தவர்களா? 19. பச பதி பாசத்திற்கு அநியமான நித்தியம் பொருள் யாது? 20. மூகவரையிலுள்ள குறந் திரி வடையது" என்பனவாம்,

1. “தர்மிகளுக் கயிக்கியமே யன்றித் தருமங்களுக் கயிக்கிய மின்று” மென்று கூறியதால், இருபொருள் நித்திய மென்று யா மெழுதி யிருப்ப தாகச் சூட்டுக் கோலை, யெம் மிடத்து வந்து, சாணகதி யடைந்து கேட்கு முறையிற் கேளாக் குறையாலும், முன்னர் வேதாந்தியாயிருந்து பின்னர் ப் பலேச்சையாற் சைவ சித்தாந்தியாகிய காரணத்தாலும், எழுதி யிக் கட்டாரியாற் ரூக் குண்டனர். விவகார காலத்தில் உபதேசிக்கும் போதும், வாதம் நடக்கும் போதும், பேதமாக வைத்துத் தான் உபதேசிக்கவும் வாதஞ் செய்யவும் கூடும். இரு தருமிகள் இருக்கின்றன என்று கேட்ட சிஷ்யனுக்கு, இரு தருமிகளை யதுவித்துச் சாஸ்திரங்களை அபதேசிக்கப்படுகின்றது. அவ்வாறே, விவகார காலத்தில் வாதம் நடக்கும் போது அநுவதித் துக் கூறியதாம். அதனை யுனராது, இரு பொருள் நித்திய மென்று மென்று துறமுகின்றார். “சிவனுக் குரிய என் குணங்கள் சிவனுக்கு வந்து பொருந்து கின்றன” என்பதன் பொருள், மோக்க காலத்திற் சிவத்துவங்கெட்டு, சிவ ரூபமாகுதலால், சிவனுக் குரிய குணங்கள், மறையாது வெளிப்படுகின்றன என்பதாம். அவ்வாறு நின்றி, ஜீவன் வேறு யிருப்பவன். அவன் மீது, சிவனுக் குரிய குணங்கள் கஞ்சகம் போன்று வந்து மறைக்கின்றன என்று பொருள் கொள்ளத்தக். “சாஸ்திர சித்தாந்த லேசு சங்கிரகம்” என்னுங் கிரந்தத்தில் ஸ்ரீ அப்பயம் தீக்விதாவர்கள் இவ்வாறே யெழுதி யிருக்கின்றார்கள். அக்கிரந்தம் பார்க்க அவர்க் காற்ற விண்மையின் சமல்கிருத ஞாந முடையார்பாற் சாணகதி யடைந்து கேட்ட உணர்வாராக. உண்மைச் சித்தாந்தத்தைக் கூறுங்கால் ஒரு பொரு ளென்றும், எனையாக்கறிவித்தற்கு இரு பொருங்கள், இரு தருமிகள், சிவனுக் குரிய குணங்கள் ஜீவனுக்கு வந்து பொருந்துகின்றன என்று விவகாரத்தை யதுவித்துப் பேதமாகவும், எழுதி யிருப்பதனான் மூர யனின்மை யுனர்க. “ஸ்ரீமத் அப்பயம் தீக்விதாவர்கள் கருத்தோடும் மாறுபடின், இவர் மதம் யாவர்க்குத் தான் சம்மதம்” என்று எழுதினர். கருத்தோடும் என்ற வம்மையால், இவர் கருத்தோடும், இவரைச் சாந்த சிவ ஞாந போத மூன்ஸிட்ட 14 சாஸ்திரத்தினைக் கைக் கொண்டார் கருத்தோடும், மாறு படுகின்ற தென்று கருதுகின்றனர். 14. சாஸ்திரமும் முத்தியில் மூப் பொரு ஞாந டென்று தூலமாகக் கூறுகின்றமையின், அதனேடு மாறுபடுதல் தேற்றமே. ஸ்ரீ அப்பயம் தீக்விதாவர்கள் வியற்றிய ‘பரிமலம், வேதாந்த சாஸ்திர சித்தாந்த லேசு சங்கிரகம். உபக்கிரம வுபசம்மாயம்.’ என்பன வாதி நூல்களையும், அவர்கள் ஆசாரியராய நாசிக்ம சுவாமிகள் இயற்றிய “பேத தீக்காரம்” என்னும் நூலினையும் பழித்து, அதன் பின் “அவர்கள் கருத்தோடும் மாறுபாடாகாதா?” என்று வினவினரா? அவ்வாறு நின்றித் தம் மந்மே போன வாறு ஆரூடம் பர்க்குத வழி கண்டே. அந் நூல்களைச் செவ்வனே யாராய்ந்து, அவ்வாறே மாறுபாடா தழைந்தா மென்ற றிக.

2. சூட்டுக் கோவிற் காண்பிக்கப் பட்ட “திரு மந்திரச் செய்யனும் ஏனைச் செய்யனும், ‘ஜீவன் பரன் சிவன்’ என்னும் மூன்று பொருளைக்

கூறுகின்றன வென்பது வெளிப்படை” யென்றும், “திரு மூல நாயனா திரு வாக்கிற்கு மாருக ஒன்றுக் கூறும் தன்மையினையே தத்துவ மசி யுணர்த்துவ தென்றல் எவ்வாறு பொருந்தும்?” என்றும் வரைந்தனர். இதனால், முத்தியில் ‘சீவ சேதங்ம், பர சேதங்ம், சிவ சேதங்ம்’ என மூன்று சேதங்ம் பொருள்களும், பாச மாய சடப் பொருளும், நித்தியமாய் இருந்து, ‘நான்கு பொருள்கள் நித்திய’ மென்று கூறுகின்றவர் திரு மூல நாயனு ரென்று கருதுகின்றனர் போலும். ஸ்ரீ மூல நாதர், “வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம்” என்னும் ஷடாந்தங்களையும், சமஸ்கிருதத்தில் உள்ள ‘மந்த்ர மாவிகா’ என்னும் நூலினும், தமிழிலுள்ள ‘திரு மந்திரம்’ என்னும் நூலினும் கூறினவ ராயிற்றே. அவ்வாறு கூறியவர் வேதாந்த சித்தாந்த சாஸ்திரங்களின் பொருளை யுணராது, வேதாந்த சாஸ்திரங்கள் மூப் பொருள், அல்லது நாற் பொருள் நித்திய மென்று கூறுகின்றன என்பாரா? “அம்பத மேலைச்சொருப மாவாக்கியம், செம்பொருள் ஆண்டருள் சீர்ந்தி தானே.” என்ற வாக்கியத்தால் ஒரு பொருளேயுள் தென்றும், “திரிமலங் தீர்ந்து அவன் சிவனும். நான் என்னும் தான் என்றும் இரண் டல்லை. மல மூன்றாண் செற்றவர் சுத்த சிவமாவர். துரியமும் சுசங்குடி ஒன்றுக்கால் பின்னையும் வந்து பிறந்திடும். அறிவு என் வடி வென்று அறிந் திருக்தேன், ஏகமான தவம் உறுதத் துவ மசி. எல்லாம் அறிந்த அறிவினை நான் என்னில் எல்லாம் அறிந்த இறை யென்னாம். தன்னை யறிந்திடுங் தத்துவ ஞாநிகள். தனை மாற்றி யாற்றத் தகும் ஞாநி. தனையாய்ந் திருப்பது தத்துவம்” என்பன வாதி வாக்கியங்களால் ஒரு பொருளேயுள் தென்றும், கூறியிருப்பவும், அவற்றை யுணராது மூப் பொருளைக் கூறுதல் வெளிப்படையென்றும், திரு மூலர் திரு வாக்கிற்கு மாருக ஞாநர்த்துவ தென்றல் எவ்வாறு பொருந்தும்? என்றும் எழுதி யிடர்ப்பட்டு, அந்தால் கொண்டும், சூட்டுக் கோல் கூறியது கொண்டும் யாவரு முணர்ந்த பொருளை யுணரமையின் ‘அந்தாநம்’ என்னும் தோல்வித் தாந்தை யடைந்தனர்.

இன்னும் 2393. “சிவமாதல் வேதாந்தம்”, 2401. “அநாதி ஜீவன் ஐம் மலமு மற்று அப்பாலாய் அநாதி யடக்கித் தனைக் கண்டு அரானுய்த் தன் ஆதி மலம் கெட்டத் தத்துவாதி தம் வினாவீ சீர் பாலாதல் வேதாந்தத்து உண்மையே.” என்பன வாதி பல செய்யுட்களிலும், ஒரு பொருள் உண்டென்பதைக் கூறியிருக்கின்றார். சீர் கெட்டு எங்களும் பாலாகின்றதோ, அங்கனமே ஜீவத்தவங்க கெட்டு, சிவ ரூபமாகிய பிரஹ்மமாதல் வேதாந்தத்தின் சித்தாந்தமாம் என்பது கீருத்தாம். பாசம் அநித்திய மென்பதற்கும், பசுத்துவம் நீங்கிச் சேதம் மொன்றே முத்தியி ஹள தென்பதற்கும் பிரமாணமாக எண் ணீறந்த செய்யுட்கள் திரு மந்திரத்தி ஹள தென் றுணர்க.

‘அக் குழமையன் இவனே’ என்பது போன்று பொரு டரும் விட்டு விடாத விலக்கணைக்கு, ‘முன்னர்ப் பாசத்தோடு கூடிப் பசுவாயிருந்தவனே

இப்பொழுது பிரமத்தோடு கூடிப் பிரமா யிருக்கின்ற வென்பது பொருளா? என்று வரைந்தார் அஃபோ டமையாது, திரு மந்திரம். 2634-வது செய்யுள்ளும், சிவ ஞான போதம் 11-ம். குத்திரமும், 'ஜீவன், முச்தியில் வேறும் உள்பொரு ளென்றே கூறுகின்றன' என்று மிகைபடக் கூறிச் சித்தாந்தப் படுத்தி, 'அத்தூநம், அத்தும்' என்னுங் தோல்வித் தாங்களை யடைந்தனர். சிவ ஞான சுவாமிகள் என்னுங் தம்பிரான் என்பார், 'சோயங் தேவத்தன்' என்னுங் திருட்டாந்தத்தோடு திரு மந்திரத்திற் கூறிய விட்டு விடாத விலக்கினையை, தமக் குடன்பாடன் ரெற்று கண்டித்துத் திரு மந்திரத்தை மொரு புடை மொதுக்கி யிருப்பு, அதனை யுணராது, சாதக மாகக் கருதி வினவுகின்றார். திருட்டாந்தத்தில் 'அவன் இவன்' 'அக் குழையன் இவன்' என, ஒரு பொருளே யுள்ளது. இவர் கூறும் தாஷ்டாந்தத்தில் 'பதி பசு பாசம்' என முப் பொருள்க் ஞானன. திருட்டாந்தத்தில் ஒன்றீர் பரோகாத் தன்மை அபபோகாத் தன்மைகளையும், குண்டலமாகிய விசேடணத்தையும், நீங்கி விடின், விவகார காலத்திற் பொரு ளென்றே யாம். இவ்வாறு, தாஷ்டாந்தம் இன்மையின் பதிப் பொரு ளோடு பசுப் பொருளையும் பாசுப் பொருளையும், ஒன்று சேர்க்கின் பெத்த தசையினும் முத்தித் தசையில் விசேட மின்றூம். பாசம் நாசமாயவறு. பசுத் தன்மை, பதித் தன்மையாய விசேடம் நீங்கின் சேதந மொன்றே யெஞ்சும். அதனைப் பிறர்க் குணர்த்துவான், சிவம் என்றும் பிராஹ்மம் என்றும் சாங்கிரங்களில் வழங்கப் பெறு மெனக் கொள்க. இவ்வாறு, கொள்ளாக்கால் திருட்டாந்தத்தில், குழுமயோடு கூடி யிருந்த புருடன், குழும. யில்லாக்கால், குழும யின்மை யென்னும் அபாவமாய விசேடணத்தோடு கூடி யிருப்பனே? தேவ தத்தன் பாசமாகிய அக் காலம் என்னும் விசேடணத்தை விட்டு, இக் காலமாய விசேடணத்தோடு கூடி யிருப்பனே? அவ்வாறு, துஷ்டியது துர்ஜங் நியாயத்தாற் கொள்ளினும், பாசமாய அக் கால, இக் கால, குண்டலங்களும், தேவ தத்தன் புருடனைய பொருள்களுமாய் இரண்டே யுள்ளன. பெத்த தசையிற் பாசத்தோடு கூட்டுற வற்ற பசு, முத்தி தசையில் பாசத்தை விட்டால் சிவத்தோடு கூட்டுற வறும். பாசம் நிதிய மாகவின், பாசத்தை விட்டுச் சிவத்தோடு கூட்டுற வறல் பொருந்தாதாம். இவர், பிரூண்டு பாசம் அந்த்திய மெனக் கூறியவாறே பாசம் அந்த்திய மெனக் கொள்ளின், பாசம் நீங்கிய வழி, பசு, பசு என்னும் பெயரைப் பெருதாம். பாசத்தாற் கட்டுறலால் பசுவாய சேதநம் பசு என்னும் பெயரைப் பெற்றதே யன்றி, இயற்கையிற் கட்டுறந்து முன் பசு என்னும் பெயரைப் பெற்றில்லை. ஆகவின், பாசம் நீங்கிய விடத்தும், பசு சுத் சேதந மாக விருக்கின்றமையின், சுத் சேதநமாய சிவத்திற் கும், அதற்கும் பேத மின்மையின், அபேத மாகவே யிருக்கு மென்றுணர்க. தத்துவம் சிவ வாக்கியமிக் சேதங்கட்டு ஜக்கியத்தினைக் கூறிச், சுடப் பொருட்கு அநித்தியத்தினை யறை கின்றதே யன்றிச், சுடமாய பாசத்திற் கும், பசு, பதி, என்னுங் சேதநங்களோடு ஜக்கியத்தினைக் கூறுவதின்றூம்.

தத்துவ மசி மகா வாக்கியத் திருட்டாந்தத்தில், முப் பொரு ஸின்றுகவின், சட சேதநமாய முப் பொருள் நித்தியத்துவத்தைக் கூறுவதற்கு, அவ்வாக்கியமும், அத் திருட்டாந்தமும் முழு விரோதமாம். மூன்றுப் பாசத்தோடு கூடிப் பசுவா யிருந்தவன், வேதாந்த சாஸ்திரம், பிரஹ்ம ஞாங்காரியரது உபதேசங்களால், பாசத்தை நீங்கிப்பித்துத், தனது மூன்னிலைமையாய பிரஹ்மமாயினன் என்றும், உண்மையில், அஃதாவது பாமார்த்தத்தில் பச என்றேரு பொரு ஸில்லை யென்று முனர்க. திரு மந்திரம், சிவ ஞான போதம் கூறியது பேத விலக்கன் என்று பித் தின்றிக் கொள்க.

"ஒரு சேதங்கு சுத்தமா யிருந்து அந்தக்கரண உபாதியைக் கூடிற்ற ரூ? அசுத்தமா யிருந்து அந்தக்கரண உபாதியைக் கூடிற்ற ரூ? சுத்தமா யிருந்து கூடிற் தெனின் ஏதற்காகக் கூடிற்ற ரூ? எப்பொழுது கூடிற்ற ரூ? உயிர் ஆணவ மலத்தை யாதியே கூடியாறு போல எனின், அது சுத்தப் பிரமாகுமா? அாதியே கூடிய உபாதியைத் தானே நீங்குதல் எவ்வாறு கூடும்? கூடுமாயின், ரூன்னரே நீங்கி யிருக்கலாமே? உபாதியைக் கூடுதலும் பிரிதலும் இயல் பெனின், பிரிந்த பின்னராகு கூடு மென்றுகி, பிரிவ தற்காகச் செய்யுஞ் செயல்க ளெல்லாம் வீண் செயல்களா யன்றே முடி யும்? கைவ சித்தாந்தத்தில் ஆன்மா அாதியே மலத்தைச் சார்ந்து பெத்த ணேய் நின்று, பின்னர் குரு கிருபயால் மலத்தினின்றும் நீங்கிச் சிவத்தைச் சார்ந்து முத்தன்கு மென்று கூறுதலால், மலத்தைச் சார்ந்து நின்ற வயிர், அதினின்றும் நீங்கிய வாறு போல, சிவத்தைச் சார்ந்து நின்ற உயிரும் அதனின்றும் நீங்காதா? நீங்குமாயின் சார்தற்காகச் செய்யுஞ் செயல்க ளெல்லாம் வீண் செயல் தானே யென்பீரேல் நன்று வினாயினீர்; மல சத்திக்குக் கே இண்டு, சிவ சுத்திக்குக் கே டின்று. மல சுத்திமின் கேட்டின்ற மலத்தினின்றும் நீங்கிய வயிர் சிவத்தைச் சாரும். சிவ சுத்திக்குக் கே டின்மையால் சிவத்தைச் சார்ந்த வயிர் மலத்தில் மீருத லில்லை இது எதுபோலு மெனின், ஏரிக் கரைக்குக் கே இண்டு. கடற் கரைக்குக் கே டின்று. ஏரியின் கரை யடைந்தால் அங்குள்ள நீர் கடலைச் சாரும் கடற் கரைக்குக் கே டின்மையின் அதனைச் சார்ந்த நீர் ஏரிக்கு மீருத லில்லாதது போலும் என்க. ஆகவின், இது கொண்டு நுழுது செயல் வீண் செயல்லாதது போலும் என்க. இது கொண்டு நுழுது செயல் வீண் செயல்லாத முடியுமா? எல்லாம் பொய்யா யிருக்கப் பொய்யில் இத்துணைத் தர்க்கம் எதற் கெனின், இங்ஙனம் கூறுவது குனிய வாதமாகிய நீர்ச்சர வாதமாகு மன்றி ஆஸ்திக வாத மாகுமா?" என்றார்.

வேதாந்த சாஸ்திரத்தினைத் தக்க பெரியாரிடத்துச் சரணகதி யடை ந்து, கேட்கு முறையாற் கேட்டுச் சங்கிக்காது, தம் மங் போனவாறு "சுத்தப் பிரமா யிருந்து உபாதியைக் கூடிற்ற ரூ? அசுத்தப் பிரமா யிருந்து உபாதியைக் கூடிற்ற ரூ?" என்று சங்கிக்கின்றார். இவர் மதத்திற் கூறும் விஞ்ஞான கலர் முன்னர் சுத்தமாய பதியா யிருந்து, பின்னர் ஆணவ மலத்தை யடைந்தனார்? அன்றா? சங்கிரன் சுத்தன யிருந்து

“இந்துவினையாதியடைந் ததை முழுது மறையாம் விந்து தன்னால், அந்திறனை யொளிர்வித்துக் கொள்களங்க மென்” என்று களங்கத்தி இனப் பொருந்தினால்? இன்று? பொருந்தின ரெனின் மல் நீக்கமும், களங்க நீக்கமும், உண்டாய விடத்து, மலமுங் களங்கமும் அத்தியந்தம் நாசமாயினமையால், மீண்டும் அவர்களை வங்கடைதற்கு மலமுங் களங்கமு மின் மையா வின்றும். அவ்வாறே, அநாதியாகிய அஞ்ஞாநத்தாற் பந்தப் பட்ட ஆக்மா, குருப்தேசாதிகளால் அஞ்ஞாநாசங் செய்துழி, மீண்டும் பந்தப் படுத்தற்கு அஞ்ஞாநமாகிய திரவிய மின்மையின், மீண்டும் பந்த முருது சூத்தமா யிருக்கு மென் றணர்க.

“எதற்காகக் கூடிற்று? எப்பொழுது கூடிற்று?” என்று வினவதல் சாஸ்திரங்க கற் றறியாத் தன்மை யாலாக. கற்பித அநாதியாக அஞ்ஞாநமுண் டென் றணர்க் திருப்பின், அதற்குப் பிரதி யோகியா யுள்ள, ‘ஆகி’ யென்னும் சொல்லின் பரியாயமாய், ‘எப்பொழுது’ என்னுஞ் சொல்லிக்கூர்க. அநாதியே அஞ்ஞாநமுண் டென் றெமக்கும் எம்மவருக்கும், அநாதியே மல முண் டென்பது இவர்க்கும் ஒப்புமுடிந்ததாம். ‘எதற்காக்’ என்பது பயனை யுணர்த்துவதாம். கயிற்றிற் பாம்பையும், கிளிஞ்சலில் வெள்ளியையும், கானலிற் சலத்தையும், காண்பது பிராந்தியால், கடித்தலா ஹுண்டாம் பய நிவர்த்தி, திரவியத்தாற் சகமாய்க் கிவித்தல், தாக விடாய் நிவர்த்தித்தல், முதலிய பிரயோஜநத்தைக் கருதி யாம். அவ்வாறே, சேதநம் அநாதியாய அஞ்ஞாநத்தைப் பொருந்திய வடன், துக்க ரூபமான சம்சாரமான பிரயோஜந முண்டாயிற் றென்றும், அத்துக்க ரூப சம்சாரத்தை நிவர்த்திப்பான் குருவை யடைந்து, காரியத்துடன் அஞ்ஞாநத்தினை யறவே யொழித்து, தனது யதார்த்தப் பிரஹ்மரூபமா மென் றறிக. அவ்வாறன்றுயின், முன்னரே சிவ திருவதியிலிருந்து ‘விஞ்ஞாந கலர், பிராந்தா கலர், சகலர்’ என்னும் ஆன்மாக்களும், சந்தா மூர்த்தி சுவாமிகளும், முறையே ஆணவ மலத்தையும், ஆணவ கார்மிக மலங்களையும், ஆணவ கார்மிகமாயீய மலங்களையும் அடைய வேண்டிய தின்றும். விஞ்ஞாந கலர்க்குக் குவ னின்றித் தாமே யறியும் தன்மையும் பொருந்தாதாம்.

“சிவ சத்திக்குக் கேட்டின்று. உயிர் சிவத்தைச் சாரும். சிவ சத்திக்குக் கேட்டின்மையால் சிவத்தைச் சர்ந்த வயிர் மலத்தில் மீருத லில்லை.” என்று கூறுகின்றமையின், சிவத்தைப் பச அடைகின்ற தென்றும், பதியினிடத்துக் கூத்தி யொன் றிருத்தலின், அதற்கு நாச மின்மையின், பதியை யடைந்த பச மீளா தென்றும், பதியிடத் துள்ள சத்தி நாச மாயின் பச மீளு மென்றும், பதியிடத்துப் பச அடைதற்குப், பசவிடத் துள்ள மூலமலமாகிய அஞ்ஞாநப் பொரு ளெனச் சிவ ஞாந சாமியார் கூறும் மல சத்தியின் நாசமே காரண மென்றும், பதி தன்னிடத்து வந்த பசவை, யம ஜைக் காலா உடைத்துத் தள்ளி யாங்குத் தள்ளா திருத்தற்கும், பச, பச பதியின் காலை விட்டு நீங்கே னெனக் கெட்டியாய்ப் பிடித் திறுகப் பற்றிக் கொள்ளற்கும், பதியிடத்துள்ள சத்தியே காரண மென்றும், அச்சத்தி

நாச மாகா திருத்தற்குக் காரண மென்னை யெனின், நாச மில்லா அநாதி பசவை யாசரித்த பாச சத்தி நாச முறுதல் போல், நாச மில்லா அநாதி பதியை ஆசரித்த, பதி சத்தி நாச முருதல் தென்படே போதிய காரண மென்றும் விளங்குகின்றது. அநாதி பசவை யாசரித்த பாச சத்தி, நாச மடைவது போல் அநாதி பதியை ஆசரித்த பதி சத்தியும் ஏன் நாச முருது? திருட்டாந்தங்க்கிறி வரிக் கரையும், கடற் கரையும், மிகப் பொருத்தமேயாம். ஏரிக் கரையாய மனீ, சீரால் அழிவுறங்கால், சமுத்திரதுள் அடைவது போன்று, குருவால் பசவிடத் துள்ள பாச மழியுங்கால், சமுத்திர ஸ்தாநமாய சிவைனப் பசவிடத் துள்ள பாச மடையும். அடையவே “பதி யனுகில் பச பாசம் நில்லா”, “பதியினைச் சென்றன காப் பச பாசம்” என்னுங் திரு மந்திரச் செய்யுட்கு முரணும். சமுத்திரத் திற்குக் கரை யுண் டென்று, ஆழமைப் பால், ஆழமை ரோமம், மலூத மகன், முயற் கோடு, கந்தருவப் பட்டணம், முதலியன போல் கல்லாகரை யேமாற்ற வல்ல இவர், கைக் கொண்டனர் போலும்

வாரோவூஜெனா தீ தீ = வாராவாரா = கரை யில்லா தது.

வாதாலே விஶ பாஹி வாதி வாபாவாபார்த்திரோ சிரோசுரீரா = வாராவார வாராவாரா தயாவுருஷா ந ஶாஞ்சா தாஞ் குமிவுருபிஜாவாபாரா ஓத யதி கெஷ்டி நீஜங் வாநுவி ரீ கூடெடி சிராவாபநஂ ராவபு சௌ ஶா குடெநூர் கிசிசெநூ தூ-குசெலி ॥

வாராவிவாரசிலெஸுதி = வாராவாரா = கரை யற்றது.

வத்தீவை தீயு தயர வாராவாராய யஸ ஓவை ஓவை ஜதி ஹரிவு பொயை வாந்து ஓட யகிக்கு

ஸவைக்கூரூப்பிரகா-வீபாரா = கவிதூரீநா காஃ = வையு வாரெ கூவெஸுதி = கக்குவாரா = கரை யற்றது. (அமரகோசம்) ந விதூதெ வாரா = கவெஸுதி = சவாரா = கரை யற்றது.

ஸவைக்கூரூப்பிரகா-வீபாரநா = ஷுக்கா மணவுது வகுக்கூராநா = கவாகிவாரா = கிழெயா வாந்துவை வகா-கூவா கூவை வகா-கூவா கூவா கூவா கூவா கூவா

என்ன திருப்ப விழிஞ்சோற் றற்குரியர், விள்ளா வறிஞ்ஞாது வெண்டாரோ-தன்னாக், கரைகாப் புளதுநீர் சுட்டுகுள மன்றிக், கரைகாப் புளதோ கடல். (நன்னேறி) என்பன வாதிப் பிரமாணங்னாலும் கடற்குக் கரை யின்றென் றணர்க.

தமது குல குரு வென்று வேதாந்தத்திற்குஞ் சூவு சித்தாந்தத்திற்கும், சமரசப் படுத்துபவராக இவர் கொண்டாடும் தாயுமான சுவாமிகள் “ஆழாழி கரையின்றி நில்க விலையோ?” “உரையிற்கு பெருமைபெற்ற ஹத் திரைக்கை சீட்டி யொலிக்கின்ற கடலேயில் வலகலூ் குழுக், கரையு மின்றி யுனினை வைத்தா ரியாரே யென்பேன்”, என்று கூறிய செய்யுட் களையேனு முனர்க்கு தீட்டக் கல மெடுத்தனா? குரவரினுங் கரிய புத்தி யுடையவ ராகவிள், குரவர் கூற்றுக்கு மாருங்க் கடற்குக் கரை யுண்டென்று கரைந்தார். குரவருக்கு மாருங்க் கூறுவதில், பிரயோஜங்க் கரு தாது கூறுவரோ? உள்ளக் கிடக்கையாய், குக்குமப் பிரயோஜங் மொன் றடைத்தா யுள் தென் வணர்ந்தே யித் திருப்பாந்தங் கூறின ரென்று, திருப்பாந்தமே விளக்குகின்றது. அஃதென் னெனின், தாயுமான சுவாமிகள் கூறிய கூற்றுப்படி, கடற்குக் கரை யின்மை போல், பதிக்குச் சத்தி யின்மையேயாம். சத்தி யில்லா தொழியவே, பதி சுத்த னென்றுகி, பசு, பாசத்தை யறவே யழித் தொழித்து, சுத்த னென்னும் பெயர் பெற்று, ‘பதி பசு’ என்னும் இரு சுத்த சேநமும் தமில் வேற்றுமை யின்றி, நீர் கீரோயாய், பொன் பொன்னேயாய், பால் பாலேயாய், “மதுரங்கருஞ் சாத்தன் வன்கோயில் முன்னே, சதுரங்கமா வலமாத்தன் கும் குதிரை கரி தேர் ஆன் எனும் பெயரும், செப்பிய பேர் கொள் உருவும் நோது பொய் யென்று கீக்கியே, தேருமிடத்து உற்றிடும் முக்காலத்தும் உள்ள மண்ணே, மற்று எல்லாம் வெற்ற வெறும் பொய்யாய் விடும்,” என் பது போல் நாள் வருவங்களாய மன், மண்ணேயாய் இருக்குமாறு போல, இருக்கு மென் றுணர்க.

இவர் கருத்துப்படி கொள்ளினும், கடல் பொங்கிய காலத்து, ஏரியை வந்து அடையுமாறு போல, பதியைச் சார்ந்த பசுவும், பதி சுத்தி கடந்து, மீண்டும் பாசத்தாற் கட்ட இன்று, ‘அநாசி பெத்தன்’ என்னும் முன்னைப் பெயரையே பெறு மென் றுணர்க. ‘ஆதவின் இது கொண்டு’ என்னும் சுட்டுக்குப் பொருள் யாது?

“எல்லாம் பொய்யா யிருக்க பொய்யி வித்துணைத் தர்க்கம் ஏதற் கெனி ன்,” என்கின்றார். பொய்யின்கண்ணே தர்க்கஞ் செய்வதே யன்றி, உண்மையினிடத்துத் தர்க்கஞ் செய்வ தின்றாம். உண்மைப் பொருளை யுடதே கிக்குங்கால், தெங்கனை மூர்த்தி சிங் முத்திரையுட் னறிலித் தாங்கு, மொநமா யிருக் தறிலிப்ப தன்றித் தர்க்கங்க ஜொன்று மின்றாம். இவர் போன்ற பேதவாதிகளது பேதை மதியைப் பிளத்தற்குத் தர்க்கம் பொய்ப் பொருளில் செய்ய வேண்டுவ தாவசிகமாம்.

“இங்னாங் கூறுவது சூனிய வாதமாகிய நீர்ச்சர வாத மாகு மன்றி, ஆஸ்திக வாத மாகுமா?” என்கின்றார். சூனிய மென்பது இல்லை யென்றும், ஏதைன் இல்லை யென்று சொல்பவர் நீர்ச்சர வாதி யாவர்? ஐகத்தை யில்லை யென்று சொல்பவர்கள் நீர்ச்சர வாதி யாகார். ஈப்பவரை யுங்கிக்

ரிக்காத சாங்கிய மதத்தர் நீர்ச்சர வாதியாய் நாஸ்திக ராகா திருக்குங்கால், ஏனையர் நாஸ்திக ராவ தெவ்வாரூம்? ஐகத்தைப் பொய் யென்பவர் சூனிய வாதியும், நீர்ச்சர வாதியும், நாஸ்திகரும் ஆவர் என்பரேல், இவரும் மல சத் திக்குக் கே இன் டென்று பறை சாற்றுகின்றமையின், சூனிய வாதியும், ருத்திரர் முதலியோர்க்கு மல முன் டென்று கூறி அவரை ஈப்பவரங்கக் கொள்ளாமையின், நீர்ச்சர வாதியும், வேதத்தை யிவரு மிவரினத்தவரும் பழிக்கின்றமையின், நாஸ்திகரும், ஆகி, முத்தோடங்களை யுடையவராவர்.

“அசுத்தமா யிருக்கு கூடிற் ரெனின் அப்பொழுதும் நமது பிரமம் சுத்தப் பிரம மாகாதே. ‘ஊனும் உயிரானும் உணர்வு மவனே யுபிரு மவனே, சிவன்றுன் பல பல சீவனுமாகி.’ என்பன வாதி திரு வாக்கு களால், சிவனே யுயிரா யிற்று, உலக மாயிற்று என்ன லாகாதோ வெனின், ஆகாது. என்னை? எல்லாப் பொருள்களோடுச் கலந்து நிற்குங் கலப்புத் தன்மையால், அதுவதுவாய் நிற்கும் நிலையும், பொருட்டன்மையால் அவற் றின் வேறூய் நிற்கும் நிலையும் என, இரு நிலைகள் சிவபெருமானுக் குண் டி. அவற்றுள் அதுவதுவாய் நிற்கும் நிலைபற்றி அவ்வா றருளிச் செய் தன ராசியிய ரென்க.” என்றார்.

சேதநம் உபாதியோடு கூடியபின் அசுத்த முற்றிருக்க, அதனால் சீவ னென்றும் பெயர்வந்து பொருந்துகின்றது. மீண்டும் முன் கூடிய அஞ் ஞாநமாய வுபாதியைப் பிள்ட பீஷன் நியாயம் போன்று, கூடுவ தெற்று க்கு? சிவம் சீவனுயும், ஜெகத்தாயும் ஆனதற்குச் சில செய்யுட்களைக் காட்டி னர். அச் சிவன், அசுத்த சிவனு யிருக்கு, பின் சீவனுஞ் செகத்துமாகி ஈ ராசத் துமிற்றன னென்று கருது சின்றனர் போலும் “ஸ்ரவானுக்குக் கலப் புத்தன்மை யென்றும், பொருட்டன்மை யென்றும், இரு தன்மை ஞள்” என்கின்றார். ஈப்பவரன் தீரவியமா? குணமா? தொழிலா? அல்லது ஈப் பவரானிடத்து கலப்பாகிய தொழிலும், பொருளும் இருக்கின்றனவா? ஈப்ப வரன் தீரவியமாயின், அவனிடத்து வேறு ஒரு தீரவியம் இருக்க வேண் டுவ தின்றாம். தீரவியமாகிய தாமே தம்மிடத் திருக்கின்ற தெனின், ஆன் மாசிரய தோக்கமாம் ஈப்பவரன் ‘இச்சை ஞாங்’ யத்தநம், என்றும் மூன்றையே யுடைய னென்றும், நிள்கி ரிய னென்றும், கூறுகின்றமையின், ‘கலப்பு’ என்றும் தொழிலு மின்றாம். ஈப்பவரன் குணரூபமும், கர்ம ரூபமும் அன்றுவன் குணமும், கரு முமுக் சொருபமாயின், குடத்தையாச ரித்துக் குணமுங் தொழிலு மின்றப்பன் போன்று, ஈப்பவரன் பரத்திரனுப், ஜீவான்மாவை யாசரித்து இருப்ப னென் றுணர்க. ஆயின், அச் செய்யுட்கள் சுத்த சிவனே அனுஞாங் வுபாதியால், ஜீவனுகவும், விவர்த்தோபாதாந்த தால் ஐகத்தாகவும் ஆயின னென்று கூறுகின்றன. அதுவதுவாய் நிற்கு நிலைப்பற்றி யாசிரிய ராகுளின ரென்று இவர்க்கு யாவர் கூறினர்? ஆசூட்த தா லிந்தனாரா? உபக்கரம உபசம்மாராதி லிங்க மின்றி யொரு தூவின் கருத்து விளங்குங் கொல்லோ?

“இனியேனும், இவரும் இவர் சார்பினரும் திரு மந்திராம் முதலிய திரு வாக்குகளுக்குச் சைவ சித்தாந்தப் பெரியாரிடம் பொருள் கேட்டுண்மையுணர்வார்களா?” என்கின்றார். ஆறந்தங் கூறிய திரு மந்திரத்திற்கு, ஒரு மதமு மோராப் புறமதத்தாய் இவரும் இவர் சார்பினரும் எங்கன யருகராவர்? அதிற் கூறியுள்ள வேதாந்தத்திற்கும், யோகாந்தத்திற்கும் இவர்கள் எக் குவரை யடைந்து பொரு ஞாந்தனர்? வேதாந்தத்தைக் கூறும் பாதத்தி லுள்ள செய்யுடக்குப் பொருளை இவரை, யாழும் எம்ம வரும் கேட்ப தெற்றிற்கு? இனியேனும், இவரும் இவர் மதத்தினரும் திரு மந்திரத்தைத் தமது நூலென்று மறந்துவிட கையாடாது, ஷடந்த வேத்தாக்களிடத்துக் சமித் பாணியாகச் சரணக்கு யடைந்து, அதன் பொரு ஜோக்கேட்கு மாற்றுற் கேட்டு, அவர்கள் விளக்கு மாற்றால் விளக்கிய வாறே யுணர்ந்து, அவ்வழி யொழுகுவாராக.

முத்தித் தசையில் ஒரு பொருளே யுண்மைப் பொரு என்று, கூறி யிருப்பவும், “முத்தி தசையி விரு பொரு ஞான் பெண்று கூறியதேனுடு முரானுகாதா?” என்று கூறுகின்றார். இது வேதாந்த சித்தாந்த முன்ராது கூறியதாம். “மானுக்கர்கட் கறிவுறுத்தும் பொரு ஞானமையா?” என்கின்றார். மானுக்கர்களது சொருபமாயுள்ள பொருள் உண்மையே யன்றி, அறிவுறுத்தல் உண்மை யன்றும். இதனை “பிணஞ்சுடு தடி யென்ன வென்னைக் கொண்டே பெரும் பற்றை யெல்லா மறச்சாடி, அனைந்த வென்னையு மப்படி பிறில்போ தத்தில்லிட்டநுபவத் திருந்தாண்டி” என்னுஞ் செய்யுளானும், தேற்றுங் கொட்டை முதலிய திருட்டாந்தங்களானு முனர்க.

“பொய்யை யுபதேசித்தற்கு ஆசிரியரும் வேண்டுமோ?” என்கின்றார். பொய்யை யுபதேசித்தற்கு ஆசிரியர் வேண்டுவே தின் ரெந்பது யாவருக்கு முடன்பாடேயாம் மெய்ப் பொருளை யுபதேசித்தற்கு நல்லாசிரியர் வேண்டுமாகவின், மானுக்காரது சொருப மெய்யே யன்றி, கருடபாவளை, சொப்பன் ஸ்திரியின் சேர்க்கை, தாரு தாம்பிராதிகளில் ஈப்பவரபாவளை போன்று, உபதேசம் உண்மை யன்றும். இவை யெல்லாம் வேதாந்த சாஸ்திரத்தை நல்லாசிரியரிடத்துப் பாடங் கொளது, மேலெழுந்த வாரியாய்ப் படித்த தூல வறிவுடையோ ராசங்கைகளாம்.

முத்தியிலொரு பொருளே யிருக்குங்கால், அநுபவித்த வென்னும் விவகார யின்மையின், கரும கருத்துரு தோக்கமும், ஆங்மாசிரிய தோக்கமு மிலவாம். தான் மாத்திரமா யிருக்குங்கால், பொரு ஸின்மை யாகிய சூநியமு மன்றும். முத்தியில் முப் பொரு ஞானார்க்கே, அநுபவித்தல் பொருந்துமே யன்றிக் “கைவல்யம்” என்றும் தனிமையாக வொரு பொரு ஸிருத்தற்கண் அநுபவ மின்றும். மன்னை வாரிப் போட்டுக் கொண்ட கதை, ஒருவனு யிருத்தற்கண், செய்வித்தல் இல தென்பதற்கு மாத்திரமுவமாகக் கூறியதே யன்றி, சுவகத பேதமாகக் கூறிய தன்றும்.

“ நனுகிய ஆராய்ச்சி யின்மையாற் கூறினார் ” என்றார், இன்ன தற்குத் திருட்டாந்தங் கூறிய தென்று, உணரு முரணிலா விவர்தாமா, பிறர் மீது நனுகியவாராய்ச்சி யின் ரென்று கூறுபவர்? ஆரிய மொழி யின் வாசனை யற்பமேலு மில்லார்க்கு, உவமாநத்தி னிலக்கண மெங்கனம் விள்ளும்?

“சாமியார் அறியாமைக்குக் காரணம் யாடேதா?” என்கின்றார். தலை, மந்ம, கை என்னும் மூன்றுஞ் சடமாயிற்றே. சடப் பொருள் செய்தலை யுஞ் செய்வித்தலையு மெங்கனஞ் செய்யும்? சடமாய ஓசியைச் சடமாய காந்தம் சேட்டிட்க்கு மாறு, சடமாய மாந் சடமாய கையைச் சேட்டிட்க்கச் செய்ததோ? சேதங்ப் பொருளாய பசவும், பதியுஞ் செய்தற்குஞ் செய்வித்தற்கும் வேண்டாவோ? அப்பனமாயின், பந்த மோக்கங்களைக் கையே யுறு மன்றி, பாசமாய மங்கும், சேதநமாய பசவு முருவாம். உருதொழியவே, பதியும் பசவும், என் ரென்றைக்கும் ஜிக்கியமாய் உள தெனக் கூறும் வேதாந்தமே, சிலவுறு மென் றணர்க. இவ்வாருய தோடங்கள் வரு மென் றணராது தூல வறிவாற் றிருட்டாந்தத்தை விளக்கப் புகுந்த இவர் சூநாம அறிவுடைய பிறர் மீது அறியாமை கூறி, தமது அறியாமையை வெரிப்படுத்திக் கொண்டனர்.

3. வேதாந்த சாஸ்திரங்களில் ஆந்தத்திற்கு ஆந்தத்தை யு வ வ மை கூறியதை யுணராது, ஆந்தமாய பொருட்குச் சையோக குணமாய கலப் பை யுவமையாக வரைத்திருக்கின்ற தென்று மருண் பெடமுதிய படல்கார்க்கு, “வேதாந்த சாஸ்திரத்தைத் திரித் துணர்ந்தாங்கே, நமது நூலிற் கூறிய குலால திருட்டாந்தத்தையுங் திரித் துணர்ந்து கொள்ளுதிரி” என்று விடை யிறுத்தாம். குலால திருட்டாந்தம், பதி சிமித்த காரண மாவதற் கென்பதனை யாவரு முணர்வர். குட்டுக் கோலிற் காட்டிய விடங்க்களைப் பார்க்கும் படிப் பிலாதவர்தாமா, “மனம் போனவாறு கூறுதல் முறையாகுமா” என் ரெழுதுபவர். “இவ்வாறு கொள்ளுகின்ற சென்பதை யெல்வாறு தெரிந்தனர்?” என்கின்றார் படல்காரர், வேதாந்த நூலிற் கூறிய திருட்டாந்தத்தை மாறுகொளக் கூறினமையின், அது கொண்டு தெரிந்தா மென் றணர்க. ‘‘குயவன்’ திருட்டாந்தத்தில் கூறியன, தமக்கு விரோத மெனக் கருதி, ‘‘ஒரே சேதநக்கிற்கு உவமை காட்டிய வொரே ஸ்திரியும், வியாபகமாயும், பேரவிடுடையவளாயும், அசரீரியாயு மூன்ளா ளன்று கொள்வாரா? அல்லது, இவர் பிரமாகிய வொரே சேதங்ம் பரிச் சின்னமாயும், கிஞ்சிக்கு துவமாயும், சீரியாயும், உள தென்று ஒப்புக் கொள்வாரா?’’ என்று எதிர் வினாவை மாறு கொள வினவியவர், வேதாந்த சாஸ்திரதும், குட்டுக்கோ விடத்தும் உள்ள திருட்டாந்தங்களை, வேண்டு மனவு திருட்டாந்தமாகப் பொருத்தாது, தம் மந் போனவா ரெழுதி அக் கூற்றும் கற்றார் பார்த்துக் காமுறும்படி யன்றி, கல்லாருங் கண்டு பொருண் முர ஜெனக் கூறும்படி, யிடருறுவ தெற்றுக்கு? ‘‘ஊழிற் பெரு

வலி யாவுள் யாதொன்று, குழினுங் தான்முந் துறும்” என்னும் பெரியார் வாக்கின்படி போகும்வில் யிவரைப் பிடர்பிடித் துந்திய தென் றுணர்க.

“இப் பொருள் கூறுதல் இவர் மதக்கினர்க்குப் பழம் பாடமே. ஜீவன், ஸப்பவரன் என்னுஞ் சொற்களுக்கு, இவர் கூறிய பொருளே பொரு ளென் மாயா வாதச் சார் பில்லாத வடமொழி வல்லார் முன் சாதிப்பா?!”என்கின் ரூர். பழம் பாடத்தைக் கூறுதல் தவ ரெந்றும், முற் பாடங்களை மாற்றி, யென்னிலாக் கற்பனைக் கணிறந்த பதுப் பாடங்களைக் கூறுதல் சால் புடைக் கெட்டு தென்றுங் கருதுகின்றனர் போலும். வேதத்தின்கண் எ வ வா ரெழுத்துக்க ரூள்ளனவோ, அவ்வாறே சிருட்டியின் ஆரம்பத்தில், ஈர் வரன் பழம் பாடமாகவே யொப்பித்தின்றனனே யன்றி, யிவர் போன்று புதுப் பாடங்களை யொப்பிவிக்க வில்லை. அப் பழம் பாடங்களை, பிரஸ்ரமா முதல் யாவருங் கேட்டு, அவ்வாறே தமது மாணுக்கர்க்கட்கும் பழம் பாடங்களையே கூறுகின்றனர். இதனுற் றுன் வேதத்திற்கு அநாதி யங்கியியான பரம்பரையா லற்றியுங் தன்மை யென்னும் பழம்பாடத் தன் மை வந்து பொருங்கியது. இவ்வாறே, ஈர்வரன் குருவாகவும், ரீவி முனிகளாகவும் அவதரித்து, ஜீவர்கள் மோஷ்ட்தை யடையும் பொருட்டுக் கருணையாற் கழுறிய பல சால்திரங்களாய அச்யாத்ம வித்தைகளை, அவர்பாற் கேட்டு, கேட்டவாறே தம தம் மாணுக்கர்க்கட்கும் பழம் பாடமாகக் கூறி வருகின்று கடன். இதனுற் றுன் வேத மொழித் தொழிண்த சால்திரங்கட்கு ஆதி மத்தியான பரம்பரையா லற்றியுங் தன்மை யென்னும் பழம் பாடத்தன்மை வந்து பொருங்கியது. இதனால், ஈர்வரனும், எம்மவரும், யாழும் வேதம் முதலிய நூற்களி ழள்ள சொற்களையும், அவற்றின் பொருள்களையும், உள்ளவாறே மாணுக்கர்க்கட்கு மேஜையர்க்கும் கூறி வருகின்றமையின், பழம் பாடங்களுவோ ராகின்றோம். அவ்வாறின்றி, ஈர்வரன் கூறிய நூல்களையும் அவற்றின் வழி நூல்களையும், உள்ளபடி பிறர்க்கும் மாணுக்கர்க்கட்கும் இவரும் இவர் மதத்தினருங் கூருது, பொருள் பொருத்த மின் ரெந்று, அவத் தவ விசேடத்தால், தோற்று மிடங்களில் பதி வாக் கென்றும் பெரியார் வாக் கென்றும் கருதாது, அஞ்ச நெஞ்சினாய், நூற்களையுஞ் செய்யுட்களையுஞ் சொற்களையுஞ் திரித்து, புதுப் பாடமும் புதுப் பொருளுங் கற்பித்துக் கூறுதலின், இவரும் இவர் சார்பினரும் புதுப் பாடங்களுபவரேயன்றி, பழம் பாடங்களுபவ ராகார். ஆகார். புதுப் பாடங்களுபவ ராயினமையா னன்றே, வீரசைவர்களுக் குரிய திரு வாசக திரு மங்கிரித்தையும், வேதாந்திகளாய எம்மவர்க் குரிய தேவாரத்தையும், ஏனையர்க் குரிய பாரதம், இராமாயணம், பிரபுவிங்க வீலை, திரு விளையாடல், பெரிய புராணம், திருக்குறள் என்பனவாதி நூல்களி ழள்ள செய்யுட்களையுஞ் கோறல் செய்தும், புன் மொழிப் புதுப்பாக்களைப் புகுத்தியும், முன் மொழி மாற்றித் தம மொழி புகுத்தியும், முன் னசை யொழித்துத் தம மசை புகுத்தியும், முன் னடை யொழித்துத் தம மசை - புகுத்தியும், முன் னடை யொழித்துத் தந் நடை புகுத்தியும், இவ்வாறு பல மாறுபாடு செய்தனர். இங்கு உலகறிந்த வண்மையே.

வடபொழிக்கு, “மாயா வாதச் சார் பில்லாத” என்ற விசேடங்கொடுத்தனரே, இதனால் வடமொழி மாயா வாதச் சார்புடைய தொன் ரெந்றும், மாயா வாதச் சார் பில்லாத வடமொழி யொன் ரெந்றும், அவ் வாறே, மாயா வாதச் சார்புடைய தென்மொழி யென்றும், மாயா வாதச் சார் பில்லாத தென்மொழி யென்றும், இரு மொழி யின் தென்று விளங்குகின்றது. மொழித் தன்மையான் வரைந்த மொழி யொன்றே யன்றி, மாயா வாத வடமொழி, அஃதின்றி ய வடமொழி யென்றும், மாயா வாதச் தென்மொழி, அஃதின்றி ய தென்மொழி யென்றும், மொழியின்கண்ணேனும், அதற் குறப்பாகிய எழுத்தின்கண்ணேனும் பேத கற்பனையின்றும். மாயா வாதச் சார்புடைய சாங்கிய மதக்கொள்கை யுண்டய வடமொழி வல்லார் முன்னே, யாங்கூறிய பொருளே ஜீவேப்பவர்களுக்குப் பொரு ளெனச் சாதிக்குங்கால், ஏனையாரிடத்துச் சாதித்தற் கியா கதைய மூன்து? எமது மத சித்தாந்தப்படி ஜீவேப்பவர்களுக்கு தெனுவே பொரு ளென, எந்த வடமொழி வல்லா ரீண்டுவரினுஞ் சாதித்தற்குக் கூரா யிருக்கின்றோம் என் றுணர்க. வடமொழி வல்லார் முன் சாதிப்பார்ளை றமையானே, தமக்கு ‘ஜீவேப்பவரன்’ என்னுஞ் சொற்குப் பொருள்விளங்க வில்லை யென்றும், வேதாந்திக ரூபதேசிக்கினும், கவர்ந்து கொள்ளற் குள் ளக்கு வன்மை யின் ரெந்றும், அநுக்காரியாய தம்மை யொழித்து, அதி கார் புருடாய வடமொழி வல்லாரிடத்துச் சாதிப்பிர்க் கொன்றும், அவ் விஷயத்தைக் கடாவதற்கு அதிகாரம் பெருவ யின், தாம் அகடா வென்றும் விளக்கினர். இவ்வாறு, உணரு முரானிலா விவர் கடாவதற் கெங்கன முரியவராவர்? ‘சார்ந்த வன்னனஞ் சார்தல்’ என்னும் ‘தொழில் ரூபமே, பசவின் சொரூபம்’ என்றும், சேதநம் பசவின் சொரூப மன் ரெந்றும், இவரு மிவ ரினத்தவரும் எம்மவர் முன் வந்து ஏனைய சால்சிரங்கட்கு முர னுருது கூறுதற் காற்ற லுடையா?

4. தூல திருஷ்டாந்தமாக, பிரமசாரி முதலியோர், ஒருவரா யிருப்ப தேயாந்த மடைற்குக் காரண மென்று கூறி யிருக்க, அவ்வளவில் திருஷ்டாந்தத்தைக் கொள்ளாது, தியாதாவும், தியேயனும் உளாதலின், இரு பெருள் சித்திக்கின்ற தென்கின்றூர். இவ்வாறு சூக்காமாகப் பேத கற்பனை செய்தவர், தியாதா சரீரமும் இடமு யின்றித் தியாநிப்ப தீன்றுகலின், தூல சூக்காம சரீரங்களும், பூமியாகிய இடமு மிருத்தவின், ஜின்து பொரு ளுண் டென்றுவது, அல்லது, முன்றையும் பாசமாகக் கொண்டு முப் பொரு ளுண் டென்றுவது என் கூறவில்லை? அவ்வாறே படலக் கார் கூறிய திருட்டாந்தத்தில், ஸ்திரி, புருஷர், ஈர்வரன், தூல சூக்காம சரீரங்கள், இடம், கலப்பாகிய தொழில், அதனுலண்டா மாங்கடம், என எட்டுப் பதார்த்தங்கள் உள் வென்று என் அவ: மீ திவர் கடாவ வில்லை? அவ்வாறே, தாஷ்டாந்தத்தில், ஜீவன், ஈர்வரன், திருவடி, அயுத சித்த சம்யோகமாகிய அத்துவித் சம்பந்தம், ஜீவனது மூல ஆணவ மலம், மஞ்சி, கைலாயமாய விடம், சிவ சத்தி ஆக எட்டுப் பொருளு மூல்

பொரு வள்ளு படலக்காரர்க்கும், ஏனைச் சைவ சித்தாந்திகட்டும் விளக்கமா யுபதேசித்து, அவர்கட்டுகள், முப் பொருள் நித்திய மென்னு மயலைப் போக்காத தேனே? திருட்டாந்த தாட்டாந்தப்படியே முத்தியில் எண் பொருள் சித்திக்க, இதனைக் கொண்டு 'பதி பசு' என்னும் இரண்டே நித்தியம், பாசம் முத்தாத்மாக்கட்டு அந்த்திய மென்று, தாங்கொண்டிருக்கு மயலை நீக்கிக் கொள்ளாத தேனே? இவ்வாருய தோடங்க வியாவும், தமிழு வரு மென்று கருதியிருப்பாயின், திருட்டாந்தத்தைக் கூறிய அளவிற் கொண்டிருப்பர். அளவு கடந்து சென்றமையின் 'அதிகம்' என்னுங் தோல்வித் தாந்தை யடைந்தனர். கருத் தறியாது இவர் விகற் பித்துக் கூறினமையின் 'பிரதிக்கு சுநியாசம்' என்னுங் தோல்வித்தாந்தை யடையாது, இவர் 'அஞ்ஞாநம்' என்னுங் தோல்வித்தாந்தை யடைந்தனர்.

5. கந்த ரந்துதி, சிவாந்த மாலை, திரு வாசகம், தேவாரம், திருமந்திரம், பட்டினாந்ததுப் பின்னையார் பாடல், சிவ ஞாந வள்ளலார், திரு விலையாடற் புராணம், முதலியவற்றி இள்ள, 'இல்லை, பொய், அந்தியிம், நாசம்', என்னுங் சொற்களுக்கு 'நிலையாமை பொருளோயன்றி, இன்மை, பொரு என்று' என்றும், அங்கிலையாமையாய பொருளும் பெத்த தசைக்கண்ணே யொன்றும், 'இல்லே யெனு மாஹை' என்ற கந்த ரந்துதிச் செய்யுட்கு, சுவாநுபவ காலத்திற் பாசம் நாசமானமையின், நிலையாமைப் பொருள் முத்தி தசைக்கண்ணே யொன்றும் என, பாசம் நாச மென்பதற்கு இரு நிலையாமைப் பொருள் கூறுகின்றனர். அதனால், பெத்த தசைக்கண்ணும், முத்தி தசைக்கண்ணும், பாசமாய மூலாஞ்ஞாநம் நித்திய மென்று கருதுகின்றனர். பிருண்டு, 'சித்தாந்த சைவத் தின்படி முத்தியில் உயி ருண்டு. மல மில்லை. முத்தியில் மல மில்லா தொழி யினும் எனைப் பெத்தரிடத் திருத்தலால், மலம் அநாதி நித்தியம் என்ற கிழுக் கில்லை' என்ற கூறி, ஈண்டுக் கூறிய கூற்றிற்கு மாறு கொள்கூறுதலின், 'மாறு கோள்க் கூடல்', என்னுங் தோல்வித் தாந்தையும், 'கவ வசந வியாகாதம்' என்னும் தோல்வித்தினையு மடைந்தனர்.

'நிலையாமை' என்னுங் சொற் பொருளோய யாராய்வாம். நிலைபகுதியும், மை விகுதியும், ஆகார வெதிர் மறை விகுதியும் பெற்ற முடிந்த வொரு பகு பதமாம். இடையி இள்ள ஆகாரம், பகுதியின் விரோதப் பொருளாய நிலைத்தற்கு மறுதலைப் பொருளோய யுணர்த்தும். மறுதலைப் பொருள், பிராக்பாவம் (முன் னின்மை), பிரத் தொம்சாபாவம் (அழிவுபாட்டின்மை), அங்கியோங்கியாபாவம் (ஒன் ரூண் றன்மை), அத்தியந்தாபாவம் (முழுது மின்மை), சாமயிகாபாவம் (ால விசேடத்தாற் ரேண்று மின்மை), என வீவகைத்தாம். நிலைத்தல் உண்மையாம். உண்மையின் மறுதலை, ஜவகைப்படு மென்றுகி அஞ்ஞாநம் பிரவஞ்சம் என்னும் சத்தின் பிராக்பாவம், பிரத் தொம்சாபாவம், அங்கியோங்கியாபாவம், அத்தியந்தா

பாவம், சாமயிகாபாவ மெனப் பொருடங்கு நிற்கும். 'பூதலத்திற் குடியில்லை' என்னுங் தொடர் மொழி, பூதலத்தில் குடத்தின் பிராக்பாவத் தையும், பிரத் தொம்சாபாவத்தையும், அத்தியந்தாபாவத்தையும், சாமயிகாபாவத் தையும், 'குடம் பட மன்று' என்னும் தொடர் மொழி அங்கியோங்கியாபாவத்தையும் விளக்க வேண்டும். சிவம், அல்லது பிரஹ்மம் பூதலம் போன்று, பிரவஞ்ச, அஞ்ஞாநக்கட்கதிரணமாம். அவு வதிகரணத்தில், அஞ்ஞாந, பிரவஞ்சங்களின் பிராக்பாவங்கூறுவோமாயின், அஞ்ஞாந, பிரவஞ்சங்கள் 'உண்டாம்', என எதிர் காலத் தோற்ற முண்டாக வேண்டும். அவ்வாறின்றி நிகழ் காலத்தில், அஞ்ஞாந, பாசங்கள் காணப்படுகின்றமையின் சிவ மெனும் பிரஹ்மமாய அதிகரணத்தின்கண் அஞ்ஞாந, பாசங்களின் பிராக்பாவங்கூறுதல் லடாதாம். பிரத் தொம்சாபாவங்கூறுவோமாயின், 'குடம் அழிந்தது' என்பது போன்று, பிரவஞ்சம் அழிந்தது என்னுங் தோற்ற முண்டால் வேண்டும். அவ்வாறின்றி, நிகழ் காலத்தில், உள் பொருள் போலத் தோன்றுகின்றமையின், பிரஹ்மத்தின்கண் பிரவஞ்சத்தின் பிரத் தொம்சாபாவமுங் கூறுதல் லடாது. சாமயிகாபாவங்கூறுவோமாயின், ஒரு காலத்தில் நீங்கிப் பின் குறை காலத்தில் மீண்டும் வருதல் வின் முத்தர்கட்டு நீங்கி மீண்டும் அம் முத்தர்கட்டே, சந்தர் மூர்த்திகட்டு ஆணவ முனைப்பான் மீண்டும் பிறப் புற்றாங்கு, அஞ்ஞாநம் பிரவஞ்சம் பிறப்பு என்பன வரும். ஆகவின், அது எம் மதச் சாஸ்திரங்கட்டும் சம் மத மன்றாகவின், அஃது முடன்பாடன்றும். பிரஹ்மத்தின்கண் பிராஹ்மத்தின்கண் பிரவஞ்சவஞ்ஞாநங்களின் அங்யோங்யாபாவ மூள தெனக் கூறின், பிரவஞ்சத்தின்கண் பிரஹ்மமும், பிரஹ்மத்தின்கண் பிரவஞ்சமும் இன்றிக், 'குடம் பட மன்று' என்பது போன்று, சிவம் பிரவஞ்ச மென்னு மிரண்டும் பரிசுசிங்மாய், 'சிவன் உலக மாயினை' என்பன வாதி சைவ சாஸ்திர முதலியவற்றிற்கு முரண்படு மாகவின், அஃதும் பொருத்த முடைத் தன்றும் ஆகவே, பாரிசேட நியாயத்தால், பிரஹ்மம் சிவம் என்னும் அதிகரணத்தின்கண், முக்காலத்தினு முடைய நிவேதமாய பிரவஞ்சத்தைப் பிரதியோகியாக வடைய, அத்தியந்தாபாவமே கொள்ளற பாற்றும். எதிர் காலத்து மிறந்த காலத்தும், பிரவஞ்சத்தின் அத்தியந்தாபாவம் உளதாமாயின், நிகழ் காலத்திற் பிரவஞ்சங் தோற்றுதலின் முக் கால முடைய நிவேத மென்னும் விசேடணம், பிரவஞ்சத்திற்குப் பொருந்தாமையின், நிகழ் கால வசதியந்தாபாவம் பொருந்தாதாலோ வெனின், நன்று நவின்றுய். எதிர் காலத்து மிறந்த காலத்து முளதாய பிரவஞ்சத்தின் நத்தியந்தாபாவம், சாக்கா துண்டாம். நிகழ் காலத்து நத்தியந்தாபாவ மருச்தாபத்திப் பிரமாணத்தினு உண்டாம். அஃதெந்கன மெனிற் கூறுதும்:— நிகழ் காலத்தில் பிரவஞ்சமாய காரியங் தோற்றுதல்குப் பிரஹ்மத்தின்கண் காரணமான அவயவ மின்மையினும், வேறு அதிகரணத்தின்கண் ஞாம்

அவ்யவ மின்மையினும், கிளிஞ்சலிற் ரேற்றும் வெள்ளியினின்மைக்கு, விவகார பாரமார்த்த வெள்ளியின் எதிர்கால விறந்த கால நிஷேத முன்தா மாயினும், நிகழ் காலத்திற் ரேற்றும் பிராதிபாவிக வெள்ளியின் ரேற்றத்திற்குக் கிளிஞ்சலின்கண், காரணமான அவ்யவ மின்மையினும், வேறு அதிகாணத்தின்கண்ணு மவயவ மின்மையினும், அர்த்தாபத்திப் பிராமணத்தினால் நிகழ் கால நிஷேதமும், கிளிஞ்சலினிடத்துப் பொருங் தவதுபோல் நிகழ் கால நிஷேதம் பொருங்து மென் றணர்க. அங்ஙனம், முக் காலத்து மிலதாய பிரவஞ்சம் பிரஹமத்தின்கண் தோற்றலாமோ வெனி ன், மாலைக் காலமாய வூபாதி யிருக்கும் வரை, ரச்சவிடத்துச் சர்ப்பப் பிராங் தியு மதன் காரியமுந் தோற்றுவ போலவும், ஜல வூபாதி யிருக்கும் வரைப் புருடனுக் கதோ முகங் தோற்றுவது போலவும், பிரஹமத்தின்கண் அஞ் ஞாங் வூபாதி யிருக்கும் வரைப் பிரவஞ்சங் தோற்று மென் றணர்க. ஞாங்தா வானிதியாய் அஞ்ஞாங் வூபாதி யொழிந்துமிகுப் பிரவஞ்ச மின் ரென் றணர்க. வேதாந்தத்தின்கண், அஜாத வாதம், ஏக ஜீவ வாதம், நாநா ஜீவ வாதம், பாரமார்த்திக சத்தா வாதம், பாரமார்த்திக சத்தை பிராதிபால்க சத்தை யென்னும் இரண்டு சத்தா வாதம், பாரமார்த்திகம் வியாவகாரிகம் பிராதிபாலிகம் என்னும் மூன்று சத்தா வாதம், திருஷ்டி சிருஷ்டி வாதம், சிருஷ்டி திருஷ்டி வாதம், ஆபாச வாதம், அவக்சேத வாதம், பாத சாமாங்கி காண்ய வாதம், முக்கிய சாமாங்கிகாண்ய வாதம், பிம்பப் பிரதிபிம்ப வாதம் என்பன வாதியாக, ஜூடப் பிரவஞ்சத்தின்கண்னும், சேதாந்தத்தின்கண்னும் பல வேறு அவாந்தா பேத முற்றுப் பல மதங்க ஞா வென்றுணர்க. எவ் வெம் மதக் கோட்பாடு கொண் டாசுக்கிக்கப்படுகின்றதோ, அவ்வும் மதக் கோட்பாடு கொண்டே சாமாநங் கூறப்படு மென் றணர்க. இவை யாவுன் சாஸ்திரார்த்த மாகவின், வேதாந்த சாஸ்திர வல்லுநர்பால் சமித்பாணி யாகச் சானுகதி யடைந்து கேட்கு முறையாற் கேட்டு, அவர்கள் விளக்கு மாற்றுல் விளக்க வணர்க. அவ்வா றின்றி மூம் போனவாறு தவரூப்பு பொருள் கொள்ளற்க.

எவ்வாறு நிலையமை யென்று பிரவஞ்சத்திற்குப் பெய்ரோ, அவ்வாறே, தமம், மேமகம், அவித்தை, மித்தியா சொருபி (பொய்ம்மை யுருவி) என்பனவும் நாமங்களாம். அசத்து, ஜூடம், துக்கம், அநித்தம், கண்டம், என்பனவும், பிங்கம் அபிங்கம் பிங்காபிங்கம், சத்து அசத்து சதசத்து, சவயலம் நிரவயலம் சாவயல நிரவயல மென்னும் ஒன்பது வித்தும் நிரணயிக்கக் கூடாத அநிர்வாச்சியபும் லக்ஷணம் எனவங் கொள்க. விரிப் பில் பெருகு மாகவின் அமைக. இன்றேல், அத்தைத் தீதீ, கேளப் பிரமாந்திப்பி, தத்தெப் பிரகாசிகை, பேத தீக்காரம், பாயதி, சாரிக பாஷ்யம், கண்டந கண்ட காத்தியம் முதலிய சமஸ்கிருத நூல்களைத் தக்காரிடத்துச் சானுகதி யடைந்து கேட்டுச் சாந்தி பெறுவாராக. அங்ஞால்களி. லுள்ள விஷயங்களை ஈண்டுத் தென்மொழியி னெழுதின் அவை விளக்க முருவாகவின், சம்ஸ்கிருதத்தி னெழுதின் தென்மொழி கற்றுக்க

குப் பயன்படாமையானும், ஸ்ரீ யோகாங்கேதந்தர சாஸ்வதி ஸ்வாமிக எவர்களால் ‘ஆதி கைவ நாமக கேள்வேய முக பங்க முத்தகம்’ என் னும் நூலின்கண்னும், ‘தாந்திரிக துண்ட கண்டநம்’ என்னும் நூலின் கண்னும், ஒரு சிறிது சம்ஸ்கிருதத்தில் காண்பிக்கப்பட் டிருக்கின்றமை யினும், ஈண்டுக் கருது விடுத்தா மென் றணர்க.

‘இட்டைன’ என்னுஞ் சொல் நிலையமையை நிலை நிறுத்து மென்றார். ‘மாயையி விட்டைன’ என்பது பொருளே யன்றி, வேறு பொருளின்றும். அம் மாயை யெவ்வாரூப தெனின், அத்தியங்தாபாவ முடைய தென்னும் பொரு டோன்ற இல்லே யென்னும் பதங் கொடுக்கப்பட் டிருக்கின்றது. அதனை யுணராது கூறினமையின் ‘மதாநுதீரை’ என்னுங் தோல்வித் தாநத்தை யடைந்தனர்.

“திரு வள்ளுவ நாயனரூம்” முதலில் நிலையமை கூறி, பின் துறவ கூறியதனால், அவர் கருத்தும் பிரவஞ்சஞ் சத்திய மென்பதேயாம்’ என் னும், பொய் யென்னுஞ் சொல்லை “பொய்படு மொன்றே; பொய்ம்மை முயக்கம்; என்ற குறட்களில் விளக்கி யிருக்கின்றூ” ரென்றும், “அவ் விரண்டிடத்து மின்மை தான் பொரு வென்று சாதிக்க முடியுமா” என்று ஒரு கூறுகின்றார்.

34 வது நிலையமை யத்திராத்தின் அவதாரிகையில், “நிலையமை யாவது தோற்ற முடையன யாவும் நிலையுத விலவாந் தன்மை” என மாயையின் அத்தியங்தாபாவ விலக்கணமே கூறப்பட்டிருக்கின்றது. மற்றும், கானற் சலம் போற் ரேண்றி, கயிற் றரவோ லழிய மென்பார்க்கும், கூணிக மென்பார்க்கும், சதசத் தென்பார்க்கும் பொதுவாய், நிலையாமை யென்று கூறப்பட்ட தென்றும், ‘தோற்ற முடையவற்றைக் கேடில வென்று கருதும் புல்லறிவால்’ என்றுள்ள வாக்கியத்தில், தோற்ற முடையவற்றை யென்னும் தொடரால், நிலையமைக்கு ‘தோற்ற முடையது’ என்றும், ‘கேடில்’ என்னுங் தொடரால், ‘நிலையின்’ என்னுஞ் சொற்கு, ‘நாச மின்மை’ என்றும், விளக்குவதனால், உற்பத்தி யுடையவற்றை ‘நாசமில்’ என்று கருதும் இழிந்த ஞாங்கா மென்று கூறப்பட்டிருக்கின்றது.

35-வது துற வத்திராத்தில், ‘பற்றினை யவற்று நிலையமை னோக்கி விடுதல்’ என்றமையான், பற்றை யித்திய மென் றணர்க்குமி விடுத வென்றி வேறு வகைத்தா யின்றும். நித்தியமான பற்றை விரும்பின் நித்திய துக்கமூம், அநித்தியமான பற்றை விரும்பின் அநித்திய துக்கமூம் முண்டாம் “பொய் படும்” என்பதற்கு ‘புரை படும்’ என்று பொருட ரவின், மாயப்பின்பாற் பட்டு இலக்கணையா வித்தியத்தையே யுணர்த் தும். “பொய்ம்மை முயக்கம்” மித்தையான முயக்க மெனப் பொருட்து அநித்திய மென்னும் பொருள் கொள்ளக் கிடத்தவி னென்றுணர்க.

400-வது “கேடல் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு, மாடல்ல மற்றையைவ ” என்னுங் குற்று, “ ஒருவனுக்கு அழிவில்லாத சீரிய செல்வம் ” என்று பரிமே லழகர் கூறுவதின், ‘ திலையாமை ’ யென்று பொருள் கொள்ள வேலுமா? ஸண்டு அநித்திய மென்பதே தேற்றமாம், இவ்வாறு குறண் முதலியவற்றி வந்கேஞ்சு சொற்க ஞா. அவை யாவ மீண் டெடுத் தாளின் விரியு மாகலி னாமைக.

“ பொய்யாகு மென்பதற் கில்லையாகு மென்று பொருள் கொண் டெமுதினரா? ” என்கின்றூர் இவர் வாக்கியம் பொய்க்கும், அதாவது இவர் வாக்கியம் மித்தையாம். அத்தியந்தாபாவமாம் என்னும் பொருள் கொண்டே யெழுதினு மென் றணர்க.

திரு மந்திரம், 115; 2213, 2236, 2405, என்பன வாதி செய்யுட்க ளால், “ பதி பச பாசம் மூன்றும் அநாதி நித்தியம் என நன்கு விளங்க வும் ” என்றார். அச் செய்யுட்கள் “ பதி பச பாசம் ” என்னும் மூன்றை யும் அநாதி யென்று கூறுகின்றனவே யன்றி நித்தியம் மென்று கூற வில்லை. அநாதி யென்று கூறுவிடங்களில், ஹநுமத் சுச்சம் போன்று நித்தியம் என்னுஞ் சொல், சுவ கபோல கற்பனையாக வந்து நுழைவ தென்ன வறி யாமை? யாண்டுப் புகை யுண்டோ ஆண்டுத் தீ யுண் டென்பது போன்று, யாண்டு அநாதி யுண்டு ஆண்டு நித்திய மூன் டென்னு நியம வியாப்தி யின்றே. ஏது சாமாநாதிகரண்ய அத்தியந்தாபாவ அப்பிரதியோகி சாத்தியாசாமாநாதிகரண்யம் என்பது முடிவான வியாப்தியாம். மூல மலையா அன்றாக திரவியத்தின் சத்தியாய, ஆணவ காவிய மாபீக மென்னும் மூம் மலங்கட்கும் நிவர்த்தியினை சிவ ஞாங் சுவாபி கூறுதலின், அநாதித் தன்மை யிருந்தும் ஆண்டு நித்தியத் தன்மை யின்றும். பிராக பாவத்தின்கண்ணும் வட திசைக்கண்ணும் அநாதித் தன்மை யிருந்தும் நித்தியத் தன்மை யின்றும். ஆதவின், அநாதித் தன்மைக்கும் நித்தியத் தன்மைக்கும் நியம வியாப்தி யின்றுகவின், அநாதி யென்னுஞ் சொல் வரு யிடந்தோ றும் நித்தியம் மென்னுஞ் சொல்லைப் புகுத்து மறியாமையை யற வே யொழித்து, யா மகறந்த அறையின்படியே யடங்கி வாழ்தலே சாலச் சிறந்தர மென் றணர்க. அவ்வாறு கொள்ளா தொழில்வோல், இவர் நூல் களிற் ‘ பச ’ என்று வருமிடங்க டோறும், சொற் சாதிரில் மயக்கத்தால், வால் கோடு முதலியன வடையது ஜீவாத்மா என்று, ஜீவனையும், சுதுஷ் பாத் மிருகத்தோடு சமாநமாக்கி, மிருகமாகிப ஜீவாத்மாவுக்கு ஞாங் சால் திர மின் றென்று, இவரைச் சார்ந்தார் யாவருக்கும் கல் ஹபதேசஞ் செய் வாராக.

பசத் தன்மை, பதித் தன்மை, பாசத் தன்மைகள், அநாதியாயினும், பாசம் நீங்கிய வழி, பசவிற்குப் பசத்தன்மை யின்றுகவின், பச வில்லா விடத்து, பதிக்குப் ‘ பச பதி ’ யென்னும் பதித் தன்மையு மின்றும். ஆகவே, சுத்த சேதந் மிரண்டு மென்று திரு மந்திர முதலிய வற்றிற்குப் பொருள் கொள்க. பாசம் அறுதல் அறுதல் என்று பல

விடத்துப் பன்றுமை திரு மந்திர முதலியவற்றிற் கூறுதலின், அதற்கு அத்யங்க்டபாவப் பொரு ளொன்றே பொருந்து மன்றி, யேளைப் பொருள் பொருந்தாதாம்.

“இனி, பொய் யென்பதற்கு இல்லாமை யென்ற பொருளோ யாவது இவர் உண்மையிற் கொண்டிருக்கின்றாரா? கொண்டிருப்பின், செட்டியா ரவர்க ளொழுதியதும் பொய்யாதலின், அதற் கிவ்வனவு சிரமப்பட வேண் டாமே. இதனுணே, பொய்யை மெய் யென்று வீணைச் சிரமங் கொள்ளும் புண்ணிய முடையார் சுவாபியாரும் இவர் மரபினரும் என்பது வி ள க வில்லையா? ” என்கின்றூர். உண்மையில், பொய் யென்பதற் கில்லை யென்னும் பொருளோக் கொண்டமையா னன்றே, விவகாரத்துப் பொய் கூறிய படலக்காரச் செட்டியாரைக் கண்டித்தற்குச் சூட்டுக் கோற் போட்ட தாம். பொய்யை மெய் யென்று ஸ்தாபிக்கும் முசலாக்கிர புத்தி யுடையார் இவரும் இவர் மதத்தினரும் என்பதை யுனராது, பிறரா நித்தித்தனர். ‘வீணைச்சிரமங் கொள்ளும் புண்ணிய முடையார் சுவாபியார் ’ என் றெழுதி யிருக்கின்றமையின், நான்காவதாய துறவாச்சிரமத்திற் றுவேஷ முடைய ரென்று விளங்குகின்றது. இதனால், தம் மதத்தி ஊள்ள தம்பிரான்களையும், தம் மதத் தேனைத் தேசக் துறவிகளையும், வீண் ஆச்சிரமம் புண்டவ ரென்று நித்தித்தவ ராகின்றார்.

“ சிறந்தருங் தெய்வப் புலமைவர் ஞாவனர் சீத்தவர் பெருமைதூன் முகப்பாற், சிறந்திட வமைத்தாங் கதுகொடில் வாழ்க்கைகச் சிறுமைதூற் றினரது தெரியார்க, கறந்தவா தியற்றி னவனினுங் கோடி யதிகமா மெனமங் மருது, துறந்துளோ னையும்பட் டண்த்தெம தடிக டொகுத்த கட் டுரைகிக்குத் திடுமே ”.

“ ஞாநியே யெவரும் வணங்குதற் குரியோ னவிலுமா சௌசமில் பெரியோன், மாநிலத் தவன்று னுடல்விடிற் குகைப்பால் வைக்கவென் மறைப்படி புரித, ருனும்வே தாங்தப் பொருடெணிக் திடினுஞ் சாற்றினில் வாழுமங் தனர்க்கின், ருனதாற் றுறவு பெற்றநற் றவரே யமலவீ டடையு னா நிக்கேள் ”.

“ அறந்தா னியற்று மவனினுங் கோடி யதிகமில்லங், துறந்தா னவனிற் சதகோடி யுள்ளத் துறவுடையோன், மறந்தா னரக்கற் றறவோ டிருந்திரு வாதனையற், றிறந்தான் பெருமையை யென்சொல்லு வேங்கக்கி யேகம் பனே ”.

என்று துறவாச்சிரமத்தினைப் புகழ்க்கு கூறியிருப்பவம், தாம் கொண்டாடும், பட்டண்டத்துச் சுவாபிகள் வாக்கையும் பொருட்படுத்தாது, சங்கியாசி களை வீணைச்சிரமங் கொண்டவர்க ளொன்று தூஷிக்கின்றமையின், ‘கூற் றத்தைக் கையால் விளித்தற்று லாற்றுவார்க், காற்றுதா ரின்ன செயல். எரியாற் சுடப்படினு முய்வண்டா முய்யார், பெரியார்ப் பிழைத்தொழுகுவார். பெரியாரைப் பேணு தொழுகிற பெரியாற், பேரா விடும்பை தரும். ’ என்னும் பெரியார் வாக்கிற்கு இலக்காகாது தப்புதல் யாங்கு மேலும்?

6. “திரு மந்திரம்:—68, 84, 1477, 1512, 2394, 2397 என்னும் ஆறு செய்யுட்களையு மறிவித்து, சிவாகமம் சிவனு லருளிச் செய்யப்பட்ட தென்றும், வேதாந்தத்தைத் தழுவியது சித்தாந்த மென்றும், வேதாந்தம் சித்தாந்த மென்னும் இரண்டும் அபேதமான கருத்துடையன வென்றும் விளங்க வில்லையா? என்றும்” கூறுகின்றார். வாமாகமம், கெள்ளேயாகமம் முதல் சர்வாகமமும், சிவனு வியற்றப்பட்ட டிருக்குங்கால், சிவாகமமும் சிவனு வியற்றப்பட்டதோம். அதிகாரிகளின் பேதத்தாற் பலதால் களைக் கருணையா லீப்ரவரன் செய்திருக்க, அவை யாவும் சோபாந முறையா லொரு கருத்துடையனவாமே யன்றி,சாக்ஷாத்தாக வொரு கருத்துடையன வாகா. சிவன் செய்தமையால், ஆகமம் வைத்திக மாமேல், ஆகமங்கள் யாவும் வைத்திக மாதல் வேண்டும். அங்ஙனமே, சிவ சிருஷ்டியாகவின் பிரபஞ்சம் யாவும் சேதநமாதல் வேண்டும் அவ்வா நின்மையின், கருத்தரத்திலைத்தைக்கத் தன்மை யவற்றிற்குப் பொருந்தாதாம். மூலமாய வேதத்திற்கு விரோத மின்றிய ஆகமங்கள் வைத்திகங்களாம். மூலமாய வேதத்திற்கு விருத்தமாகக் கூறும் ஆகமங்களைவுதிகங்களாம். வேதாந்தங்கள் ஒரே பிரஹ்மப் பொருளைக் கூறுகின்றன. அவற்றிற்குச் சாதனமாகச் சைவ முதற் பல சாஸ்திரங்களும் மந்த தொழிலாய பொசனையைக் கூறுகின்றன என்றுணர்க. இதனை யுணாதா பிறர் மீது ‘விளங்கவில்லையா’ என்ற அறியாமையைக் கூறித் தா மறியாமை யுடையவாயினர்.

“இனி, வேதாந்த மென்பது நூற் பெயரா? சமயப் பெயரா? சமயப் பெயராயின், சைவம் சிவ சம்பந்தம், வைத்தணவும் விவிலை சம்பந்தம், என்பன போல வேதாந்தம் இன்ன தெய்வத்தின் சம்பந்த மென, அச்சொல்லில் வைத்துக் காட்டக் கூடுமா? நூற் பெயராயின் அந்தாலுக் குரிய சமயம் யாது?” என்கின்றார். இவரே முன் சு-வது சங்கை முதலியவற்றில் வேதாந்தம் ‘ஒரு மதம்’ என்றும், அதன் முடிவும், ஆகமத்தின் முடிவு மொன் ரென்றும் தம்பட்ட மடித்து, மேலு மில்வாரே புகன்று, வேதாந்தம் ஒரு பொருளா என்றும், அம் மதத்திற் கொரு தெய்வ முண்டா என்றும் பலவாறு, துவைத மலத் தடிப்பால் பறை யறைகின்றார். வேதத்தின் அந்தம் வேதாந்தமாம். அஃதாவது வேதத்தின் முடிவாம். ஆண்டுப் பிரதிபாதிக்கப்படும் பிரஹ்மப் பொருளும் வேதாந்தமென்னும் பெயரைத் தத்திதப் பிரயோக மின்றிச் சிலையாகு பெயரென்னு மிலகுணையாற் பெறு மென் றுணர்க. சில விடத்துத் தத்திதப் பிரயோகம் பெற்றுப் பரார்த்தத்திலும் ஸ்வார்த்தத்திலும், சில விடத்துத் தத்திதப் பிரயோகம் பெறுது சார்த்தத்திலும் பரார்த்தத்திலும் வரு மென்றுணர்க. ஆகவின், வேதாந்த மென்பது பிரஹ்மப் பொருட்கும் அதனைப் பிரதிபாதிக்கும் உபநிஷத்கட்கும், அவற்றினை விசாரிக்கு முத்தர மீமாங்களுத்திரங்கட்கும், அவற்றின் வழி நூலாய, அத்வைத சித்தி, தத்துவப் பிரகாசிகை, கண்ட கண்ட காத்தியம், பேத திக்காம், பஞ்ச தசி, வாசிஷ்டம், பகவந் கிஷை, கைவல்ய நவநீதம், வேதாந்த சூடாமணி, இலக்ஷ்ணவிருத்தி

யென்பனவாதி நால்சஞ்சுக்கும், சத்தியினாலும், கூடுணையினாலும் பெயரா மென் றுணர்க.

7. “திரு மந்திரம் 2179-வது ஆகின்ற என்னும் செய்யுளால் சைவத்தினும் வேதாந்தத்தினும் வெருக மாயா வாத மொன் றுண் டென்று பெறப் படுகின்ற தன்றே” என்கின்றார். இதனை யிவ ருண்மைக் கருத்தோடெட்டு தி யிருப்பின், ‘வேதாந்திகளை மாயா வாதிகளைக் கூறுதீர்க’ என இவரினைத்தவரைத் தழிகொண்டு தடுத்திருப்பா ரன்றே? வேதாந்தமுன் சைவமு மொன்று யிருக்குமாயின், வேதாந்தத்தினும் சைவத்தினும் மென்றும் மை கொடுத்து வேறு பிரிப்பானேன்? இருபத் தெட்டும், மூப்பத் தாறும் எனத் தத்துவங்களைத் திரு மூல நாயனார் விதக் தோதுவானேன்? இவர், பிருண்டு மாயா வாதச் சார்பில்லா எனக் குறிப்பால் வேதாந்திகளை மாயா வாதிகளைன்று கூறுவானேன்? இதனை விவர் உண்மைக் கருத்துடன் பறை யறைய வீல்லை யென்று பகரா லாயிற்று.

“சிவ ஞாநபோதம், சிவாகமத்தைப் பரமப் பிரமணமாகக் கொண்டொழுகும், சைவ பாம்பரையிலேயே, உபதேசிக்கப் பெற்று வருகின்ற தென்பதும், யாவரும் அறிந்தனவாகும் ஆகவே, ஸ்ரீ மாணிக்க வாசக சுவாமிகள் சைவ சித்தாந்தி யென்பது வெளிப்படவே” என்கின்றார். சிவஞாநபோதம் ஸ்ரீ மாணிக்க வாசக சுவாமிக்கு குபதேசிக்கப்பட்டது திருப்பெருங் தறையிலாம். அக் கோயில் வீர சைவர்களாய அம்பலத்தாடி ஸ்வாமிகளைச் சார்ந்ததாம். ஸ்ரீ மாணிக்க வாசக ஸ்வாமிகளும் ‘ஜக்கிய வாதரவர்’ ‘சிவத்துவித சைவர்’ என்று சிவ ஞாந சுவாமியாற் கூறப்படும் வீர சைவ மதத்தைச் சார்ந்தவர்களே. அவர்கள் வியற்றி, பரமேஸ்வரன் திருக்காத்தா லெழுதப்பட்ட திரு வாசகமும், அம்பலத்தாடி ஸ்வாமிகள் விடத்தே யிருக்கின்றது. அதனை என்றே, அவர்கட்கு நடராஜா போன்ற கருதிப்பாத பூஜை முதலியன நடத்தி வருகின்றார்கள். அவர்களும், பாதத்தைப் பூயியில் வையாது வேறே ராதநத்தின்மீ திவர்க்கு செல்லுகின்றனர். அச் சமஸ்கிருத சிவ ஞாநபோதத்திற்கு அடிக்க வீர சைவர்கள் அநேக வியாக்கியாங்க வியற்றி யிருக்கின்றார்கள். அத் திருப் பெருந்தறை யாதிகும் சின்னன் முன்னர் திரு வாவடுதுறையிலுள்ள சில தம்பிராண்காற் சவர்க்கு கொள்ளப்பட்டது. இன்றும், திருப் பெருந்தறை யாதிகுத் தர்ம கர்த்தா வீர சைவ அம்பலத்தாடி ஸ்வாமிகளைன்றே சைச்சாதித்துடேலே சான்றும். திரு வாசகத்தைப் பேழையுள் வைத்துச் சிதம்பராட் சிவ கங்கையில் விடுஞான்று, அம்பலத்தாடி ஸ்வாமிகளைச் சார்ந்ததுஞ் சான்றாரும். மாணிக்க வாசக ஸ்வாமிகள் வீர சைவர்கள் சொன்பதற்குப் பெரிய புராணத்தில் அவர்கள் சரித்திரத்திலைக் கூட்டாதது மொரு சான்றாரும். சமஸ்கிருதத்திலுள்ள மாணிக்க வாசக ஸ்வாமிகள் சரித்திரமும், ஏனைய வீர சைவ வடமொழி, தென்மொழி சாஸ்திரங்களும் வீர சைவர்களொன்றே கூறுகின்றன. இவ்வாறுக்க, யாவரும் அறிந்தனவாகு மென்றும், வெளிப்படை யென்றும்,

கூறிய தெத்துணைப் பொருத்தமாம். திரு வாவடுதுறை யாத்து மடாலய இடமும் ஸ்ரீ மூல நாதர் சமாதியும், வீரசைவ மடாலய திபதிக ஸிடத்திரு ந்து கிடைக்கப் பெற்றிருக்குமாயின், வேறு மிகைப்படக் கூறுவ தெற் றிற்கு? ஆகவின், சிவ ஞான சுவாமியை யுள்ளிட்டார்க் கே யுரிய தென்னுங்கூற்று கூற்றிற்கே யிரையாம். சிவ ஞான போதத் திற்கு வேதாந்த பரமாக நான்கு வேதங்களின் பாஷ்ய கருத்தாவாகிய ஸ்ரீ வித்தியாரண்ய முந்திர ரவர்கள் பெரிய வொரு பாஷ்யமும், தமிழில் ஸ்ரீ குப்புவாமி ராஜா அவர்கள் தத்துவப் பிரகாசிகை யென்னும் உரையும், ஸ்ரீ சிவாங்கத ஸ்வாமிகள் வொங்ந பாஷ்யமும், ஸ்ரீவதிவேலு செட்டியா ரவர்கள் சிவ ஞான போதச் சிற்றுரையும், இன்னும் பல தமிழ் சமஸ்திருத வரைகளும் உளவாகலின், சைவ பரம்பரையிலேயே யுபதேசிக்கப் பட்டு வருகின்றது' என்னுங் கோள் கோளாய வாறு காண்க.

"சைவர்களை மாயா வாதி யென்று வாளா கூறியதற்குப் பிரமாணம் யாது?" என்கின்றார். மாண்யையச் சகத்திற் குபாதாங காரணமாவும், ஈர்ப்பவனை நிமித்த காரணங்களுங்கென்டு, உபாதாங காரண அம்சத்தில் ஈர்ப்பவனுக்குப் பரதந்திரத் தன்மை கூறி பரிசுநாகச் செய்து, மாண்யைக்குச் சுதந்திரத்தன்மை கூறி அபரிசுநாத் தன்மை கொள்கின்ற மையின், இவரும் இவரினத்தவரும் இக்காரணத்தானே மாயாவாதியாவர்.

"மாயா வாத மொன்றுண் டென்று கூறுஞ் சைவர்கள், வேதாந்த மில்லை யென்று கூறுவ தில்லை. திரு மந்திரக் கருத்தின்படி வேதாந்தி களு முன்னெட்டந்தே சைவர்கள் கொள்ளுகின்றனர்" என்கின்றார். 'மாயா வாத மொன்றுண் டென்று கொள்ளுகின்றன' ரென்றமையால், மாயா வாத மில்லை யென்போர் வேதாந்த மில்லை யென்பா ராயிற்று. 'புகை யிருப்பின் நெருப் பிருப்புது போல், மாயா வாத மிருப்பின் வேதாந்த மிருக்குமாம். வேதாந்த மின்றூயின் மாயா வாத மின்றூம்?' என்னும் வியாப்தி கூறுகின்றார். நெருப்பினுள் காரியமாய புகை யடங்கி யிருப்புது போன்று, காரணமாய வேதாந்தத்திலுள் காரியமாய மாயா வாத மடங்கி யிருக்கு மென்று கருத கின்றார். ஆகவின், சிறப்பு வகையால் இரண்டும் வேறெற்றும், பொது வகையா விரண்டு மொன் றென்றும், பொருள் கொள்ளக்கிடக்கின்றது. இவ்வாருயின், மாயா வாதமும், வேதாந்தமும் மொன் றென்று கூறும், "திரு மந்திரம் ஜந்தாங் தந்திரம். 2-வது அசுத்த சைவம். 1423:-'இனையார் திருவதி யேத்துஞ்சி ரங்கத், திணையா ரிணைக்குழி யீரைன முத்திரை, குணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்று, திணைவாஞ் சரியை கிரி யையி ஞர்க்கே?' 1424:-'காதுபொ ஞர்ந்த கடுக்க ஏரியென்றுகேச்த, தோதுந் திருமேனி யுட்கட் டிரண்டுடன், சோதனை செய்து வுபதேச மார்க்கார, யோதி யிருப்பா ரொருசைவ ராகுமே.' என்ற சைவர்களினும், இவர் வேறுவரா? இருவரு மொருவரா யிருக்க 'மாயா வாதமும் வேதாந்தமும் வேறு' என்று கூறுஞ் சைவர் தா மென்றும், ஏனையர் இரண்டும்

ஒன் தென்று கூறுஞ் சைவ ரெண்றும் எவ்வாறு வேறு பிரித்தனர். பொருள் வகையாலுஞ் சொல் வகையாலு யிருவரு மொருவரா யிருக்க, வேறு பிரித்தது ஒரு வகையாலு மொவ்வாததேயாம்.

"சுவாமியாரையும் இவர் மரபினரையும், மாயா வாதிக ளென்று எந்தச் சைவர்கள் கூறினும், நாங்கள் மாயா வாதிக எல்லர், வேதாந்திக ளென்று மட்டுஞ் சொல்லிக் கொள்ளக் கடமைப்படுகிற்களே யன்றி, சைவர்களாகிய நிங்கள் தாம் மாயா வாதிக ளென்று கூறுதல் பொருந்துமா?" என்கின்றார். சைவரா யிருக்கு விவர் தம் மதத்த ரிருக்கு மிடங்க டோற்று சென்று, அவர்கள் விடத்து 'வேதாந்திகளே மாயா வாதிக ளென்று இனிக் கூருதிர்கள். கூறுவீர்களாயின் அவர்கள் நம்மை மாயா வாதி யென்றும், நாஸ்திக ரென்றும், சூஷிய வாதி யென்றும், ஆஸ்திக நாஸ்திக ரென்றும், ஈற் சொற் புணர்த்து நவில்கின்றனர். அஃதெமக்கு மிக்க தோர் மரணக் கேடாக விருக்கின்றது' என்று இரங்து சாம பேத தாங தண்ட மென்றும் நால் வகை யுபாயத்து ளோருபாயத்தா லவர்களை யடக்காது, எமக்குச் 'சைவர்களை மாயா வாதிக ளென்று சொல்லத் தகா தென்றும், தாங்கள் வேதாந்திக ளென்று கூறுக் கொள்ளலே தகுதியா' மென்றும் ஆங்களை செய்ய எவ் வதிகாரம் பெற்றிருக்கின்றார்? திரு வாவடுதுறை யாதீந்ததிற் சம்பளம் பெறுதலாகிய அதிகாரம் பெற்றிருக்கின்ற மையின், அவ் வதிகாரத்தாற் கூறினே மென்பரேல், திரு வாவடுதுறை யாதீந்தம், நாலாம் வருணத்தாராய குத்திராக்குக் குருத் தாங்மே யன்றி, யேலை வருணத்தாருக்கும், எனை மதத்தினராய நான்கு வருணத்தினர்க்கும் குருத் தாங மாகாமையின், அவ் வதிகாரத்தை அம் மதத்திற்கும் அவ் வாதீந்ததிற்கும் கீழ்ப்படியும், குத்திராத் தம்பிராண்களிடத்தும், அவ்வாறுள்ள கிரக்கத்திரிடத்தும் பிரயோகிப்பாராக.

"எந்தச் சைவர்கள் கூறினும்" என்றமையால், சிவ ஞான சுவாமி சிவ ஞான பாஷ்யத்தில் 'வேதாந்த மென்பது யோகப் பெயரான் வேதத் தின் முடிவாகிய வப்பிடதங்களைக் கூறும். உருடப் பெயரால் அவற்றை யெடுத்துச் செய்த ஏகான்ம வாத நூலைக் கூறும்.' என்றும், பிருண்டு, 'ஏகான்ம வாதமாவது மாயா வாதம். இந்த மாண்யக்கு வேறூகிய பிரஹ்ம ரூபமே யா னென் வேதாந்த ஞானத்தால் அறிவுதே முத்தி யென்பதாம்.' என்றும், 'ஏகான்ம வாத நூல் செய்தவன் வியாத முனிவன்' என்றும், 'இதனுட் கூறும் அத்தியாச வாதம் மாயா வாதத்திற்கு உபகாரமாம்' என்றும், இன்னும் பலவாறும் வேதாந்திகளை மாயா வாதிக ளென் றெழுதி யிருக்கின்ற மையின், அவர்கள் ஈன் டின்றிக் கை லாயத் திருப்பவராகவின் ஆண்டுச் சென்று 'தாங்கள் வேதாந்திகளை மாயா வாதிக ளென்று திரு மந்திரத்தோடு மூராணுறுமாறு வராந்தமையின், அவர்கள் நம்மை சியாய வாயிலாக மாயா வாதிக ளென்று ஸ்தாபிக்கின்றனர். தாங்கள் மொழி பெயர்த்த தருக்க சங்கிரக மூலம் உரை முதலியவற்றை

யாராய்ந்து, அவற் றுள்ள மயக் குற்ற மொழி பெயர்ப்புக் குழுக்களை யெடுத்துக்காட்டித் தங்கள் வெள்ளிலை வெளியாக்கிவொர்கள் போலு மிருக்கின்றது. ஆகவின், வேதாந்திகளை மாயா வாதிக் களன்ற் தாழ்வித் தது தவரூ மென் ஒரு மன்னிப்புப் பத்திரம் அச்சிட்டு வெளியிழவீர்களாக” வென்று அவரிடத் திரந்து மன்னிப்புப் பத்திரத்தைப் பெற்று ஈண்டு யாவருக்கும் விளக்கமாம்படி வெளியிழவாராக. இவ்வாறு, செய்திருப்பரேல் ‘எந்தச் சைவா?’ என்னுஞ் சொல் வீணர் சொல்லாய் முடிய மென் றுணர்வாராக.

“இனி, இவரும் இவர் சார்பினரும் வேதாந்திகளாயின் இருபத் தெட்டுத் தத்துவங் கொள்கின்றனரா?” என்கின்றார். இதனால், யாங் கள் வேதாந்திகள்லை ரென்று கருதுகின்றார். இக் கருத்துடையில்வர் ‘வேதாந்திக ளென்று மட்டுஞ் சொல்லிக் கொள்ளக் கடமைப் படுகின்றார்கள்’ என்று எவ்வாறு கூறினார்? முன் பின் மூர் இறைக் கூறலால், அறிவில் யென்பது விளக்க மாயிற்றே. தக்கார்வாய்ச் சாலைக்கி யடைஞ்து கேட்கு முறையாற் கேளாக் குறையாற் கூறினாரா? மயக்க வணர்வாற் கூறினாரா? துவேஷத்தாற் கூறினாரா? தமோகுணத் தடிப்பாற் கூறினாரா? சத்துவ குண மின்மையாற் சாற்றினாரா? ஏகாக்கிரத் தன்மை யடையுங் துறவா சிரமாய விறை யாசிரம மின்றியதா விசைத்தனாரா? எக் காரணத்தாற் கூறின ரென்ப தறிஞர் ரயிவாராக.

“இருபத் தெட்டுத் தத்துவங் கொள்கின்றனரா? கொள்கின்றே மென்பரேல் அத் தத்துவங்களிலை யென்றும், அவற்றைப் பற்றிக் கூறும் நூல் இது வென்றுங் காட்டக் கூடுமா?” என்கின்றார். வேதாந்திகளாகிய யாங்கள் இருபத் தெட்டுத் தத்துவங் கொள்ள வில்லை யென்று எவ்வாறு றுணர்ந்தனார்? தம்மைச் சர்வங்குரைகளும், சர்வ வேதாந்த சாஸ்திரங்களையுங் தென்மொழி வடமொழி மிருமொழியிலு முணர்ந்தவராகவும், மதித்து, “கொள்கின்றனரா? நூல் இது வென்று காட்டக் கூடுமா?” என்கின்றார். வேதாந்த சூடாமணியில் “ஈங்குமக மிருபத்து நான்காவதாகு மிருபத்தைத் தாவதுதான் மூலவகங் காரம், ஆங்கத்தைய யடைதலுறும் சிதாபாச சீவன் அறையுமிரு பத்தாரு மவன்மாயை மருவும், ஓங்கொளியா மீசனிரு பத்தேழா மவனவு விழிரமுதலாங் தூரியனிரு பத்தெட்டா மவன்” என்றும், டூ சங்கராசாரிய ஸ்வாமிக ஸியற்றிய தத்துவ போதும் என்னும் நாவில், தூல சரீர தத்துவம்-டி; ஞாநேந்திரியம்-5; கருமேந்திரியம்-5; பிரானுதி வாயு-5; மகம் 1; புத்தி 1; ஆக சூக்ஷமா சரீர தத்துவங்கள்-17; காரண சரீர தத்துவம்-மாயை-1; அவித்தை-1; ஜீவன், ஸப்ரவான், கூடஸ்தன்-3; ஆகத் தத்துவங்க ஸிருபத் தெட்டு என்றும் கூறியிருத்தலை யுணராது, வினவுகின்றார். இதனால், அந் நூல்களை யிவர் படித் தறியாக் குறையால் இக் கடாத் தோற்றிற் ரென்றுணர்க. அறியாமை வயப்பட்ட விவர் பிரூண்டு கடாக் கடந்து கடாவுகின்ற மையின், இவர் கடா கடாவாகாது ஊரே றன்ன மதர்ப்புற்ற கடாவாம்.

8. ஞாந வாசிட்டம் திதிப் பிரகரணத்தில் உள்ள தாகுரன் கதையில் ‘தண்ணுலத் தோலும்’ என்னும் முதலை யுடைய 107-வது செய்யுளில் இரண் டடியைப் பெற்று “இதனால் ஞாந வாசிட்ட ஆசிரியரும் சைவர்களோடு சேர்ந்தவ ரென்றுகி, இவரும் இவரினத்தவரும் ஞாந வாசிட்டக் கருத்துக்கு மாறுபட்டவ ரென்பதை மறுக்க முடியுமா? இதனாலும், வேதாந்த மென்பது ஏகானம் வாதமாகிய மாயா வாதத்தின் வேறென்பது விளங்க வில்லையா? ஞாந வாசிட்டத்தில் ஏகானம் வாதஞ் சாதிக்குஞ் செய்யுட்கள் பல வள என்று காட்டுவாராயின், மேலே காட்டிய செய்யுளோடு முருநைத வண்ணம் அச் செய்யுனுக்குப் பொருள் கொள்ளுதலே முறையாகு மன்றி மாறுபடக் கொள்ளுதல் முறையாகுமா?” என்கின்றார்.

“தண்ணுலத் தோலுஞ் செம்பினிற் களிம்புஞ் சகசமாய்த் தொழில் விசேடத்தால், விண்ணுபோ மதுபோற் புருடனு மலத்தை மேவியே போக்குத வியல்பாங், கொண்டசங் தேக மொழித்துநீ முயல்வாய் குருவின்வல் லபவிளக் கத்தாற், கண்டன மென்லவீ னைலுந் தானுங் கண்டன பரம் பொருட் பொவிவே.” என் றள்ள செய்யுளைக் கூறினமையின், ஞாந வாசிட்ட மொழிப்பெயர்ப்பாசிரியரியை ஆளவந்தான் முனிவர் சைவராயின ரென்கின்றார். அச் செய்யுளில் பதி பசு பாசு மென்னு மூன்றும் நித்திய மென்று கூறப்பட்டிருக்கின்றனவா? இன்றே. “அரிசியில் உயியும், செம்பிற் களிம்பும் அனுதியா மிருந்து, குற்றல், புளியாற் றேய்த்தல் முதலிய தொழில்களால் நீங்குவன போல், ஜீவனும் அஞ்சாந்த்தை யாங்கியே பொருந்தி, குருவின் அதுக்கிரகத்தால் நீக்கிக் கொள்ளுவன். நீ சங்க தேகத்தை நிவர்த்தித்து முயற்சிப்பாயாக. குருவின் சாமர்த்திய விளக்கத் தா லறிந்தே னென்னல் வியந்த்தமாம். நானும் நீயும் கண்டன அதாவது பார்க்கப்படும் பொருள் யாவும், சித்து ருபமாய ஆக்ம் தத்துவமேயாம்.” என்பது அச் செய்யுனுக்குப் பொருளாம். இவ்வாறே, காப்ரமீர தேசத்து தர்க்க வாக்ஸிர்வா சாலூரித்யாசாரிய கெளாட மண்டல வலங்காராய் விளக்கிய ஸ்ரீமங்கியங்கின்தன பண்டிதாவர்கள் முப்பத் தீராயிர வாசிட்ட சலோகங்களை ஆரூயிராகச் சுருக்கிய வகு யோக வாசிட்ட மென்னும் கிரங்கின் நான்காவது-திதிப் பிரகரணத்தில் தாகுரன் கதையைக் கூறும் 17-வது சர்க்கத்தில்-52, 53, 54-வது சலோகங்களில் கூறப்பட்டிருக்கின்ற மையின், அவற்றின் பொருளை சமல்கிருத வல்லார்வாய்க் கேட்டுக் காங்கி பெறுவாராக.

‘புருடன் மலம்’ என்னுஞ் சொல்லுக் கண்டு, தமது சைவ நூலை மயங்கினாரோ? சொல் ஒருவருக்குஞ் சொங்க மன்றாம். சைவ சாஸ்திரம் பதினாலும், பிரஹ்மம், ஸர்வரன், ஜீவன், சகத்து, அஞ்சாநம், ஞாநம், வேதாந்தம், உபநிடதம், என்பன வாதி சாற்கள் மிகுதியாக வழங்கப்படுதலின், அது கொண்டு அப் பதினுஞ்கு சாஸ்திரமும் வேதாந்த நூலை

ஒருவரு மயங்குவா ரிலர். இவர். வாசிட்டம் ஓரே பிரஹ்மத்தினை யறையாது, முப் பொருளை முறை யிடுகின்ற தென்று கருதுகின்றதோ டமையாது, ஏகான்ம வாதமும், மாயா வாதமும் ஒரு நூ வென்றும், அதனின் வேறு வேதாந்த மென்றும், பறை யறைகின்றார். பின், அந் நூ வில், ஏகான்ம வாதங் கூறப்படுகின்ற தென்றுக் கூறுகின்றார். நின்திக்கப் புகுந்தவர் ஒரு வழி நில்லாது, ரஜோ குண முனைப்பாகிய ஆணவ முனைப் பின் வயப்பட்டு மாறு கொள்க்கூறல் ” என்னுங் தோல்வித் தாந்த்தை யடைந்தனர்.

ஸ்ரீஜகதீஸ்வர அவதாரமாய் மாறுவது அநுக்கிரக வீலா விக்கிரமாகிய ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகளும், அவர்கள் மாணுக்கர் பரம்பரையில் வந்த யாவரும் இருபத் தெட்டுத் தத்துவங்களைக் கைக் கொண்ட நூட்டித்து வருகின்றமையின், யாங்களே வேதாந்திகள் என்னோடு எவ்வாறு ரூனும் வேதாந்தி யாகார். ஆகார். வாசிட்ட ஆரம்பத்தில் “ உயர் மநத்தி னுக்குத் திறப்படக் காணப் பட்ட தில்லெனக் கித்தி னாலே, உறப்பெறு மெப்போ தப்போ துயர்பர சுகம தாமே. ” (1) “ வழிபடு மிதனை விட்டு மற்றுள நூல்க ளென்னும், குழிகளிற் புரண்டஞ் னாங்க குணத்தினுந் பிறப்போர்க் கெல்லாம், ஒழிவற வொருவர் செய்தற குரித்தன்றாய்த் தானே யுண்டாங், கழிதவற் பிரம வின்பங் கற்பங்க னாலுங் கூடா ”. என்னுஞ் செய்யுட்களில், பிரஹ்ம னாங்நாலாகிய வாசிட்ட மொழிந்த எனை தாந்தகளை, அஞ்சாங்கமாகிய சேந்றுக் குழி யென்றும், அக் குழியில் வீழ்ந்து அஞ்சாங்தாற் பிறக்கின்றார்க ளென்றும், கூழி யிருக்கின்றவற் றை யுணர்ந்திருப்பாராயின் கைவ நூ வென்று கூருர். தாகுருங் கைதயி னாரம்பத்தில் “ ஒளியாத துயர்மாயை யெனுமா பத்தை யொழிக்கமந நாச மோ ரூபாய மாகும், இழியாத மெய்ஞ்சாஙப் பொருளை யெல்லா மியம் பக்கேட் டயாம விதயங் கொள்வாய், பழியான போகத்தி னிச்சை தானே பந்தமா மதுவிடலே பரம மாகும், வழியான பன்னாலாற் பயன் கொ ளென்ன வருந்தாம விவ்வழியே வருதல் வேண்டும் ” (1) “ இன்ப மிதா மின்பமிதா மென்ற வெல்லா மெரியெனாஞ் சென்னினை வேற்றத் தாழ்வாய்த், துண்புறபோ கம்பலவாற் ரேய்ந்து நெஞ்சிற் ரேயாம லெளி தருந்திற் சுகமே யாகும், வன்புபயின் மகந்தோற்ற நாச மாகு மநத்தி னது நாகமே மகத்தாக் தோற்ற, னன்பரம னாங்கணைஞ் சிறந்து போகு நடைவிலங்கா மறிவிலர்க்கு நெவைக்கார் நெஞ்சம் ” (2) “ ஆங்ந னாங்ந தாந்த விரண்டு மில்லை யசைவுமைசை வின்மையுமா மவையு மில்லை, ஈணந்தீர் சுத்த சுத்தன் றிவற்றுக் கெல்லா மினையல்லா னாங்கிமந மென்ற லோடுங், தான்நத மிலாவற்வா யுலகின் மேலாங் தத்துவத்தி லுலகிருக்குங் தன்மை தன்னை, னாங்நதான்-வளர்பொருட்டா யுரைப்பா யென்று நாதனியம் பிடவுசிட்ட னவில்வ தானைன் ” (3) என்று, மந நாச வபாயத்தைக் கூறி, “ எழுந்தசங் கற்ப பாவுளை விட்டா லிறந்துபோ மிதனையிங் கிதனை, லமுங் துற மாய்த்து மநத்தினுண் மநத்தை யறுத்துநீள் னறிவினீ நிற்பாய்,

உழுங்குருள் பொழுதின் முடியுமீ தரிதோ வலகமும் வானமும் மொக்கு, முழுங்கிய பொய்யாய்ப் போம் விகற் பத்தான் முளைத்தவை யன்றிமுன் னிலதால் ” (106) என்று, பின் அதனையே யுபசம்மாரத்தில் முடித்தலால் மநோங்காசத்தி னுபாயத்தைக் கூறுதற்குத் தா கு ர ன் க ஹ த ய ா ய இக் கைதயும் இல்லை போன்ற பற்பல கைதகளும் கூறப்பட்டிருக்கின்றனவே யன்றி, இவர் மத சித்தாந்தமாய முப் பொரு னித்தியத்தைக் கூறுதற்கின்றார். இராமபிரான் அடைந்த பிரஹ்ம னாங்தைக் கூறும் வாயிலாகப் பல விதிகாசங்கள் வாசிட்டத்திற் கூறப்பட்டிருக்கின்றன. இதனு லன்றே, வாசிட்டமும் இன்ன ராண் பகவற் கீதை, கை வல்ய னவுநிதம், விசார சாகரம், விருத்திப் பிராபாகரம், பஞ்சதசி, வேதாந்த குடாமனி, விவேக குடாமனி, முதலிய பல நூல்களையும், வேதாந்தக் கொள்கை யுடையார் பல்லோ ராலுங் கொள்ளப்பட்டுக் கோவிலுர் மடா யம் முதலிய வேதாந்த பரம்பரையி லுபதேசிக்கப் பட்டு வருகின்றன. இதனையு முனராது குரியைன யுள்ளங் கையின் மறைக்க னினைத்து போன்று, வாசிட்டத்திற்குத் தைவ சாஸ்திர சம்பிரதாயப்படி முப் பொருள் நித்திய மென்று கொள்ளுமாறு கட்டளையிடுகின்றார். இவர்கட்டு அளையா மன்றிக் கட்டளை யாகாதாம். இவர் திருட்டாந்த தாட்டாந்தங்களைச் சமன் செய்வ ராகவின், திருட்டாந்தத்தில், தண்டுலத்திற் ரேலையுங் தாம்பிரத்திற் களிம்பையும் தொழிலா னீக்குவது போன்று, புருட்டும் மலத்தைக் கருமத்தா னீக்குவ னென்று, சமன் செய்து கொள்ளுவார். கொள்ளின், கருமத்தான் மோக்கு மென்றுகி, ‘ னாங்நதால் மிருத்திய வைக் கடக்கின்றான். மோக்கத்திற்கு வேறு வழி யில்லை ’ என்னும் ருக் வேத சருதிக்கு விரோதமாம். ஆகவின், சாஸ்திரங்கட்டுப் பொருளையுங், திருட்டாந்தங்களையும், ஆணவ வயப்பட்டு மநம் போனவாறு துவேவகத் தாற் கொள்ளாது, சாஸ்திர முறையாற் கொள்க.

9. “ கைவ சித்தாந்திகள் முத்தியிலும் பாச முண் டென்று கொள்ளுகின்றார்க ளென இவர் கருதுகின்றார். அம் மட்டோ, சிவ னாங் வள்ள வார் தமது மதத்தின ரென்றும் கருதுகின்றார் ? என்றும், “ வள்ளவார் சாஸ்திரம்-சிவ னாங் பிரகாச வெண்பா - 72, 73, 74, 75, 76, என்னும் ஜந்து செய்யுட்களை யறிவித்துச் சிவ னாங் வள்ளவார் கைவ சித்தாந்தி ” யென்றும், 93, 94, 95 - வது - செய்யுட்களை யறிவித்து, அத்வைதம் கைவத்திற்கே யுரிய தென்றும், ஷி னால்-கர் னாலுமிரதம்-63-வது செய்யுடையில்லை வித்து, “ வேதாந்தத்தைத் தழுவியது கைவ சித்தாந்த மென்றும், சித்தாந்த கைவத்தின்படி, முத்தியி லுயி ருண்டு மல மில்லை. முத்தியில் மல மில்லா தொழிலினும் னைப் பெத்தர்க ளீட்தி விருத்தலால், மலம் அநாதி நித்தியம் என்ற கிழுக் கில்லை. பதி, பசுவுட னென்றும் பிரி வின்றி நிற்குமாறு போலப் பாசம் னில்லாமை பற்றியே, பாச மநித்திய மெனப் படும். இவ்வாறே, சிவ னாங் போத முதலிய சித்தாந்த சாஸ்திரங்கள் போதுக்கின்றன என்றும் ” கூறுகின்றார்.

முத்தியில் மூப் பொரு ஞன் டென்றும், இரு பொரு ஞன் டென்றும் கூறுகின்றவர்களையே சிவ ஞான வள்ளலார் பேய்ச் சைவ ரென்றும், பித்த முறந் சைவ ரென்றுக் கூறியிருக்கின்றார். இவர் சிவ ஞான பாஷ்யத்தை யொரு புடை யொப்பியும் ஒரு புடை யொப்பாதும், கூறுகின்றவ ராதிலின் இவ ரண்ண படலக்காரர் முதலியோரையும் இலக்கியப்படுத்தாது, தென்மொழிச் சிவஞான பாஷ்யத்தையும் ஏனைப் பதி ஞன்கு சாஸ்திரங்களையுங் கைக் கொள்ளாஞ் கூறுவாம். சிவ ஞான பாஷ்யத்தின் 3-ம் சூத்திரம் இரண்டாம் அதிகரணத்தில் “அவ ரெல்லாருங் அத்துவிதம் என்னுஞ் சொற்குப் பொருள் ஒன் ரென்பதேயா மெனக் கொண்டு, தத்தம் மதங்களோடு மூரணையைப் பொருட்டு, கேவல மென்றும், விசிட்ட மென்றும், மறுதலை யென்றும், அடை கூட்டி, யிடர்ப்பட்டுப் பொருள் கொள்வார். அவருள் மாயா வாதி கூறுங் கேவல மும், பேத வாதிகள் கூறும் மறுதலையும், சுருதிகளோடு மூரணுதவின் கண்டைக் கேலாவாம் ஏனையோர் கூறும் விசிட்ட மென்பது பொருந்து மாயினும், அத்துவிதம் என்னுஞ் சொற்குப் பொரு ஜொன் ரெனக் கோடல் பொருந்தாது. என்னை? ஒன் ரென்பது பொருளாயின் ஒன் ரென வே விளங்கக் கூற வரமையும். அவ்வாறின்றி அத்துவித மென வுத்துணரை வைத்து ஒதவேண்டாமையானும், ஒன் ரெனப் பொருள் கொள்ளின் மஹா வாக்கியப் பொருள் பயப்பட தோர் விசேட மின்மையின், அத்துவித மென்பதுபற்றி ஆண் டொரு பயண்படாமையானு மென்க. மற் றென்னை யோ அத்துவிதம் என்னுஞ் சொற்குப் பொருளெனில், தத்துவமசி (அது நீ ஆகின்றார்), அகம் பிரஹ்மாஸ்மி (அது ஞானகின்றேன்) அயம் ஆத்மா பிரஹ்மம் (அது இது ஆகின்றது) என மூவிடம் பற்றி நிகழும் தத்துவ மசி முதலிய மகா வாக்கியங்களைக் கேட்ட வழி, அது என்பது ஒரு பொருள், நீ யென்பது ஒரு பொருள், ஆகவின் ஒரு பொருள் மற் றெரு பொருளா மாறு, யாங்கனம் என்னும் ஜைம் சீக்குதற் கெழுங்த தாகவின், அது இது ஆதற் கேதுவாய், அவ் விரண்டற்கு முன்தாய சம் பந்த விசேட முணர்த்துலே, அத்துவித மென்னுஞ் சொற்குப் பொரு ஜென் றுணர்ந்து கொள்க.” என்றும், “இரு பொருளே அது அதுவா யொற்றுமைப்பட்டு, ஒன்றூய் நிற்றற் கேதுவாகிய தாதான்மியம் அத்து வித மென்றும் வழங்கப் படும்.” என்றும், சிவ ஞான சவாமி கூறுகின்றமையின், சைவர்கள் முத்தியில் ‘பதி பசு’ என்னும் மிகு பொருளும், இரண் டென்ஞ மடங்காத அத்துவித சம்பந்த மென்னும் பாசப் பொருஞ்மாய், மூப் பொருள் நித்தியவுக்கு கூறுகின்றனர், கடாவிய நம் பிள்ளையாரோ, முத்தியில் உயிருண்டு மல மில்லை யென்கின்றமையின், மலத்தின்பாற் பட்ட அத்துவித சம்பந்தமாய மலத்தினை நீக்கி முத்தியில், பதியும், பசுவும் என இரு பொரு ஞன் டென்று கூறுகின்றனர். இவ் விருவரையுமே சிவ ஞான வள்ளலார் பேய்ச் சைவ ரென்று கூறியதாம். சைவ சாஸ்திரங்கள் முத்தியிற் பசு, பதி, பசும் என்னும் மூப் பொருளும் நித்தியமாகக் கூறு

கின்றன வென்று யாண்டும் பிரசித்தமா மிருக்க, அதனை மறைத்து முத்தாத்மாக்களுக்கு மூல மலமாகிய அஞ்ஞாங்கும், அவற்றின் சத்திகளாகிய ஆணவ கார்மிக மாயிகமும் நாசமாகின்றன வென்றும், சைவ சாஸ்திரங்கள் மூப் பொருள் கூறியதற் கபிப்பிராயம், பெத்த தசையின்கண் பெத்தாத்மாக்களுக்கு மூப் பொரு ஞன் டென்றும், அதனால் சைவ சாஸ்திரங்கள் மூப் பொருள் நித்தியவுக்கு கூறுகின்றதற்குத் தோடி மில்லை யென்றும், ஒரு வித சமாதாநங் கூறுகின்றார். இச் சமாதாநத்தைக் கூறு சிவ ஞான வள்ளலாரைச் சந்தித்து அக்கால் கூறியிருப்பாராயின், ‘பேச வீரன் இண்டோ பேய்ச் சைவா’ என்று கூருதிருப்பர். சித்தாந்த சாஸ்திரங்கள் முத்தியில் மூப் பொரு ஞன் டெனக் கூறுகின்ற தென்று கூற மிவர், சிவ ஞான வள்ளலார் செய்யுளைக் கண்டவடன், முத்தியில் மூப் பொருளுமிகு பொருளுங்கூறவோ ரலர், ஒரு பொருளே கூறுகின்றேம், என்கின்றார். அவ்வாறு தென் மொழிச் சைவ சாஸ்திரக்கார ருடன்பாடாயின், முன்ன ரறிவித்த சிவ ஞான பாஷ்ய வாக்கியத்தில் முத்தியில் லொரு பொருளைக் கொள்ளும் வேதாந்திகளைக் கண்டித்து மூப் பொருளைச் சிவ ஞான சவாமி நிலை நாட்டுவரா? சிவ ஞான வள்ளலார் வேதாந்தத்தினைச் சாத்திய மாகவும், சைவ சித்தாந்தத்தினைச் சாதந மரகவுங் கொண்டு விளங்கினார். விளங்கினு ராயினும், வேதாந்த சாஸ்திரங்கள் பந்த காலமாய விவகார காலத்தில், ஜீவன், ஸ்ப்ரவரன், அஞ்ஞாங்க என மூன்று பொருளிருப்பது போன்றே, சைவ சாஸ்திரத்திலும், பெத்த தசையில், பதி பசுபாசம் என மூன்று பொருளைக் கூறுகின்ற தென்றும், முத்தித் தசைக்கள், தனது சொருபம் பிரஹ்ம ரூப மென்று கூறுவது போல், பசு, பதி ரூபமே யென்றும், பாசம் இன் ரென்றும், கூறுகின்ற தென்றும், கைக் கொண்டு வாழ்ந்தா ரென் றுணர்க. இவற்றினை யுணராது, ‘அத்வைத மென்பது சைவத்திற்கே யுரியது’ என்று வீணுரை வரைந்தார். அத்வைதம் என்பது சைவத்திற்கே யுரியதா மாயின், சக்தி விசிட்டாத்தவைதம், விசிட்டாத்தவைதம், அத்வைதம், என்னும் சொற்களைக் கொள்ளு மதத்தர்கட்கு, அத்வைத மென்பது யாது? அத்வைதம் என்னுஞ் சொற்குப் பொருள் யா யிவ்வாறு கூறுகின்றே மென்று கூருது, சைவத்திற்கே யுரியது என்று கூறியது வழுவாம். “மூப் முதலும் சோராமல் நிற்குமோ சொல்” என்று இவற்றிவித்த செய்யுள் கூறுவதையு முணர்வாராக, “சைவ சித்தாந்த சாஸ்திரங்களே சிவ ஞான வள்ளலார் பயின்ற நூல்” என்கின்றார்.

சிவ ஞான வள்ளலார் (சத்திய ஞான போதும்).

கொடிவிழி யன்ன கொள்கைய ஞகி, யாசா பாசத் தார்ப்புண் டன்றே, தன்னைமுன் ணீட்டித் தான்பின் ஞகி, மறந்து நினைந்து மதிகத ஞகி, யாகம் பேணி யறிவை மறந்தாங், கிச்சைப் புவிவா யிடர்ப்படு முயிரே.

செயற்கை யியற்கை தொக்குங் காலை, சேயப்பை யுரிக்குத் திரிமல மென்னில், வெண்மடிக் கழுக்கு விரவுங் தன்மை, போல நீங்கிப் புகுவன வதுவே.

சுத்திர ணீப்பத் தனித்திடு மான்மாச், சோகம் பாவனை தொக்கிய பின்றைக், கருடனை நினைப்பான் கடுக்கழுன் றன்ன, வுபாதி நீங்கி யுணர் வா யினவே.

சிவனி யானு யென்னுங் திகழ்வஞ், சிவனு னுனே னென்னுங் திற முஞ், சிவனே யாவினு முளென்னுங் திருவஞ், சிவனே காட்டித் தெனித் தன னெனக்கே.

அறிவா கானு னெனவிறந் துணர்தல், செறிபாப் பிரமி யானே னதி தேறல், அறைசிவ னருளி லடங்கா தடங்க, ஊருவ தொசநஞ் சுத் தியு முயிர்க்கே.

கண்ண் கெளந்தி புத்திர கதைபோற், சீவன் சிவத்தாற் சீவ நீங்கி, மாசறு திங்கண் மண்டிலம் போன்றுங், கவாவிறந் தொளிரு மதிசயம் பெறுமே.

ஆலம் பன்னிவ னவனிரா லம்பன், சுதந்தர மிலியவ னவன்சுதந் தா னே, சரீரி யிவனச ரீரி யவனெனு, மலநீங் கத்தி லில்வழுக் கின்றே.

பூரண போதப் பொருடா னுகலி, னுரண மாகம மவரிக்கேன் சேய வே.

குநியு பாச மாண்டுமிச் சோதி, நானது வென்று நாநழு மின்றே.

ஐவகை னாநத் தந்தர வான்மா, வாங்கவை பிறப்பி னதுபர மான்மா.

உன்னலு முரைத்தலு முறுதொழி ஊன்றலு, மாவிக் கிலைபொற யறிவொடு மாய்தலி, னுங்கை மாட்டென் றறைந்தனர் புலவர்.

சிதம்பர மாதலிற் சேர்விட மில்லை, யவனிவ னுதலி னனுகலு மில்லை, யறிவரு வாதலி னுக்கையு மின்றே.

ஓன்றே யாதலி னுணர்பவ னின்று, நானது வாதலின் னாநமு மின்றே.

கோறல் வெகுளால் குறைகோள் துணத்தன், றிருவரு ஸில்லோன் சேகழுக னயன், வழிபா டில்லோன் மந்த னிவர்க்கிங், கின்து றறையி னேழுக் குருவே.

மனுதிக ளொடுக்கி மறைழுடி னுணர்ந்து, வழிபடன் மந்திர கலை யென மதியே.

அதித்தன் மெந்த ராமரு காலைப், பிரம கீதையைப் பேசின னெவ னே, சிதாகா யத்திற் றிருவருத் தாங்கி, மறலியை முனிந்த வரத னெவ னே, வான்முறை யுலகம் வயின்வயி னுதிக்க, நான்முகத் திருங்கு நான் மறை யுராத்தன, றபரிட தத்தி ளொளித்தவ னெவ னே, அவனே பிரம மேன்றி மன்னே.

மூலமென் றழைத்த முனைக்கொம் பியானை, வருத்தங் தீர்ப்பான் வந்தவ னெவ னே, தூணிலு மிருப்பன் றரும்பிலு மிருப்ப, னெனுமழ சொல்லுக் கெதிர்ந்தவ னெவ னே, துகிலூரி காலைத் துருவதன் மகட்கு, மாளாத் துகிலை வருத்தின னெவ னே, வருச்சநற் காக வமரிடை மிருங் தாங், குணர்மெய்ஞ் னாந முரைத்தவ னெவ னே, வவனே பிரம மேன்றி மன்னே.

கல்லா வின்கிழுக் கடவ ளாகிப், பொல்லா னாநம் புரிந்தவ னெவ னே, மால்வரை வில்லாய் வலியவர் புங்க, ணீறை வொருக்கி னின்ற மூல ரைச், சேவடி நீழுவிற் சேர்த்தவ னெவ னே, காலைன மாட்டிக் கவின்சிறு பாலன், மரணங் தவிர்ப்பான் வந்தவ னெவ னே, அவனே பிரம மேன்றி மன்னே.

ஒருமல வழக்கு மிருவினைத் தொடரு, மும்மலச் செருக்கு னால்வகை வாக்கு, மைவகைப் பொறியு மறுவகைக் குற்றமு, மற்று ளாறி யறிவா காயே.

பசு பதி பாச விளக்கம்.

பாச மைந்தையுங் தனித்தனிப் பரிந்திட நீக்கி, நேச மாகிய வறிவஞ் நீயெனக் காட்டிப், பேசு மேழ்வகைப் பிறப்புநக் கிலையெனப் பேசித், தாச நீக்கிய சுயம்பிர காசனைத் தொழுவாம்.

துக்க சாகரத் துக்கொரு தோணியாய்ப், பக்கு வச்சக னெப்பெறு பாக்கிய, தக்க வரங்ம தயாபர னுகிய, மிக்க வேத வியாதனைப் போற்று வாம்.

பாவ மகலப் பரிகார வித்தைப் பகருஞ் கிலநூல்க, ளாவ ளோடு மறம்வளர வறங்கள் பகருஞ் கிலநூல்க, ளோவ மில்லா முத்தியினு மிரண் டே யென்னுஞ் கிலநூல்கள், சீவ பிரம வயிக்கியதைச் சேய்யு மின் நூற் சித்தாந்தம்.

புன்னுலாம் பாசமயப் பொய்ந்தாலின் மயங்குவரோ, செந்தாலா மருமறையின் சிரத்தோளி முபந்தத, னன்னுலி னெறினின்ற சயமுண ரந்த னாதாக்க, னெந்தாலுங் கைவிட்டே மின்தாலைப் பற்றுவார்.

மண்ணேடு மண்ணர் போனர் வளியொடு வளியார் போனர், தண் கெடு தண்ணர் போனர் தழலோடு தழலார் போனர், வின்னேடு வின்ன னர் போனர் விளங்கரி வருவாய் னின்ற, நுண்ணிய னுனே யெங்கு றழைங்கிடா திருக்கின் றேனே.

செம்பு ராகு மந்தச் செம்பினிற் களிம்பு பாசஞ், செம்பினிற் களி ம்பு போனந் செம்பொன மாறு போல, நம்பனந் னாநத் தாலே ளானெ னும் மலம்போம் போன, னம்பனு ராவ ரென்ற னான்மறை சொல்லு மன்றே.

மன்னையு மறந்து மிக்க வங்சா வடிவ மாகித், தன்னையு மறந்தி ருந்த தனயைப் போன்று நியு, மென்னையு மறந்தைம் போத வெயினர்தம் வடிவ மாகி, யுன்னையு மறந்தாய் நியேன் அருவேள வணர்ந்து கொள்ளே.

மாசறப் படித்தா னேனு மயலறத் தெளிந்தா னேனு, மாசறத் துறந்தா னேனு மஞ்செழுத் துணர்ந்தா னேனு, மீசீன்வே நியான்வே ஹேன்னு மிருமையுங் கழலா னகிற், பாசமுங் கழல்வ தின்றும் பதித்துவந் தானு மின்ஷே.

பாசத்தாற் பசவெனப் புரப் பட்டன, பாசந்தா னிரிதாப் பதியே எப்படுங், காசத்தாற் குருடெனக் கழறப் பட்டன, காசந்தா னிரிதாக் கண்ணே எப்படும்.

சிவனு மிக்க வான்மா வியற்கையைத் தெரிக்குங் காலைக், கேவலன் சுத்தன் சாங்தன் சூக்குமுன் கிளர்ச் நாதன், பாவமில் சர்வா நந்தன் பகராநுத் சர்வ சாக்கி, மேவுசிந் மாத்தி ரத்தன் மிகுசுக் சோநுப னுமால்.

யாதா மொருவ னிவ்வண்ண மிலகு மாங்ம சொருபத்தைப், பேந்மாக வறியுமவன் பேசி னுந்ம வப்காரி, யோது சோர னலெந்தப் பாவ முன்றறப் படவில்லை, வேத மெல்லா முறையிடினுங் தேவியா ரைய மே லீட்டோர்.

புண்ணிய பூமியிற் பிறந்தும் பூசரப், பண்ணவ னகியு மூங்கை பாறியுங், கண்ணிய குடும்பமாங் கடலை நீந்திடான், நிண்ணிய பிரமப காரி தேறிடே.

ஆகையா னன முயற்சி னலு மவிழ்ந்தபே ராதா வாலுங், கோகன கத்தா தருகுர வன்பாற் குறைவறு பத்தியி னலும், மோகமே வினாக்கும் பிரக்கு தியின்றன் பாவனை முழுதையுங் தணந்திட், டேகமாஞ் சிவனே நானெனச் சிந்தித் திடரோழிந் திருந்திடத் தகுமால்.

யாவ னெருவன் நன்னிடத்தி விருக்குஞ் சிவனை விட்டயலே, மேவி மிருக்குஞ் சிவனைனி- பூசிப் பவன்றன் வியன்கையிற், பாவி மிருக்கும் பாயசத்தை விட்டுக் கண்கை பரங்தோடித், தூவுங் துளியை நாதுளியாற் றுய்க்கு மவனை சொல்லுங்கால்.

வானவர் தமக்கு நீங்கா மயறரு பேத வேது, வானவஞ் னாங் னாங் வலியினற் சிதைந்த பின்னர், தீனமார் சீவ னென்றுஞ் சிவனென்று மில் பேதத்தை, பீனமார் புஞ்சி யாலே யெவன்பண்ணப் படுவான் கொல்லோ.

ஆங்மா சுத்தன் சதாநித்த னழியா வின்பச் சுகசொருப, னங்மா செஞ்சொற் பிரகாச னஞ்சா நந்தா லக்தீனைப்போ, லாங்மா தேன்றறப் படுகின்று னருவமாகி நிரவயமா, மாங்மா னாந்த் தாற்குத்த னகிவினாங் கப் படுகின்றன்.

ஆங்மா நித்தன் சுருவபரி புரண னரிய கூடத்த, னங்மா தோட மிலியோக னகியிருந்தும் பிராந்தியினு, லாங்மா பிந்நம் போற்றேன்றப்

படுவ னரிய னாந்தா, லாங்மா பிந்நம் போற்றேன்றப் படானேன் றறைந்தா னழலாடு.

எப்போ துதன்சொ ரூபமெ தார்த்தமா, யொப்ப கோக்கி யுலகங்க வியாவையுங், கப்பு மாயா மயமேனக் காண்பனே, லப்போ தேயச் சுக வடி வாயினேன்.

எப்போ துந்தன் ஏடத்திற் சுநுவழுந், தப்ப வின்றியே தான்சரு வத்தினு, நுப்ப னாந்நோக் காலேக் குவாணெணி, லப்போ தேயப் பிரம மடவெனுல்.

எப்போ தியாதமொ ருவனுக் கிப்பவ, வெய்ப்பு லாம்பினிக் கேக மூ விக்கையாம், பெட்டின் மேலாம் பிரமநா நம்பேறி, லப்பொழு தீவ னே சீவ னயினேன்.

வேத மெம்மெமாழி கண்டு விமலா, யாதி யாந்ம நிலையறி னாந் யை, னோத கச்சொலித் தூஷ்க்கு னோய்யவ, ரேத மாநா குக்கிரை யாவரே.

நெல்வினுக் குமியுஞ் செம்பி னீகோ னிதமும் போலத், தொல்லை தொட்டுந்து காறு முயிரைடத் தொக்கி னிற்கும், வல்லியோர் பங்க னுசான் வடிவெடுத் தருளாவ் காலம், புல்லுறு பனிபோற் போன்றும் போதவா தவனை முங்கால்.

இம்மல மூன்ரு லாவி மிருளஸ்டாங் தற்று மாழ்கி, மும்மைகொள் புவ னக்தோறு முறைமுறை போகி மீனுஞ், செம்மலங் கருளை வள்ளற் றிரு வருட்டு ரோதை மாறி, மம்மர்கொள் பாம்பு மிழ்ந்த மதியென விளங்கு மன்றே.

ஆக்கைக்குஞ் சாக்கி னுமே யளைத்திற்குஞ் சாக்கி னுமே, போக்கொடு வரவ யில்லை புண்ணிய பாவ மில்லை, வாக்கொடு மநமு யில்லை மந்திரங் தியாந மில்லை, சாக்கிமாத் திரமே யென்று தெளிந்தவன் சந்தியாகி.

நிறநாத மாகடற் போலுயர் கெடுமைற முடியற், சிறந்த போதமா வாக்கியக் கீரவணத் தாலே, பிறந்த சின்தையி னற்றனை யீசிக்கா னகு, வறிந்த வன்சாலு மதிவங்காச் சிரமியா வாலூல்.

வருணமாச் சிரம மாகி மவிந்தே கத்தின் கண்ணே, கருமலி மாயை தன்றை கற்பிக்கப் பட்ட வெல்லாம், பொருவரு போத னுமேப் கெப் போது மில்லை யென்றே, யருமறை யாலு னர்ன்தோ னதிவங்காச் சிரமி யாவான்.

சொன்ன த்திற் கடக மாதி சூழனி தோன்று மாபோ, லேன்னிடத் துகில மேல்லாப் கற்பிக்கப் பட்ட தென்றே, பன்னுமா மறையங் தத் தாற் பகுத்தறிங் தநுப வித்திக், கங்கிய மிலாமை கண்டோ னதிவங்காச் சிரமி யாவான்.

ஆதித்தன் சங்கி தாந்த தகில்ஞ் சீட்டுக்கு மாபோற், போதத்தேன் சந்தா நந்திற் டுவந்தீப் டுந்து மென்றே, வேதத்தி னந்தத் தாலே

மெய்ப்பட வறிந்து ஸர்க்டோ, னதித்த னிவனே யென்ன வதிவங்காச் சிரமி யாவான்.

இப்பியிற் பிராந்தி யாலே யிரசிதங் தோன்று மாபோன், மெய்ப்படு மேள்ளி லிந்த வியன்க முதித்த தென்றே, யிப்படி யாவ னேனு மெ ழின்மறை மூடிவி ஞலே, யற்புத வறிவு ஸர்க்டோ னதிவங்காச் சிரமி யாவான்.

இந்தா நத்தி ஹற்றன் னத்தாந் மிக்கு மத்தாற், ரூந்தமாங் துவித வத்து தொலைந்திடுங் தொலைந்த வத்தாற், புந்திதான்சிக்கு மத்தாற் புகழிக்கும் சிக்கு மத்தா, னந்திடுங் குடும்ப மத்தா னுனேனுத் சொருபங் தோன்றும்.

பாம்பிதென் றணர்ந்த போது பழுதயே யில்லை வெய்ய, பாம்பிதன் தெறனவு னர்ந்தாற் பழுதயே யானற் போலக், சோம்புறு குடும்பி யென் னிற் றகளுறு சீவ னகுஞ், சோம்புருக் குடும்பி யென்னிற் றுகளறு பிரம மாவான்.

கண்ணுன் புளிஞ னென்றே கவலையுற் றமுங்குங் காலைக், கண்ணீ கிராத னன்று கெளந்திபுக் திரனென் ரூற்போ, லங்கிய வட்டு னென்றே யயர்ந்துள் மழியேன் யைந்த, வங்கிய மென்று கண்ட வறிவுந் யுணர் ந்து கொள்ளோ.

கல்லெலா மெறிந்து மீதிக் கையினை யெறிவா ருண்டோ, சொல்லிய கருவி யெல்லாங் தொலைத்தவன் மீது யன்றே, வல்லறி ராவனே சோதி யாகிய பிரம மாவா, னெல்லையின் மறைக ளோல்லா மிவ்வன மூரைக்கு மன்றே.

ஒருவனுரு தேயத்திற் பிரமசரி யாயுற்றுன், மருவிமற்றேர் சாட்டுக்கத்தின் மகிழ்ச்சிகி யாயினுன், பாவிப்பனேர் மண்டலத்திற் பகர்த்தறவியாய் நடித்தான், விரவியகோ லம்போக்கின் வேறில்லை யவன்வனே.

பொன்னை யன்றிப் பூணில்லை பூணை யன்றிப் பொன்னில்லை, யென்னை யன்றிக் கிவனில்லை கிவனை யன்றி யானில்லை, யின்ன வண்ண மறிந்தோனே மீசன் றனையு மறிந்தோனு, யின்ன வண்ண மறியாதா ஸீசன் றனையு மறியானே.

நிறையறி வாயி நுத்து நின்மலன் றன்னைத் தேடி, மறைமுத அலா ராய்ந்தும் பின்னரு மயங்குந் தன்னும, யிறைவனே யெனக்கு நாக்குண் டில்லையா வென்று கீக்க, வறைவது நாக்கே யென்ன வகந்தெளி யாளைப் போலும்.

என்ற மீநுந்த படியிருக்கு மியல்பே யென்னு மொருவேத, மொன்றே மொழிய விரண்டாமிவத் தீல்லை பென்னு மொருவேதம், வென்றிப் பரழ நீயும்வே நில்லை யென்னு மொருவேதங், துன்று மதுவே நீயானு யென்றே சொல்லு மொருவேதம்.

கேவலச் சங்கன் முன்னுட் கேஸ்பகை யிரண்டு மின்றி, மேவிய சுத்த மென்னு மெல்லை மீதி ருந்து, சாவுயர் பிறப்பு மில்லாத் தத்துவச் செங்கோ லோக்கிப், பாவனை யிலாத காளும் படர்ந்துரு மாறி னுனே.

அறுவகைச் சமயத் தோர்க்கு மதிதமா யகள மாகி, மறுவறு பொருளா யொன்றும் மன்பதை தொறுச் சைந்து, குறைவறு பிரா நாமே யென்றுகோ சங்க ஸீங்கி, யறிவுந் வாகி சிற்ற லழகிய யோக மாமே.

உடரூரு மூயிரு மாகி யுயிர்தொறு, முணருவு மாகிச், சடமச டங்க போறுஞ் சாக்கியு மாகி ஸின்ற, வடல்புனை சிவனுர் நம்மை யன்றிவே நில்லை யென்றே, யுடைகுட விசம்பு போலொன் ரூதலே யோக மாமே.

இந்திய மாங்மா வென்ப ரிறைவங்கள் றிருநோக் கில்லார், முந்திய பிராணன் றன்னை யுயிரென மொழியா ஸிற்பர், சின்தயை மாவ கத்தைப் புந்தியைச் சிவ னென்பர், சந்துறு மிவைகட் கெல்லாஞ் சாக்கிநா னேன்று கண்டேன்.

பிண்டமா முடனு னல்லேன் பிராணவா யுவா னல்லேன், கண்ட கைம் பொறிய மல்லேன் கரணமோர் நான்கு மல்லேன், பண்டைய வறிவு னலென் றுன்னருள் கொண்டு பார்க்கி, லெண்டிசை கீழ்மே லெங்கு மேகனு யிருக்கின் றேவே.

காயனை யகாய னேக்கிக் கண்டனை யகண்ட னுக்கிப், பேயனைப் பிரம மாக்கிப் பிறப்பிறப் பிலாகமை யாக்கித், தாயினு மினிய னகி வங்கதெனைத் தகைந்தாட் கொண்ட, தூயசற் குரவ னின்னைத் தொழுங்தொறுங் களிது எங்கும்.

பாசத்தாற் பாசி யாகிப் பலபல பிறப்பிற் சென்று, பாசத்தாற் பிறந்தி றந்து பலபல போகங் துய்த், பாசத்தைத் தாளாற் போக்கிப் பதித்துவம் பதித்த னாதன், பாசத்தை னினையுங் தோறும் பகுத்துவும் கழலு மன்றே.

எல்லாருங் களிதுளங்க விரும்பைபிரும் போன்னுக்கி, நல்லார்க பொழுந்தேவாய் நாட்டுக்கின்ற னாயம்போற், கல்லாத புலையேனைக் கருணை யினுற் கடைக்கணித்துப், பொல்லாத பரப்பிரம மாக்கினையென் போல வங்கே.

சித்தாந்த த்ரிசநம்.

திருமூலர் மாலையெனுங் தெப்பத்தைப் பற்றிக், கருவேலை யைக்கடப் போவ் காண்.

திருநோக்கான் ழலமலந் தீயும் பரிசத்தா, விருண்மாயைக் கூட்ட மியும்.

திருமொழியாம் கண்மலன் சிந்துந்தி யாநத்தாற், பெருமாயை போ யோழியும் பின்.

சைத்தி நியவுந்தா னேன்று தமத்துக்கல், சைத்தி வியனுருவுங் தான்.

எனவிட வேறில்லை யியானே பாப்பிரம, மென்வணர்த றற்றெரிச நம்.

அந்தச் சிவநம்மை யன்றியிலை யேன்றேர்த, அந்தஞ் சிவயோக மோர்.

ஆயத்தை நீங்கி சிராமயத்தை யாதரிக்கி, முமயம்போ நீயேய வன்.

புத்திக்குச் சாக்கியாம் போதமய வாந்மா, புத்திசட மாதவினுற் பொய்.

சீவனத்தாற் சீவனெனல் சீவமிறந் தாலிந்தீசி, சீவனே யந்தச்சி வம்.

ஊனை யொதுக்கி யுணர்வாக்கி விட்டபினர், நானே பிரம மென நாடு.

சொப்பங்குஞ் சாக்கிரமுந் தொலையொத்த காலத்துச், சுப்பிரம மேன்றுந் சோல்.

உபதேச மாலை.

சீவபர மிரண்டுஞ் தேருமிடத் தேகமென்று, மேவியசிங் முத்திரை கொள் மென்கரத்தா-லோவில், வழக்கறுத்தான் பல்சமய வாதிகளே காண் மின், மழுக்கரத்தி வேந்தியவெம் மான்.

பாசத்தை விட்டாற் பச்வோ பதியோநா, ஞசற் றவர்வணங்கு கைய னே - யோசித்துச், சொல்வா யருட்குருவே சுத்தபரி பூரணனே, யெல்லா மாய் நின்றவனே யின்று.

பாசத்தி னலுனக்குப் பாசியெனும் பேர்வந்த, தாசற்ற மானை வறை யக்கே - ணேசித், தருமறையி னலு மறுபவத்தி னலும், பிரமமேன்று மீச்சேன்றும் பேர்.

தீக்கையினு ஊன்னைக் சிவமாக்கி னேமதன்றி, யாக்கைக் சிவவடிவ மாக்கினே - னோக்கியே, நானேந் யென்று னவின்றுமூப தேசித்தோ, மேனே மயக்கமெ மூம்.

என்று பிறந்தேனு னென்று வளர்த்தேனு, னென்று துயருற் றிறந் தேனு - னென்று, மழியாத சித்துநுநா னென்பே மகிழ்தல், ஏழுவாத னின்றரிச நம்.

நானே சிவன்சிவனே நானென்று நாடிவெறுந், தானுகி னின்றநிலை தானன்றே - வானுப், பவசலதி நீந்திவரும் பண்புடைய மானு, சிவ போக மென்றே தெளி.

உன்னை யொருவ னுயர்சாயி யென்றுவரத்தா, லென்ன மகிழ்ச்சி யக்கே யெய்தினும் - பின்னெருவன், பாவி பச்வென்றூற் பதைப்பதைப் பா யாகையினற், சிவன்ல்லை நீயே சிவம்.

விழலாம் விலாமிச்சி வெட்டுவெனுச் சீட, மழலா மயப்பா மாவி - தொ மிலா, லவமா முவகி லவதரித்த மானு, சிவமாதற் கையமேன்ன செப்பு.

சுசனுனக் கெஞ்ஞான் று மிதசத் துருவென்னும், வாசகத்தைச் சொல் வக்கேன் மாணவக - வீசன்றூன், தத்துவத்தி லாக்கித் தவத்தில் வளர்த தன்னைத், முத்தியினிற் சங்கரிப்பான் முன்.

சிவமல்ல நாமென்றுஞ் சீவனு மென்றும், விவகாரம் வந்தவிட மெல்லாங் - துவமகலச், சாம மறைபுகலுஞ் சத்தியமா வாக்கியத்தைத், தோமற வட் சொண்டு துனி.

ஆதிமறை யாகமங்க எல்லா மளவிட்டே, யோதி யுணர்ந்தெல்லா முரைத்தாலும் - வேகத, யெழுஙான்கு கோடி யிழிநிறைய மெல்லாம், விழுவர் சிவனுகா விடின்.

மாதாபி தாங்கத்தி மற்றெருக்க லுங்கத்தி, யாதார வைப்பு மரண்மையையுந்தொன, நாத்தியிவை மெய்யென்று நம்பாதே யென்றறைந்த, மாத்திராத் தே வீடுற்றுஞ் மன்.

தாயறர்யுஞ் தந்தையையுஞ் தற்சார்ந்த கேளிரையு, மாயு மயல்காட்டு மனைவியையுஞ் - சீயென்று, சோந்பநம் போற் கண்டெட்டாத் தூராப் போ யோகநிலை, நிற்பவனை ஞாநியென நேர்.

எண்ணுஞ் சிவயோக மான்யியத்தை யென்சொல்கேன், மண்ணுல கும் வின்னுலுகும் வங்தியிறைஞ்சி - யண்ணுவென், ரேலுமிடு நீசிவமா யோரிமைப்பு நிற்பையெனிற், காலனுங்கை கூப்பினிற்பன் கான்.

ஓவா பவக்கடலுக் கோரம்பி யாகலான், மாவாக்கி யம்புகல்வேன் யைந்தாகேன் - மூவாத, தற்பதான் தொம்பதீஞ் சாற்றுகியா னுயென்று, முப்பொருஞ்சுக் கண்டு முடி.

அறிவநா மென்றிய மாட்டாதா ரன்றே, வெறிகாற் புனலருந்தி யென்றுஞ் - தறிபோலு, நிட்டையுடன் மட்டாய் நெடுங்கால நின்றுர்க, ணட்டமலா னுண்டோ நயம்.

சுகன்வாம தேவன் றுருவாசன் காதி, மகன் விதுங்ன் வெண்காடன் மாறன் - சகமாண்ட, பத்ரகிரி வாங்மீசி பற்றற்றே முத்தியினை, யுற்றுரு றுர்க்கிவரோப் பார்.

அண்ண றுவரைக் கரச னலகிறந்த, வண்ணமுலைப் போக மகிழ்ச்சு துண்டு - மென்னைன், முநிக்குழுவின் முன்னே முழுப்பிரமன் காட்டி, மங்ககவலை திரவகுத் தான்.

பாசன் கடந்து பதியான பண்ணவர்க, னாசங் கடத்தி லிலைந்தாலு - மீசன், றலையோட்டி லேயிரங்குஞ் தன்மைகுறைந் தானே, மலைகோட்டி முப்புரமட்டான்.

சிவ ஞாநப் பிரகாச வேண்பா.

பாலொடு சேர்ந்தீஞ் பாலாகு மாங்கதுபோல், வாலறிவ ஞச்சேர்ந்த மன்னுயிர்கள் - வாலறிவன், ருஞ்சி நிற்பதல்லாற் றண்டாத னலம்பாச, ஆனுகி னில்லாரு வந்து.

ஆயிழையைக் காழுந்தே யாவிங்க நன்செம்தே, னயிழையே தானை வாதரம்போன் - மாண்யயைவிட, கையளைடு சேர்ந்தபினு மாங்கிரண்டுன் டேயென்று, லும்யுநெறி யில்லையுவந் து.

அரசன் மகனரச் னகின்றூற் போலப், பரமசிவ ஸ்ரீரூண்றும் பல்லுயிரும் - பரம, சிவனுகி நிற்பதலாற் சிவனுயி நில்லா, சிவனுணை யுள்ளே தெளி.

ஆசானே நீலுனேன் றங்கைத் தலைவைத்தான், பாசா திகளைந்தும் பாறித்தே - யாசானை, யுள்ளபடி நேங்கி யுறுப்புசை செய்வதல்லாற், கள்ள னிடத் துண்டோகைம் மாறு.

நீயேநா னேன்று னிலையளித்த தேசிகனைத், தூய மல்லெடுத்துத் தூவாதார் - போய்வாழுங், காட்டிற் கனிதுய்க்குங் கருங்குரங்காய்ச் சென்னுயாய், வேட்டுவெனுப்ச் சென்மிப்பார் மேல்.

ஆக்கையு நீயல்ல வைம்பொறியு நீயல்ல, தாக்கு கரணங்க டான்ஸ்ல - கூக்க, வடல்ல சீன்ஸ்ல வுண்மைநீ யென்றூர்க், குடலுருகி நிற்பேனு வ - ந்து.

கறுத்த வீரும்பைக் கனகமய மாக்குதல்போற், சிறுத்தங்கைப் பேருரு வாய்ச் செய்தாரை-வறுத்த, விதத்போல் வரும்பிறப்பை வேராறுத்த வேதி யரைப், புதைமங்குத் தெளப்போதும் போல்.

அறிந்தவிடத் தில்லை யறியாமை யத்தைப், பிறிந்தபினும் பேசல் பிழையன்றோ - செறிந்த, சுடர்கொண் டிருட்டேடித் துயருஹவா ருண் டோ, மடமகமன்ற மானுகக் னே.

பாவாந் தீதப் பதியேறிப் பின்னுநாஞ், சிவனேன்றுந் சிந்திப்பா நூன்டோசொல்-சீவ, மகன்றபுழுப் பின்புழுநா னென்றறைத் துண்டோ, சுகமறிந்த துண்டோ சுகம்.

ஊனுறங்கி யானத வள்ள முறங்கியொரு, னானுறங்கி ஞால மூறங்கி யுமே - தானுறங்காச், சிவனை யறிந்தவனைச் சிவனே லாமோ, சிவகுரு நா தாவிதனைச் செப்பு.

ஞாந விளக்கம்.

ஆகாயங் தேடி யலைவோருக் காகாய, மாகாயத் துட்காட்டன் மானு மே-யேகபரி, பூரணத்தைத் தேடிப் புலம்புவோ னுக்காசான், பூரணீ யென்று புகறல்.

ஆரூறு தத்துவத்துக் கப்பா லதித்த்தே, வேரூகத் தம்மை விசாரித் துங்க-க்கருக, வாந்தந் தாமேன் றறியா வறிவிலிக, னாந்தந் தேடியலை யும்.

தத்துவத்துக் கப்பாலே தன்னைத் தரிசித்து, நித்தபரி பூரணத்தி னில் லாமல்-சுத்த, பனிமாயை யாற்செய் பதுமையினைத் தேடு, னனிமா னிட மிருக நாடு.

ஊழா ஊடம்புன் டெம்பால் வினையுண்டு, தாழும் வினையாற் சக முண்டு-காழ்கொண்ட, வித்துழுளை யும்போல வீயா தொருகாலு, புத்தி யிலே வீயுழ ஜா.

நினைப்பு மறப்புமிக்க நீடுகு மித்தை, யனைத்தும்போ னுலீசு னுவே ன்-உனற்கரிய, கண்ணலுக்கு வேடு கழித்தகைத் போலுனக்கு, மங்கியமே வேடென் றறி.

ஙல்லுகுலத் திறபிறந்து னல்லாரைச் சேர்ந்தொழுகி, னல்லறிவு பெற்று கைய னன்மாணை-நல்ல, சிவம்வேறே யென்றெண்ணீச் சின்னைத் கலங்காதே, சிவமேன்ற நீயேசி வம்.

நானே பரமசிவ னனே பாப்பிரமம், நானே யுலதுயிர்த்த நாதன்-நானேயோ, கண்டதுவுப் கானுது யென்றிவணங்கன்னூரக, கண்டவனே சிவன்முத்தன் கான்.

மலமில்லை மாசில்லை மாநாபி மாங்க, குலமில்லை யென்னறிவின் கூற்றிற்-கலக, மலமுண்டு மாசண்டு மாநாபி மாங்க, குலமுண்டு திரிசியக்கூற் றில்.

அத்துவிதக் கலி வெண்பா.

அறுவகையாற் போக்கினே மானமையா ணேயே, பிறிவில் பிரம்மெ னப் பேணி-மறுபிறப்பை.

ஈசன்வே றியான்வேறேன் றெண்னுகின்ற பாதகரா, நீச்ரேங்க கண்டு னினையென்று-ஞைச்சொடும்.

வேத முடிவறிந்த வேதியரைக் கூடென்றுன், பேதனிலை யெல்லாம் பிரியென்றுன்.

அதி ரகசியம்.

வானே முதலாம் பூதங்க எல்லை கரண வகுப்பல்லை, யானுப் பொறியு மைம்புலனு மல்லை யறியு மறிவல்லை, பூனு ருடம்பின் வயத்தாலே யுள்ளங்களே லொன்றுய, னானே னீயென் றருள்செய்த ஞாந குருவை வணங்கு வாம்.

ஆல யங்கொழு வறங்கலை னிரப்புநல் லருச்சனை புரியென்றே, யோல மிட்டுநான் மறையெலா முரைப்பது வலகரைக் குறித்தன்றே, மூல காரண பரம்பரஞ் சூக்கமாய் மூழுதையுங் காணென்னாச், சீல முற்றிய வறி ஞரைக் குறித்துரை செய்ததம் மறையன்றே.

தங்கைதா யில்லோ வென்றுன் றாகம் பிரம மேன்றுள், பைங்கெதாடி யாசை யாலே பரக்கி யிழந்தே னென்றுன், புந்தியார் பேங்கத் போக்குப் பொறுக்கிலே னென்று னந்தோ, வெந்துயர்க் கடவில் வீழ்ந்தே னென்ன வளம் வெருவி னானு.

சதுமெய் மீதுபொய்ம்கை யெனும்வத்து லிவேக மெய்திப், பூதலத் தாசை மேலைப் புவந்த்திலாசை போக்கிச், சாதாந் சமமே யாதி சட்குண தாரானும் மீனா, மோதுவெங் கலியை மாய்ப்பான் முத்தியில் விருப்ப முற் ருள்.

கண்டான் குருவைக் கண்ணாரக் கதறி வீழ்ந்தான் கமல மிகை,யண்டா வரனே செமிமாலே யயெனே யென்று னகமகிழ்ந்தான், ரெண்டா வியலும் பணிசெய்யத் துணிந்தான் பணிந்தான் மும்முறையே, பண்டா விறைந்த பாவாலுங் காவா யென்னப் பாடினான்.

பஞ்ச பூத நீயல்லை பஞ்ச கோச நீயல்லை, விஞ்சு கரண நீயல்லை விகுதி பகுதி நீயல்லை, துஞ்சு சீவ நீயல்லை தோன்று பரமு நீயல்லை, செஞ்சு நீற் சிறிது மையுறே வீயே யந்தப் பரமசிவம்.

ஆக மேவடி வாகிய சிடனை, யேகனீயேன் நியம்பலு மெம்பிரான், மோக வாரியின் மூழ்கிய பாவியே, னேக னாகுவ தெவ்வண மெங்கதேயே.

என்ற யம்பிய வேழையை னோக்கியே, னன்றெ னககைத் தாணைக்க ணுயகன், ரென்று தொட்டுறும் வாதனைச் சோம்பினே, ஸன்று நீயப் பரம்பேர்நு ளாதுவாயி.

ஊலு வேதமு மோது எலத்தினே, யேல வோதியு மேழைகட் கென் செய்த், பாலு நெய்யும் பறையலுக் கென்செயத், தோலு மென்புங் துரிசு மொழியவே.

சமய மேபர மென்னுஞ் சமர்த்தராய்ச், சமய சாத்திரங் காட்டுஞ் சழக்கர்கான், சமய மென்னுஞ் சத்தார்த்த முணர்கிலீர், சமய மென்பது துள்ளை யறிதலே.

கற்புடை மகளி ரெல்லாங் கணவனே தெய்வ மென்பர், சிற்பொவி சமய வேப்டர் சிலையயையே தேய்வ மென்பர், தற்கொவி மாந்த ரெல்லாங் தாருவே தெய்வ மென்ப, ரற்புறு பெரியோ ரெல்லா மறிவையே தேய்வ மென்பர்.

நித்தனன் றரைத்த வாக்கியப் படியே நிகழ்த்துவன் பிராந்தியைங் தினையுஞ், சத்திய மீந்த வுலகேனல் கருவி தணந்திடா துடலைநா னென் னல், கத்தபோத் தாவு னாணென ரூனுங் கடவுரும் வேதெனக் கருதல், சித்துநு வாகி யிருந்துநா னுகேன் சிவவெனனல் சித்தர்பா லறியே.

காசி வாஞ்சியக் காளத்தி கழுக்குன்றங் காஞ்சி, மாசி லாருஹறப் பரு ப்பதங் கோகன்ன மறைக்கா, டேசி லாதுஹற மூர்த்திதந் தெரிசு மெல் லாங், தேசி கன்றிருச் சேவையை நிகீக்கிதமோ செப்பில்.

ஆகையா னுனே யெல்லாப் பொருங்கட்கு மறிவாய் னின்றே, தேகமா திகளுக் கப்பாற் சித்ப்பர் வடிவ மாசி, யேங்கு யநாதி முத்த னுயெனில் வேலெரூன் றின்றிப், போக்மோ கங்க லின்றிப் பூரண வறிவா னேலே,

அறிவென்னு முதல்வேத மகமென்னு விரண்டாமோத், தறிவதுசீ யானுயென் றறையுமுன் ரும்வேதஞ், செறியிங்த வாங்மாவே கிவெமென்னு மதர்வண்ணஞ், செறியுநால் வாக்கியத்தின் சித்தாந்த மறிங்தேனே.

தானேநீ நீநானே யானமையான் னாங்குரு, வானவனே கைம்மாறும் வழிபாடுந் தோத்திரமு, மீனமிலாப் பூசனையு யியற்றுவான் றனைக்கானே, னானுமிலை யுயிந்மிலை யுனையன்றி யொன்றுயிலை.

எல்லாநா னேன்றுணராக் காலத்தி வீடர்ப்பட்டே, னெல்லாநா னென்றுணர்ந்த காலத்தி வின்புற்றே, னெல்லாநா னேயன்றிங் கெனையெடுத்து விழுங்கிலு, யெல்லாநீ யென்றுணரு மெண்ணும்போய் மாண்டதே.

ஓன்றென்று செல்வதற்கு முரையில்லை னாவில்லை, யன்றிதா மென் பதற்கு மறிவில்லை செயல்லை, சேக்ஷேநுகிங் மாறில்லை சேராநிற் பது மில்லை, னன்றுமிலை தீதுவிலை நானுமிலை நீடுமிலை.

திரண்டொழுகும் போற்றிற் சிறுவுற்றுக் குழிதேடிப், புரண்டுபுரண் டழுவார்க்குப் புத்தியெவர் போதிப்பா, ரின்னடிறந்த வாந்த மெழுந்தபின ராசுமய, பூரண்டதுசிற் றாற்றுண்டோ முழுஞாங மூந்ததியே.

சிவாகமக் கக்சி மாலை.

அறிவா யிருந்தறி யாமையை னோக்கி னஃதொழியுஞ், செச்றி யும் பரிசு ரணவருத் தாணெனிற் றேகமறு, மறிகரு மங்கட்குச் சாக்கி யுவரா னின் மாஞுமது, பிறியா னிலைபிது வென்றான் பெருங்கச்சி யேகம்பனே.

விருப்பு வெறுப்பற் றுண்வேத மொழிப்படி மெய்யுணர்ந்து, மரி ப் பைச் சனிப்பையு மற்றெருளி யாகிய மாதவர்பாற், கருப்புச் சிலையனுஞ் கால னும் வங்தென் செயக்கடவர், கெருப்பைப் புழுப்பற்றுக் கொல்லோ டெடுங் கச்சி யேகம்பனே.

அஞ்ஞாங் நீக்கத்தி லாருயி ரேசிவ மானமையான், மெய்ஞ்ஞாங் யென்ப தெவர்க்குஞ் சரியொக்கும் வேதென் றுன்னிப், பொய்ஞ்ஞாங் பேசேம் புருடர்க்குன் பாதப் புணைகிடையா, வெஞ்ஞாங் றவர்க்கருள் செய் குவை யோகச்சி யேகம்பனே.

வேறுநீரு பேசேவ தெல்லாம் விவேகம் லாமையன்றே, கூறூங் றிலாமைறை கூறுஞ் சீவுறுஞ்சீவுணென்றுஞ், தேறு முமையுருத் தேக மென் றும்மிதைத் தேறுவரோ, லீறின் மலவயப் பட்டோ ரெழிந்தக்கி யேகம்பனே.

சிருட்டிக்கு முன்னுயிப் ரேல்லாஞ் சீவமெனச் செப்புமறை, சிருட்டிக்குப் பின்னுயிப் வேறுபட்டான்சிறு சீவுணென்றே, சிருட்டியை நீக்கிச் சிவோகமென் பாவனை சேக்தாலுஞ், சிருட்டிக்கு மூன்சீவ மானுன் றிகழ் கச்சி யேகம்பனே.

காநாமிர்தம்.

பாவமு மறமு மொத்துப் பக்குவம் பருவ முற்றிங், காவியைம் புலஜைப் பற்று தகமுக மாசி யென்று, மோவியம் போன்றிட் டங்க னுணருண் ராமைபோக்கிற், சீவுஞ்சீவுனும் வேறே சிருப்புலி வந்தது ளானே,

ஆகா மல்ல விந்த வைம்பொறி நாமே யல்ல, வேகமே நாமேன் ஹுஸ்னு மிருடிக ஸிதயத் துள்ளாய்ப், பாகமா முமைமை ணோ பசபதி பிறவி வேண்டேன், சேகறு மந்தோர் போற்றுங் திருப்புவி வந்து ஓனே.

அறிவினி கைமுண் டாகி கத்தினின் மனமுண் டாகிப், பிறவரு மந்த்தின் மாயை மாயையிற் பின்டாண் டங்கள், மறியுல கத்தி னக்கை வந்தவில் மாய மெல்லாஞ், செறிதார தருளிச் செவ்வாய் திருப்புவி வந்து ஓனே.

சுருதி சார விளக்கம்.

செத்துச் செத்துப் பிறக்குஞ் செருக்கற, மெய்த்த ஞாந விவேகங் கண் மேவிடச், சுத்த வாட்மீ சோநுபமே நீயெனுஞ், சுத்தி வேற்கைச் சாவணற் போற்றுவாம்.

முப்பாழும் பாழெழன்ற மூலனு ரதிபோற்றி, யப்பாலும் பாழெழன்ற சட்கோப ரதிபோற்றி, யொப்பாரு மிலையென்ற சீவாக்க ருரைபோற்றி, போய்ப்பாரை யற்துறந்த வெண்காடர் புகழ்போற்றி.

கண்ணாலுக் கருத்தாலுக் கையாலு மெய்யாலு, நன்னாத பாஞ்சுடைரை நாதந்த நாயகரை, யுண்ணேடு பவர்க்கெளிய வுத்தமரை யுபநிடதக், கண் னாருக் கண்டவரைக் கருத்தாரப் போற்றுவாம்.

பெற்றதபோ தனர்பாதப் பெய்துளி புனைந்திடவங், கு ற் ர மு ற மென்துள்ளக் குவிந்தறிவைக் குறுகிடவும், பற்றறத்தீ ரத்துறந்த சுகழுந் பங் கயத்தாளை, யற்றமறத் துறந்தவன்போ லறிவாகி வணங்குவாம்.

ஆக்கையல் விந்தியீங் யல்லவகக் கரணமல, தேக்குப்பிரா னன்னுமல்ல தீவனல சாக்கியல, போக்குவர வில்லாத பூரணாந் யென்றருஞ், மாக்குர வன் றிருத்தாளை மறவாமல் வணங்குவாம்.

ஆலவிடஞ் சிவன்மிடற்றி லடங்கியத்தா லகிலமெலா, மாலவிட மென்றிகழு ரஞ்சிலசெய் வார்போல, மூலமகா வாக்கியமா மணிச்சௌரை முடிந் திடுமிம், மூலமறிந் தோரிகழு ரதுவேயென் மொழியம்மா.

நாரதாதி யர்ச்கர்க்கு நவின்றால் வாக்கியமுந், திராய் முத்திபெறச் சித்தமொருப் பட்டவர்க்குத், தூராமா யணித்தாய சுயம்பிரகா சப்பெயரோ, னரியன்சே வடிபோற்றி யறைவனருஞ் தமிழாலே.

உலகமே பரப்பிரம முரைக்கு மத்துப் பிரமநா, மலகில்கலை யுணர்க் தாலு மருத்தமிதே யறிகண்டாய்ப், பலமயலைத் துறந்தரிய பரமபதந் தனைத் தாலி, யுலவசுத் முதிலரேனே யென்றுரைத்தா னுயர்முனிவன்.

ஆகிலிங்டப் பரப்பிரம மகிலமயமா யிற்றென்றாற், சோகமொடு பிறங் திறக்குஞ் தொழிலுள்ளோ வென்பாயே, லீகைபல பனியாயு பிறந்தன வோ வதுபோல, வேகபர மகிலமுமா யிருக்கும்வியா பகத்தாலே.

தங்கைவயி னுண்டாய சந்தியு மவனைன்றே, முந்துமறை யுரைதரு மான் முழுவதுந்தா னன்றியொரு, சின்துமிலை யெனலீசன் சேமிழைக் கோ தியபரிசாற், பந்தமறஞ் சுகமுநிவ பார்ப்பிரமஞ் சேகமேன்றே.

எல்லாவண் டமுமியானே யாவநுமென் சோநுபமே, நல்லார்பொல் லார்கனே நன்மையொடு தீமையுநா, இல்லாச பரமுத்தி யொன்றூறிய விரண்டில்லை, கல்லர்க்கிப் போநுபேரியா கண்ணிலர்க்குக் கதிருண் டோ.

ஒவியாகிப் பரிசமா யுருவாகி மீரதமாய்ச், சலியாத கந்தமாய்த் தாரணி யாய்ப் புனலங்காய், மலிவாயு வானமாய் மதியிரவி யியமானு, யவியாகி யானுகிப் பெண்ணுகி யமர்க்கின்றேன்.

சாவதுவும் பிறப்பதுவங் தனுவன்றே வஃதறிதி, சாவதுவும் பிறப்பதுவங் தாமென்றே யுரைதருவார், போவதுவும் வருவதுவும் புரியட்ட சரீரமே, போவதிலை வநுவதிலை போதுமயப், போநுனுமே.

தன்னை யற்றீதோர் தபோதனரே தன்னை மறியார் தபோதனரோ, முன்னை வினையின் முடிபறியார் முதன்மைப் பிரமங் தானென்றே, சொன்ன மறையின் பொருளுறியார் துறந்துந் துறவார் சுபமுத்தி, பேந்தமேன் பே பிதற்றுவா ரெண்னே யுலகின் பேதமே.

வான்முத லுக மெல்லா மந்த்திடை யாக்க வல்ல, நான்முகப் பிரமன் றன்னை நவில்சக முஙிவ ஞேக்கி, மோஙவத் துவிதச் சொற்கு மொழிபொரு லிரண்டோ வோன்றே, நாஙசற் குரவ சொல்வா யென் றள ணங்கு கேட்டான்.

ஏகமேவாத் துவிதம்பிர மோகமென் றிசைப்பத், தாகமொடுஞ் சுகமுநிவன் சங்தேகத் தடைந்திகி, யாகமெனுஞ் சிறையுலவா தாங்தக் சிறையாகி, யேகமே யத்துவிதம் பிரமநா மென்ததவின்தான்.

அத்துவிதங் துவிதமில்லா தெனவரிய மறை யேக, மத்துவித மிதற் கைய மிலையென்றே யறைந்தாலும், போய்த்துவித யக்கோழியார் பூருவவா தனையாலே, யத்துவித மொழிபொருடா எந்தியமாய்த் தேளி வரால்.

ஒன்றுகிப் பரவெளியா யுருவருவ மிலதாகிக், குன்றுத பரப்பிரமங் துகையிருக்கு மதைவிளக்கி, னன்றுரு மிதயதுகை நாமதுவே யையமிலை, கண்றுத னின்மொழியான் மெய்னுஞாங்க கடைப்பிடித்தேன்.

ஊநடி யுயிர்நாடி யுண்ணேடிப் புறநாடி, வாநடி வளிநாடி மண்ணுடி நீர்நாடி, தீநாடி நாதவின்து செங்கதிரோன் றனைநாடி, நானுடிப் பார்ப்பளவி னேனேயப் பரப்பிரமய்.

பல்கலையா லாகமத்தாற் பகர்க்கைத் தீடி னெட்டா, னல்வினையாற் கருமத்தா னன்மறையான் னாநத்தாற், சொல்லாகத் தான் மறையாத் துணிவாலிற் துறந்தோரா, னல்லோரா னுண்பார்க்கி னேனேயப் பயப் பிரமய்.

ஒருகாலங் தோன்றினே மெருகாலம் வளர்க்கின்றே, மெருகாலஞ் சாம்பினே னென்றுரைக்கு முணர்விலிக, ஜாருகாலம் பிறந்ததிலை யொரு காலம் வளர்ந்ததிலை, யொருகால மறிந்ததிலை நானேயெல் யுயர்ப்பிரமய்.

நான்மனித னன்றுநா னவிலுறுதே வனுமன்று, நானிராக் கதனன்று நலியசர னனன்று, நான்முனிவ னன்றுராக னன்முகலு னான்று, நான் நிருமர லன்றானு மன்றபிய பிரமநான்.

முன்னவரு நானல்ல சுடிமன்னர் நானல்ல, அன்னுவசி யருமல்ல குத்திரரு நானல்ல, வன்னியிரு நானல்ல வன்னிட்ரு நானல்ல, பிங்மொடு பிறப்பிறப்பு மில்லாத பிரமநான்.

நான்பிரம மெலுளுநாக ஞாகிக்காபா ஹளவாகு, ழன்பிரமை யோழியா தார்க் கொருக்காலுங் தோன்றுவா, மான்வயிற்றி னரிதார மருவுமன்றி வராகவபிற், றான்பிறக்கக் கண்டார முன்டோபொய்க் கலியுகத்தும்.

ஆதலா லகம்பிரம மேறுத்தகுதி யகங்தெளித்து, போதினுன் முகப் பிரமன் புண்டரிகத் தாள்வனங்கி, யோதொனை மகிழ்ச்சியொடு மூலாவினு னுலகமெலாஞ், சோதியிவன் ருணென்னத் தறந்தசுக முநியம்மா.

பக்குவர்க்காய்க் கல்லாவின் பாக்கெழுந்த தெய்வமே, தக்கவிராட் டிருவருவாய்த் தபியேன்றன் விண்ணப்ப, முக்குறும்புங் கடந்தவிட முழுத் துரிய னிலையென்று, லக்குறும்பைக் கடப்பவன்யா ரவனேயப் பரப்பிரம்.

காரணகா ரியங்கடந்த கரிப்பிரம நாமென்றே, யாரணதூற் புகன்ற படி யதுபவிப்பா யருந்தவனே, காரியமேழ் காரணமேழ் கழறினுபா திக ளாகுங், காரியமுன் பாலுடைத்துக் காரணமக் கடவுடன்பால்.

தேகமொடு பொறிகரணஞ் செறியுகிரா டேதெண்பா, ராகிலுயி ருபாதியிதா கெலைச னுபாதிசொலித், சோகமிலாச் சருவசிட்டி முதற்சரு வாங் திரியாமி, பாகமுறுஞ் சகமுநிவ கடையேழும் பரிந்தறியே.

இன்னனமா யுரிரானைக் கடந்தேறி யிறையரானைப், பன்னுமறை யின்படியே கடந்திட்டற்பைக் கிளிப்பெயைராய், சொன்னபரப் பிரமயை நீ யாயே தோன்றுமா, வங்கியமா யொருபொருஞுக் தோன்றுவே யதுப வத்தே.

தேகமலேன் பொறியல்லேன் செறிகரண நானல்லேன், மூக்பிரா னனுமல்லேன் முழுப்பிரம நானென்னச், சோகமெனப்பாவிக்கிற் சகமுநிவ வழிர்த்தடைபோம், மாகமுறு மதிபோல விளங்குமுன்றன் மதிதானே.

பாவனையெலாமிறந்தாற் பாழுஞ்சேர பரமேட்டி, பாவனையெலாமிறந்தாற் படுசுகமன் ரேவிரண்டு, மோவியதே னின்னிலைய முபாதியறு சூரியமா, யோவியம்போ ஏந்துகிறப் புணர்வாய்தீல் சகமுநிவ.

அறிகின்றே னரிவில்லே னெனுநிலையங் கடந்தவிலம், பிறிவரிய சுவாருபவா தீதம்ப்பர மோகமேன, மறுவின்மறை கூறுமா வாக்கியத்தைக் கடைப்பிடிக்கி, னரிகின்ற வதுபவமு மறுபவமன் ருமன்றே.

உன்றந்தை யுரைத்துவ முயர்முனிவ னுரைத்துவ, மன்றல்கமழ் கமலனுரை வாக்கியழு மக்கேவ, ரண்றுரைத்த வாக்கியழும் யானுரைத்த வரும்பொருஞு, மொன்றேயா மையமிலை யுணையன்றி வேற்லிலை.

பெறுபவன்யார் பேறியாது பேசென்றுன் சகமுநிவ, னிபவன்போ யாங்கத் தநூக்கல மான்பினர்ச், செறிப்ரம மோன்றேழிய விரண்டில் லாத் திறத்தேல், பெறுபவன்யார் பேறியாது பேசென்றுன் பெருஞ்ஜாகன்.

காண்பவன்யார் காண்பனயார் கழறென்றுன் சகமுநிவன், சேண்பயிலு மொளிக்கொளியாய்ச் சித்தாகிப் பரவான்மா, தான்பிரகா சித்தானிர்த் தானேதா னனமையாற், காண்பவனயார் காண்பனயார் கழறென்றுன் கனை ஜங்கன்.

பூசனையார் பூசகன்யார் புகலென்றுன் சகமுநிவ, னைசயெலா னிரா சையா யாங்கத் முங்கடந்த, வீசுலு னுனீச் னிரண்டற்ற வெல்லையிலே, பூசனையார் பூசகன்யார் புகலென்றுன் புகழ்ச்சகங்கன்.

தோத்திரியார் தோத்திரம்யார் சொல்லென்றுன் சகமுநிவ, னர்த்த மொடு மநவாக்குக் கக்கத்தே யளவிறந்த, சேத்திரத்திற் கிவமாகித் திறம் பாத னிலையத்திற், ரேத்திரியார் தோத்திரம்யார் சொல்லென்றுன் றரைச் சகங்கன்.

முத்தியுன்டோ பெத்தமுன்டோ மொழியென்றுன் சகமுநிவன், சித்தமல மிறந்தரிய சிறப்ரையைவ கடந்தபோ, யெத்திசையு மெப்பொரு ஞும் யாமாகி னின்றிடத்தின், முத்தியுன்டோ பெத்தமுன்டோ மொழியென்றுன் முதிர்ச்சகங்கன்.

முன்பண்ணிய விருவாதனை முதிர்தேசிக்கி விழியாலுகும், பின்பற்றி னின்போன்ற மாதவார ரெனவாழ்த்த, வய்யுநெறி யுணர்ந்தேனே சுத் னென்கின்றபே ராங்தமேற், றன்பங்களா ரின்பங்களார் சகயோ கியே சகயோகியே.

ஜயமெனும் புறங்காட்டை யட்டேனின் னருண்மொழியால், கவய கத்தி னின்போன்ற மாதவார ரெனவாழ்த்த, வய்யுநெறி யுணர்ந்தேனே யுன்வாவெற் கிடைக்குமோ, செய்தவத்தா லுன்பாதத் தெரிசனையான் பெற்றேனே.

வாழ்த்திடவும் வாயில்லை வணங்கிடவுன் சிரயில்லை, சூழ்த்திடவு மல ரில்லை தொழுதிடவுங் கையில்லை, யேத்திடவும் பாவில்லை யேதிர்ந்திடவோ ரிறையில்லைப், பார்த்தவிடங் தொழுமியானே யேனையானே பணகின் கேள்.

பண்ணடைமறை மொழிப்பட்டேய பரமபத மினிதுணர்ந்து, தண்டுதலில் வியாதமுன் மங்குவியத் தானினைப்பக், கண்ணடையொத்த மங்குவித்துக் கணகவரை மீசடைந்தங், கண்டரொலா மறியாத மத்துவித வீடுற்றஞ்.

மாருத வாசசயெலா மகமாரத் துறந்துபோ, யேருத முத்திமலை யினிதெறி யிச்சகத்தை, தீஞ்கி னினையாம னித்தியா நெதமுற்றஞ், ரேற்ற வெள் போலியெலாங் திருமலையுங் தெரிவையர்த்தே.

காற்றிலா விளக்கொள்கோ கண்ணுடி மன்றிலமோ, சிற்றெருளியோ சார்க்கால சிறைமதியோ நிறைவானே, தேற்றறப்புங் கண்கையோ திரையற்ற பாற்கடலோ, வாற்றரிய தவணேற்ற சுகமுநிவ னகமம்மா.

ஆங்கவனை நினைதொறுமென் னகங்கார மடுக்கழியும், பூங்கமலத் திருத்தாளை யுன்குதொறும் புகலுளவாங், தீங்கறுமன் னவன்காதை செவிபுக வென் ரீமையுகும், பாங்குடையோன் றறவெனக்கும் பதியுமோ பாரிடத் தே.

சிந்தனை வெண்பா.

தேறினார் சித்தத் திருந்தார் சிவனென்றால், வேறு படுத்துவதேன் வீணை - மாறுபட்டுப், பேசாதே யெல்லாம் பிரம்மேன்றும் வேதாந்தி, மாசையற்ற வீடேயது:

சிவன் வேறு சீவன்வே ரென்றிரண்டாய்ச் செப்பு, மவன்சிவனை யென்றுமறி யாதான் - ரவமில்லா, அன்னதார்க் கெய்துமோ ஆர்க்குருவி யாகாச, மெள்ளப் பறந்தறியு மே.

அதுவேநி யாமென் றருமறைகள் சொல்லும், எதிர்சிவனே சீயான யென்று - முதுசைவம், வேலேருவே றன்றேசொல் வேதியனே வின் விசம்பும், வேலேருவே றன்றே விளம்பு.

தானே பரமானந் றத்துவா லத்திலே, யேனே பிறந்திறந்தே னித் தனைாள் - மாணுகேள், நீபிறந்த தில்லையுண்மை நெஞ்சுபுல னும்பொறியு, நீபிறந்தாற் போனிசுக யம்.

தானே சீவமல்லாற் றனிச்சிவம்வே றில்லையென்ற, மோந மொழி யொன்றின் முடிபறியா - யோனிதொறுஞ், சென்றுபிறந் தெய்த்தேன் சிவாயசிவ வென்செய்கே, னென்றுக்கடைத் தேறுவே னியான்.

நிராமய வந்தாதி.

மெய்யைப் பொய்யென்றுன் வெளியைகள் வீடென்றான், கைவத் துரைகாழிச் சம்பந்தன் - ஜயமற, நின்போதம் போமிடத்தே நீயே சிவ மென்று, னென்போத் துள்ளே யிருந்து.

இருந்த படியிருந்தா விறையுருவங் தோன்றும், பொருந்துமல மீமியையிலே போன்று - மிருந்தபடி, யேதென்றங் குன்னி யிரண்டாட்டு வர்க்குண்டோ, போதமுண்ட பின்னோ புகல்.

உற்றணரி வீடேயுபரிம மென்பதுவு, மற்ற சிவன் றுனுப் வகுப் பதுவு - முற்று, மிறந்தவிடத் திரண்டு மேகமே யென்றான், சிறந்த சி காழிவரு தே.

அறு பத்து நாலு சங்கை சமாதாநங்கள்.

'பாச பத்ததே ஜீவஸ், பாசமுத்ததே சதாசிவ:' 'ஆத்மாவக்குள்ளே சிவ முன், சிவத்திற்குள்ளே ஆத்மாவுஞ், சமவாய சம்பந்தமாயிருக்கு மென்று ஆகமங்கள் சொல்லி' 'அறிவுள் சிவமு மொன்று, அல்ல வென்கின் றவன்

வாயில் மண்று' என்கின்ற உலக வசனமே சாக்ஷி. 'அறிவென் றறியாத வாணவமே ஞாங்க, செறிவாய வென்னை தீண்டற்க-வறிவாய, வேன் ஜாங்க சிவமாக்கி.' 'ஓளியை யிருள் மறைக்குமோ' 'சந்திராதித்தர்களை, இராகு கேது மறைக்கிறது போலும், நெருப்பை ஈரம் மறைக்கிறது போலும், ஆகாசத்தை மலை மறைக்கிறது போலும்' ஆனால், இந்த மறைப் புத் தான் வருவானேன், சீ பண்ணினை கண்மத்தால். நான் அவயவம் இன்றி நிரவயவமா யிருக்கக் கண்மத்தை எப்படிச் செய்தேன்? நிரவயவன் நா னென்பதை மறந்து, அவயவம் நா னென்றும் கருத்தாற் கண்மம் வந்தது. அந்தக் கண்மத்தால் மாயை யுண்டாயிற்று. இந்த மாயையால் சர்வ பதார்த்தமும் உண்டாயின. இது போமாற, சிற் றறிவாகிய சீ, போறிவாய் னின்றுற் பசு பாசம் இல்லை.

அறிவுரு வாய வென்னை யாணவ மனுதி கூடிப், பிறவறி யாதனின் ணைப் பிறித்துத்தான் முழுது மாகி, நெறியினை மறைத்துப் பொல்லா சீசுக்கடிமை யாக்கிச், செறியிரு னின்ற தென்னே திருப்புவி வாடத் து ஓானே.

ஆத்மாஒன் றென்று வேதாந்தஞ் சொல்ல-விஞ்ஞாங்கலர், பிரளயாகலர் சகல ரென்று அநேகமாக ஆகமஞ் சொல்வானேன்? வேத, வழி சென்ற வன் ஆகம வழியிற் செல்லான், வடக்கே போசின்றவனுக்குக் காவேரி தெரியுமோ? அப்படிப் போல், 'முத்தி பலவும் பகர்க்கோம் பக்கு வத்துக் கீடாய்.' 'வேதம் வேதாந்தம் வேத்தியம் வேத மகாவாக்கியம் வேதாந்த மகாவாக்கிய விசாரம், வேத்தியப் பிரஹ்மம், இப்படி வேத பண்டிதர்கள் வெகுமுகமாகச் சொல்ல, ஆகம வாக்கியமே பிரதாந மென்று முற்சொல்லிய வேதத்தை னிதிப்பானேன்? தத்துவமசி, சிவத்துவமசிக்கும் அது சீயானுய்-சிவம் சீயானுய்-என்று அர்த்தம், ஏகமே. ஆத்துமாவே சிவ மென்பது சித்தாந்த மானால் சிவ மென்றும், பிரஹ்ம மென்றும், அரிகரப் பிரமாதி யென்றும் பலவாய் வருவானேன்? உபாசியர்கள் உடாசனையால் வேறு வேறுயின?

'காவேரி யொன்று கால்வாய் றாற்றெட்டு, மண்ணென்று பாண்டம் வரும்பல வாகி, விண்ணென்று ஆகாயம் வேறு வேறுருகு, மாவிய மிவ் வன மாய்ந்துகொள் வீரே' என்று வசன மிருக்கிற படியினுலே கண்கை யில்லை, இந்த ஆத்மாமைவிடச் சிவ மில்லையோ? விலாங்கு சம்பந்தம் போல உண்டு. அஃதெப்படி (ஆமடி கெட்டேனே-பாம்படி-யல்லடி கெட்டே னே) என்பது போல, வெகு முகத்திற் சிவனுயும், அகமுகத்திற் சிவனு யும் தோற்றும். இந்த வித்தை நா னென்குங் கண்டதில்லை யென்னில், வேத வீதியிலே போனாற் காணவாம். ஆத்மா சுதந்தர போதனு அசுதந்தர போதனு வென்னில், ஆகமம் முத்தியில் சுதந்தர போத னென்று சொல்லும்; வேதம் பெத்தம் முத்தி யிரண்டிலுஞ் சுதந்தர போத னென்று சொல்லும். ஆனால் சுபாவ சித்தாந்தமே தென்னில், அதுபவத்திற் காண்க. ஆணவ மலத்துக்கு அநேக சத்தியும் சிவனுக்கு இரண்டு சத்தியுமாயின் ஆணவ முயர்ந்து சிவந்

தாழுமே யென்னில் சிவங் தானு யறிகின்ற சத்தி யொன்று, சருவாத்மாக்க ஞக்கும் அறிவிக்கின்ற குண சத்தி யொன்று. இந்த ஆணவாதிய பஞ்ச பாசங்களும், நித்திய மென்று சிவாகமஞ் சொல்லு மென்னில் கூடாது. எப்படி? ஒரு வேதம் பஞ்ச பாசங்களும் அநித்திய மென்று சொல்லிற்று. பின் ஞெரு வேதம் கானற் சலம் போவத் தோற்றாவ மாத்திரமே யென்று சொல்லிற்று. பின் ஞெரு வேதம், ககனூரலிக்கம் - வந்தியா புத்ரன் சச விடானம் போல அதுபவத்தில் பஞ்ச பாசம் இல்லை யென்று சொல்லிற்று. எலாம் வேதம் மாயையே யில்லை; இருக்கின்ற தெல்லாம் பிரஹ்மமே யென்று சொல்லிற்று. அட்டாவக்கிரர் தன்றாய்விற்றிலிருந்து கொண்டு தகப்பனை நோக்கி எல்லாம் மாயை யென்கின்ற வாய், எல்லாம் பிரஹ்ம மென்று சொல்லாதோ வென்று திருவளம் பற்றினபடியாலும், பஞ்ச பாசங்களும் மீல்லை யென்பதே சித்தாந்தம். மலம் அறிவை மறைக்கு மோ? மநத்தை மறைக்கு மோ? மநத்தைக்கான் மறைக்கும் அறிவை மறைக்கு மென்று வசங் மிருப்பானேன். மநமும் அறிவின் சம்பந்தமானபடியினால் அங்ஙனஞ் சொல்லாரு மூள். கண் ஜடம், நான் சித்து, கண்ணைக் கொண் டறிகிறதுமாம். மநதிற்குச் சாக்ஷி நான். கண்ணும், விடயமும், மநமும், மாயை; நான் அறிவு; என் பெயர் ஆத்மா. செவி ஜடம், நான் சித்து; செவியைக் கொண்டறிகின்றது மநம்; மநத்துக்குச் சாக்ஷி நான்; செவியும் விடயமும் மநமும் தூலம்; நான் சூக்குமம்; என் பெயர் ஆத்மா. தொக்கு நா னல்ல-ஜடம்; நான் சித்து; தொக்கால் பரிசத்தை யறிகின்றது மநம்; மநத்துக்குச் சாக்ஷி நான்; இவை யெல்லா மிறந்தாலும் நா னிறவாதபடியினாலே நான் சிந்மாத்திரான். கிராணம் நா னல்ல, ஜடம்; நான் சித்து; கிராணத்தைக் கொண்டு கந்தத்தை யறிகின்றது மநது, மநத்துக்குச் சாக்ஷி நான், சிவம் வேறு நான் வேற்றல். கிராணமும் கந்தமும் மநதும் அழிய நா னி யாமல் பாசத்தைப் பின்னிட்ட படியால் நான் சிதாந்த ரூபன். நாக்கு நானல்ல; நான் சித்து; நாக்கு ஜடம், நாக்கைக் கொண்டு ருசியை யறிகின்றது மநம்; மநத்துக்குச் சாக்ஷி நான். சிங்க கையும் ருசியும், மநமும் அழிய நான் அழியாதபடியால் நான் நித்தியாங்கதன். பிராணாயுவும் நானல்ல; பிராணன் ஜடம்; நான் சித்து; பிராணைக்கொண் டறிகின்றது ஆத்மா; அந்த ஆத்மாவே நான். ஆணவும் இருள், மாயைவிளக்கு, கண்மம் கருக்கனே வெள்ளியோ வென்று மயக்க அறிவு, கண-ஆத்மா, சூரியன்சிவம், பகல் சகலம், இரா கேவலம்; இப்படி அநாதி தொட்டு இன்றன வும் வரும். சுற்குரு லாநத் தீக்கையால் சகல கேவலம் அறும்; அறவே ஞாந சூரியன் உதயமாம். ஆகவே ஆணவ விருள் - பாசத்தை, யடையும் அடையவே, மாயை விளக்கவியும்; அவியவே - ஜெயங் திரிபு அறும்; அதனால் ஆத்மா சவாதுபவத்தைப் பெறும். சிவத்தைவீடு ஆத்மா வென்று நாமம் வருவானேன், சிருட்டியால். ஆலல் சிருட்டிக்கு முன் சிவாசி யில்லையோ? இல்லை யென்றே வேதஞ் சொல்லும். ஆகமம் உண் டென்று சொல்லுகின்றதே, அது பூருவ காண்டத்திற் சொல்லும்; உத்தர காண்டத்தில் வேதஞ் சொன்னபடியே சொல்லும். சிவ பேத மெல்லாஞ் சிவ மென்று திவ்வியாகமஞ் சொல்லும். அதற்கு முன்னே

வேதஞ் சொல்லும்; சந்திரனிடத்திலே யிருக்கின்ற காங்கத்தைப் பலன் றும் மா னென்றும் ஆல விருக்க மென்றும் பூரிச் சாயை யென்றும் பல வாய்ச் சொல்லுவ தன்றிப் பிரத்தியக்குமே பிடிப்பாமல் மயங்கு மென்னில் அநைதியிலே விளைந்த விருத்தாந்தம், சீ சிவமாய் நின்றுத் தெரிய மன்றிச் செவனும் நின்று பார்க்கு மாவங் தோன்று தென்பதே சித்தாந்தம். ஒரு குள வியாற் கீட்துக்குக் கீட்துவம் போய்க் குளவி சிந்தனை முற்ற முற்றக் குளவியான தன்மையும், ஒரு பாடாணஞ் சிற்பனால் வேதாங்கப்படி செய்யத் தெய்வமான தன்மையும், ஒரு விழில் ஆறு அமாவாசி பறித்துப் பறித்து நட விலாமிச்சியான தன்மையும் போல சிவன் தீக்கையறாலஞ், சிவ ஞாநத் தாலும் சிவ மாவன். சிவன் முத்தர்கள் உலகத்தோடு கீட்டியுங் கூடாமல் எப்படி யிருப்பார்? தாமரை யிலையுங் தன்னீருஞ், சேறும் பின்னோப் பூச்சியும், புளியம் பழும் ஒடும் போலும் நிற்பார். சிவ ஞாநியைப் பிராரத்தம் வாதிக்கு மோ வாதி யாதோ? வெகு முகத்தில் வாதிக்கும்; அக முகத்தில் வாதி யாது. அக முகமானால் வெகு முகம் வருமோ? அது தான் பிராரத்த வாசனை. இந்த வாசனை கிருஷ்ணர், சீராமர், சுகர், வாமதேவர், நந்தி, பிருங்கி, வதிட்டர், வாங்மீகி, இவர்க் கிடிடத்திலுங் காண்க

சிவ யோகிகள் சிவாலய தரிசங்கு, குரு தரிசங்கு, சங்கம தரிசங்கு செய்வாரோ? ஜீவனே ஆலயமாகவும், சிவமே குருவாகவும், அறிவே சிவ்யனாக வும் தரிசிப்பார். தான் சிவாகாரமாவதே சங்கமமாகவங் தரிசிப்பார்; சிவாலயமாகவங் தரிசிப்பார். கடைசாரஞ் சிவாத்மாவே பரமாத்மா, பரமாத்மாவே சிவமானாற் கைவ சித்தாந்தம் ஒப்புக் கொள்ளுமோ? பூருவ காண்டத்திற்குத் தள்ளுபடி, உத்தர கண்டத்திற்குச் சம்மதம்.

தச வழக்குச் சிந்தனை.

ஆனால் வித்தை யென்றால் ஆகம சித்தாந்தம் என்னமாய் முடியும்? மல சத்தி யிறந்தும், மலம் அப்பிரகாசமா யிருக்கு மென்றதுஞ் சரி யோ? என் தகப்பன் செத்துத்தெப்புமா யிருக்கின்று னென்றும், வீம னெறிந்த யானை ஆகாயத்திலே தோற்றி ஒண்ணென்றும் விழு மின்னறக்கு மென்றும், இந்த மரத்திலே பேயிருந்தது, இப்போது சிறிது காலமா யிறந்திருக்கின்றதென்றும், கலியுக அந்தத்திலே கற்கோழி கூவ மென்றும், பொய் வழக்குப் பல விதம்; இது போலாமென் றறிவாய். இருள் போன பிறகு இருட்டு னெடென்னில் சொல்லா வன்றிப் பொரு னில்லை. உண்டோ வென்னில் உனக்குண் டெனக்கில்லை னென்பதே சித்தாந்தம். ‘அறிந்த விடத்தில்லை யறியாமை தன்னைப், பிறந்தபினும் பேசல் பிழை யன்றே.’ நா மார் னன்னும் ஞாநமே சமயத்தீ ஞாநம். இந்த ஞாநத்தால் சுகர் வாமதேவர் வதிட்டாதி கலீ ரீரூய விருத்திகளும், சம்பந்தர் முதல் மாணிக்க வாசக ரீரூய மகத்துக்காஞ் முக்கி யடைந்தார்கள். தெய்வ மென்பது பொது. தெய்வத்தை யார் கண்டவர். கைலாயம் பொன் னெயில் வட்டஞ் ஸ்ரீரங்கந் திருப்பாற் கடல் செகங்காதம் இவை ஒரு

காலன் தோன்று மொரு கால மழியும்; ஒரு தெய்வம் ஒரு தெய்வமாகியும் போயும் வரும். ஆனால் தெய்வ நிச்சய மில்லையோ வென்னில், தெய்வ நிச்சயம் தெய்வம் அறியாதவனுக்கு. நாமே சித்து, சிதாரங்கதன், திவ்விய சொருப னென்று கண்டவன் எந்தத் தெய்வத்தை வணங்குவான்? எந்தத் தெய்வத்தையும் வணங்கான்? ஆகையாற் சிறு பிள்ளைகள் தெய்வங்களைக் கொண்டாடுதல் போல, அறி வில்லாப் பெரிய பிள்ளைகளுந் தெய்வத்தை யாரா தனை பண்ணுவார்க னொன்ற றறி ‘தானே சிவ மல்லாற் றனிச்சிவம் வேறில்லை’ யென்னுங் திரு வாக்கே ஏறு கடைசி ஆகம சித்தாந்தாம்.

குரு மரபு சிந்தனை.

அநாதியே ஆணவ சம்பந்தம், இயற்கைச் சம்பந்தம் அன்று; செயற் கைச் சம்பந்தமே. சீவு னுண்டான போதே சீவத்வ முண்டாயிற்று. ஊரு ண்டான போதே புலைச் சேரி யுண்டானுற் போலும். சமுத்திர முண்டான போதே நீர் குண்டானுற் போலும். செம் புண்டான போதே களிம் புண்டானுற் போலும். மேக முண்டான போதே மழை யுண்டானுற் போ லும். இப்படி ஆயிர மூவைமை யுண்டு. சீவனுள்ள சிவனுவன் சாக்ஷி. ‘திசையாருஞ் செம்பிரதக் குளிகையிற்பொன் னத்போற் சீவனுமெய்ஞ் ஞாநத்தாற் சிவத்துவத்தைப் பெறுமே’. சீவனுக்கு மல மாயை கண்ம மூன் றும் அநாதி யியற்கை யன்று, அநாதி செயற்கை யென்றே சித்தாந்தம். செம்புக்குக் காளிதமூம். நெல்லுக் குழியும் அநாதி செயற்கை யெனக் கொள்க. “திள்ளடே பூர்வ மாத்மா யேகமேவ” ஜீவன் முத்தன் புசித்த தெல்லாஞ் சிவன் புசித்த தென்று வேதாகமங்கள் பிரத்தியக்காமாய்ச் சொல்லுகின்றதே யென்னிற், பத்தி காண்டத்திற் சொல்லும்.

அனுபவ சந்திரிகை.

என்னு மொழுங்கு வந்த காலத்தில் கண்மெ மொழியும். ஒழியவே, மகா வாக்கியத்தில் விசுவாசம் வரும். சந்தாநத்திலே விருப்ப மில்லாதவ அங்குத் தாரத்தின் மேலே விருப்ப மில்லாதது போலும், வேத விருப்பற்ற வனுக்கு வேத வாக்கிய விருப்ப பெங்களும் வரும்?

ஏன்றாலும் கூடுமா என்றால் கீழ்த்து மாப்பதெடுத்தவோ இதேவை
ஏன்! என்றாலுமாக்காது சரவுப்பு வேறு தட்டிவை ஸ்ரீ மாரவை நடிகி ॥

மகா வாக்கிய மறிந்தவனே ஞானி, மற்றைய மந்திரங்க எறிந்தவன் ஞானி யன்றே வென்னில், “சத்த கோடி மகா மந்திரங்க சித்த வீப்பிரம காரணம்” என்றமையால், அந்த ஞானி ஞானி யன் தெற்றப்படுதே சித்தாந்தம். இஃதன்றிப் பஞ்சாக்ஷரம், பிரணவம் அசபை முத்தி கெறி யல்லவோ வென்னில், முத்தி பலவும் பகங்கோம் பக்குவத்துக் கீடாய். “இருங்கான மாகவே

முடிந்தபொரு ஞரைத்தோ மொன்றாகக் காண்பதுவே காசியின்னும் பலவாய்ப், பெருவசன மாகாங் பலபடக்கேட் டாலும் யின்னுஙாம் சிகழ்த்து வது யின்தவுப் பேசாங், தருவசங்கு சமுதாயம் பலபொருஞும் விளக்குங் தடி மாரு தேகமாய்த் தானேநா னுகி, நிருவசன் மாய்னாங் மோநமொன்று யின்றி நில்வாத நிலையன்றி சின்றிசிலை நிலையே” மகா வாக்கியத்தில் அசிபதத்துக்காக வந்தது அத்வைதம். அத்வைதம் துவிதக் கலப் பென்பாரு முனர்.

திரு முகப் பாசுரம்.

ஒன்றே பரமதுநீ யற்றுணரி வென்று, நானேநீ நொனே யென் உனக்கு நான வின்ரேம், மறைப் பெல்லா நீங்கினவிடமும் மறைப்பு நீங்க வேல மீசரன் வேறால் நாமே மீசர எனன்னும் பேராங்கத்தும் அபரிமித மாய்ப் பெருகும்: நிர்ச்சாந்தலமான வாத்மாவே சர்வ வூபாதி சூயியரான பூராபரவத்து. ‘நாற்றமிகும் பூமாலை நற்குரங்கின் கைகொடுத்தாற், போற்றி மனங் கொள்ளாவாம் புத்திதனக் கில்லாமை, வேற்கொருவர் கானுத வெதாங்கத் தட்டபொருளைத், தேற்றமிலி கைக்கொடுத்தேன் நேறுவனே தெருகே’.

ମର ପଟ୍ଟବିଜ୍ଞାନ

‘அஞ்சாந்ததுக்குச் சாப்பி பூதம் நா மென் றறியின் அஞ்சாந்மு மில்லை, நல்வினை தீவினையாகிய விளங்கு மில்லை, அதற்கு முன்னே நரக சொர்க்கமு மில்லை’.

என்பன வாதிச் செய்துகளில் வேதத்தையும், வேதாந்தத்தினையும், வேதாந்தப் பெரியாக்களையும், புகழ்ந்து கொண்டாடியும், வேதாந்த சால் திர சித்தாந்தம் முத்தியில் ஒரு பொருளே யுண் டென்ப தென்றும், அஃதே தமக்கு உடன்பா டென்றும், பாசம், மலம், ஆணவும், அஞ்ஞாநம், பிரபஞ் சம் என்பன முத்தியில் அத்தியங்தாபாவ மடைகின்றன வென்றும், ஆகம சித்தாந்தமும் முத்தியில் ஒரு பொருளே யுள்ளது என்று கூறுகின்ற தென் றும், அதற்கு முரண் கூறுவோரைப் பழித்தும், மும்மூர்த்திகளைச் சமப் படுத்தியும், ஜங்க ராஜாவைப் பிராஹ்ம ஞானி யென்றும், தென்-மொழிச் சிவ ஞானபோதத்திற்கு விரோதமாய் ஆத்மாவே சிவம் என்றும் முத்தியில் கலத் தல் கூடா தென்றும், பாச மிருக்கின்ற தென்பது முயற் கோடு போலச் சொல் லலவே யென்றும், அதிகாரி பேதத்தாற் பத்தி செய்யும் மந்தர்க்கட்டுப் பாச முன் டென்று பத்திகாண்டம் சொல்லிற் ரென்றும், சைவர்கள் நின்திக்கும் விவ்தனுவையும், விவ்தனு பக்தர்களையும் புகழ்ந்தும், இன்னும் பலவாறு பற்பல விவியங்களைக் கூறியிருப்பவும் அதனை யுணராது, ‘சைவ சித்தாந்தமே யவர் கொள்கை’ யெனத் தேற் றேகாாங் கொடுத்துக் கூறினர். இதுகாறும் யான் காட்டிய அவராது செய்யுட்களால், அவர் சாத்திய மாய அத்வைதக் கொள்கை யென்னும் வேதாந்தக் கொள்கையை யுடையோ ரென்று நிலை காட்டப்பட்டமையின், கேவல சைவ சித்தாந்தி யென்

ரு சிவ ஞான வள்ளலாரைக் கொள்ளா தொழில்வாராக. சிவ ஞான போத பாஷ்யத்தில் முத்தித் தகையிலும், பெற்ற தகையிலும் முப் பொருள் நித்திய மென்று, யாங் காட்டிய வாக்கியங்கள் அறி விக்கின்றமையின், “இவ்வாறே சிவ ஞான போத முதலிய சித்தாந்த சாஸ்திரங்கள் போதிக்கின்றன”, வென்று, முத்தி தகையில் இரு பொருள் நித்தியங் கூறினமையின், ‘அவசித்தாந்தம்’ என்னுங் தோல்வித் தாநத்தை யடைந்தனர். முன்னர் 3-வது பக்கத்தில் ‘மல சத்திக்குக் கே உண்டு, மல சத்தியின் கேட்டினுல் மலத்தி னின்றும்’ என் மூன்றாவ்கியங்களால், சத்திக்குக் கேடே யன்றி மலத்திற்குக் கேட்டின் நென்றும், ஈண்டு ‘முத்தியில் இயிருண்டு மல மில்லை’ யென்ற வாக்கியத்தால், மலத்திற்கு நாச முண் டென்றும் கூறுகின்றமையின், ‘மாழு கோள்க் கூலும்’ என்னுங் குற்ற முடையவ ராயினர்.

10. ‘இறப் பிலா இந்த மோகம், என்ற ஞான வாசிட்டச் செய்யுளுக்கு இவரும் இவர் சார்வினரும் என்ன பொருள் கொள்கின்றனர்’ என்கின்றார்.

“நல்லது சிறுவனி யுரியை நான்து, சொல்லுவன் கேட்குதி துயர்செய் மோகந், வெல்லவா மோகந்தான் சகத்தின் வேற்று, மல்லவா னிறம் படைத் தெண்ண வந்துறும்”

வாயூ வத ஹாஆஜ டொஹெருவி கயயாஜி தொ |
ஸ ரூதந பெந வாஸ்ரீஹுமியும் ஒ-ஏவோ காரிதூவி || 5

ஆ சிவூ ஜாஹதவூவூ ஜாதவூகாரஸ வண-வக |
“இறப்பிலா விந்த மோக மிறையுமீட் டெண்ண மின்றி, மறப்பதே நல்ல தென்று மதித்துயர் மாத்தி னுக்குத், திறப்படக் காணப் பட்ட தில் வெனசுகித்தி னேலே, யுறப்பெறு மெப்போ தப்போ துயர்பா சுகம் தாமே”. கவாநி ஷாரணாம் வாபோ ஓதெநு விவூரணாம் வாடு || 6

உபரூபு டால்வீசி வெபாவெயந ஓநவொ உபரூபாஜூநடு |
வாவநாம் செதாநாதவொ பாநிவடாணநிவு-தீதி || 7

என்னும் செய்யுளி மூள்ள, ‘இறப்பிலா மோகம்’ என்றதற்கு நித்திய மென்று பொருள் கொண்டு, வேதாந்திகள் ‘மோகத்தை நித்திய மென்று கொள்ளுகின்றார்களா? இன்று? என்று வினவு கின்றார். மாயை, அன்ஞாநம் என்னுங் காரணங்களையே நித்திய மென்று கொள்ளாத வேதாந்திகள், அந்தக்கரணத்தின் காரியமான மோகத்தினை நித்திய மென்று கொள்வார்களா? “நல்லது” என்னுஞ் செய்யுளுக் குள்ள கலோகத்தின் கண் ‘கம்மோகம்’ என்னும் பத்தை, மாழு பெயர்ப் பாசிரியர் எது கைத் தொடை நோக்கி யநவதித்தனர். அல்லது, ‘அபுகல் மரணம்’ என்னும் சொல்லுக்கு விசேடமாக ‘இறப் பிலா மோகம்’ என மாழு பெயர்த்

தன்ரென் றணர்க. ‘நித்தியம் போலுங் காணப்படும் இந்தச் சகத்தை’ என்பது அதன் பொருளாம். வடநூல் வியாக்கியாந்தின் பொருள் ‘திருசீய விஸ்மரணத்தை’ யென்பதாம். இது போன்றே, படலக்காரும் இந்தாலில் ‘ஈனமில்லை வாகமர்க்கு’ என்னுஞ் சொல்லை யெடுத்துக் கூறித், தமக்கு அநுகலம் வேதாந்தத்தி லிருப்பதாகச் சாதிக்க னினைத்துப் பன் முறை யெழுதி, மூலத் தின்றென்று கண்டா மிறுக்கப் பெற்ற பின் பேசாது மொன முற்றனர். இவரும் அவர் போன்றே தென் மொழி மாத்திரம் ஒரு சிறிது கற்றவ ராகவின், மொழி பெயர்ப் பாசிரியர் எதுகைத் தொடை மோனைத் தொடை நோக்கிக் கொடுத்த அடைப்பதங்க னெல்லாவாற்கறையும், தமக்கு ஒப்புயர் வீற்ற பெரியதோ ராதாரா மெனக் கருதி வரைகின்றனர். யாம் காட்டிய கலோகங்களால் அது நீராதாரமானமை காண்க. முத்தியில் முத்தாத்மாக்கக்க்குப் பாச மில்லை யென்று கூறுமிவர், வேதாந்திகள் மோகமாய சகத்தை நித்திய மென்று, கூறுகின்றார்க் கொன்று கூறுதந்து, “இறப்பிலா இந்த மோகம்” என்னுஞ் செய்யுளை வரைந்தனரோ? வேதாந்திகி விவரினாங் கூரிய புத்தி யுடையவர்களாகவின், இறப்பிலா மோகமாய சகத்தையும், பதித்தன்மை பசுத்தன்மை களையும் நித்திய மென்று கொள்ளாது, கேதங்கப் போரு கொன்றே நித்திய மெனக் கொள்ளுகின்றன ரென் றணர்வாராக.

11 “எலாதாகவே யென்ற பின்னர் பொய்யே யென் றங்கீரிக்க நேரும் என்றது எத்துணைப் பொருத்த முடைத்து? ” என்றனர். ‘நான் கருடன் என்னும் பொய்யாகிய பாவணையினால் பிரந்பாலுள்ள விட நீக்குத லெவ்வா றேலும்? எலாதாகவே, கருட பாவணையின், பலள் பொய்யே யென் றங்கீரிக்க நேரும். அங்கனம் பொய் யென்று நம் நன்பர் அங்கீகரிப்பரா? அங்கீகரியாராகவே, பொய்யாகிய கருட பாவணையினாலும், மெய்யாகிய விட கீட்க்கங் கூடு மென் றுயிற்று. ’என்று குட்டுக் கோவி லெழு தியிருக்க, பிழை திருத்தத் துண்டுப் பத்திரத்தில் உள்ள ‘பின்பலவு’ என்ற ரதைக் கூட்டுப்படிக்கு மறிவில்லாது. ‘எத்துணைப் பொருத்த முடைத், தென்று எழுதினார்? அஃதோ டமையாது, “கவாயியர் தர்க்க சாஸ்திரத் தில் வெல்லவர் போன்று தம்மைப் பல விடங்களிலும் வின்து கொள்ளுகின்றனரோ. இனி யேலுங் கவனித் தங்கீரிப்பாரா? ” என்று பிழை திருத்ததை யுனரும் உர னிலாத் தேவானும் பிரியாய இவர் எங்களும் கவனி த்து நடக்கும்படி யான்ஞாபித்தனர். பிற ருணர்க்க பிழை திருத்தத்தினை யிவ ராயியாமையின் ‘அஞ்ஞாநம்’ என்னுங் தோல்வித் தாநத்தை யடைந்தார்.

12 “இவருக்குத் தாயுமான சவாயிகள் மீது இத்துணைக் கோபம் வங்க தமைக்குக் காரணம் என்னையோ? தாயுமான சவாயிகள் திரு மூல நாயனர் போலவே, வேதாந்தஞ் சித்தாந்தம் இரண்டுணையுஞ் சமரசமாகக் கொண்டு சித்தாந்த நெறியே சென்றவர். ‘சிவ ஞானிக் கொன்று சொல்லித் தம்பட்ட மடிக்கு’ மென்று எனாஞ் செய்தது இவர் மதத்தைக் கண்டித் திருத்தல்

கொண்டு போலும். திரு மூல நாயனரைப் பெரியா ரென்று கொண்டது ஜமீந்தாராகிய ஸ்ரீமாங் அள அரு. அருணேசலஞ் செட்டியா வவர்கள், திரு மந்திரத்தைப் பரமப் பிரமாணமாகக் கொண் டொழுகுவது பற்றியா? அல் வது உண்மையா?" என்கின்றார்.

'நம் நண்பர் தம்பட்ட மடிக்கும் தாயுமான சுவாமிகள்' என்று கூடுக் கோல் 'க்டுக்கின்றமையின், தம்பட்ட மடித்தற்குக் கருத்தா, நன்ப ராவ ரேயன்றித் தாயுமான சுவாமிக என்றார். "ஈகம் போய்யேன்த் தம் பட்ட மடியே" யென்று அவர் கூறுவிருக்கின்றனர். நும்பவர்மீது கோபமே யன்றித் தாயுமானை சுவாமிகள் மீது கோப மின்றார். திரு மூல நாயனர், வீர சைவக் கொள்கை யுடையாய் 'சிவாத்துவிதம் ஜக்ஷி வாத சைவம்' என்னுஞ் சித்தாந்தத்தை யவலம்பித்தவ ரென்பது, சமஸ்கிருதத்திலுள்ள மந்த்ர மாலிகா என்னும் நூலிலும் அவரது சரித்திரப் புத்தகங்களிலும், தென் மொழியிலுள்ள திரு மந்திரம், வீர சைவக் கிரந்த முதலிய வற்றாலும் முனைவாம்.

வேதாந்தம் சித்தாந்தம் இரண்டனையுஞ் சமரசமாகக் கொண்டு என்னுஞ் சொற் பொருளை யாராய்வாம். வேதாந்தத்தோடு சித்தாந்தத்தைச் சாரவைத்தலால், சமரசமா? வேதாந்தத்தைச் சித்தாந்தத் தோடு சார வைத்தலாற் சமரசமா? வேதாந்தஞ் சித்தாந்த மிரண்டையும் சகட சக்காம் போல் கொள்ளுதலாற் சமரசமா? இரண்டாவது பொருங் தாது; மூலமாய வேதத்திற் கூறும் வேதாந்தத்தை, யுரையாய ஆகமத்திற் கூறுஞ் சித்தாந்தத்தோடு சார வைத்தல் பொருந்த முடைய தன்றார். ஒன் ரென்று வேதத்திற் கூறிய பொருட்டு மூரணி, மூன் ரென்று பொருள் கொள்ளுதல் அறிஞர் கூற நன்றார், மூன்றாவது மன்று:—சகட சக்காம் போலக் கொள்ளின் வேதாந்தத்துட் கூறிய பிரஹ்மப் பொரு ளோடு, சித்தாந்தத்திற் கூறிய பசப் பொருளையு முடன் கூட்டிப் பொரு ஸிரண்டாய், அவ்வாறே சித்தாந்தத்திற் கூறிய பாசப் பொருளை அபாவமாக்கி, பொரு ஸிரண்டாய், வேதாந்தஞ் சித்தாந்த மென்னு மிரண்டற்கும் சமரசன் கூறல் வேண்டும். அஃது, சித்தாந்தத்திற்கும் வேதாந்தத்திற்குங் கருத் தன்றார்; அவசித்தாந்தமுாம். ஆதலால், முதலாவதே சால்புடைத்தாம். 'தங்கை யோடு மகன் வந்தான்' என்பது போன்று மூலமாய வேதத்திற் கூறும் வேதாந்தத்தோடு, உரையாய ஆகமத்திற் கூறும் சித்தாந்தத்தி லுள்ள பாசத்தை யாவாஞ் செய்து, அபாவாஞ் செய்துபிப் பசத்தன்மை பதித்தன்மை நிங்குதலின் சத்த சேதந மொன்றே யெஞ்சும். அச் சத்த சேதநத்திற்கு வேதாந்தத்திற் கூறும் பிரஹ்ம சேதநத்தோடு, சமமாந்தன்மை யிருத்தலின், மூன் மொழியாய வேதாந்தத்தோடு, பின்மொழியாய சித்தாந்தத்திற்குக் கூமாங் தன்மை பொருந்தும். இவ்வாறே, வேதாந்த சித்தாந்த சமரசம் என்று எந்தாலில் வரினும் பொருள் கொள்க இதனை யுனருங் தவ விசேட மின்றி, மே லெழுந்த வாரியாய், 'சித்தாந்த நெறியே சென்றவர்'என் ரெழுதியது

நாமாபிமாங் மாத்திரமா யுள்ள கைவ சித்தாந்திகளை யேமாற்றும் பொருட்டா?

தாயுமான சுவாமிகள் பாடல்.

அத்துவித வத்துவைச் சொப்ரகா சத்தனியை அருமறைகள் முச சுறையவே' 'விரிவாய பூதங்க கொன்றென்டொன் ரூயழியும்' 'இந்திரசா வங்கனவு கானவினீ ரெனவுகம்'. 'மைவிடா தெழுநீல சன் ட கு ரு வேவிஷ்ணு வடிவான ஞாங்கருவே' 'மலர்மேவி மறையோது நான்முகக் குருவே மதங்கடொறு நின்ற குருவே' 'வேதமே வேதாந்தமே'. 'சொல்ல வேண்மெவகை எல்ல காதிகதை, சொல்லு மாணயீனு மில்லையென், 'தெரிவதற் கரிய பிரம மேயமல சிற்ச கோதய விலாசமே'. இது போன்ற இன்னும் பத்துப் பாட்டு உள்ளன. 'மதவண்ட வண்டெனவுஞ் சங்க நாதி மன்னவர்கள் சுகர்முதலோர் வாழ்ந்தா ரென்றும்' 'ஓதாரிய சுகர்போல வேனேனென்ன வொருவரிலை யோவெனவு முரைப்பேன்றுனே?' 'நான் முகத் தேவே நின்னாலுட்டிய வகிலமாணை, கான்முயற் கொம்பே யென் கோ கானலம் புனவே யென்கோ, வான்முக மூளரி யென்கோ மற்றென் கோ விளம்பல் வேண்டும்' 'திடம் பெறவே நிற்கினெல் லாவுக மும்வங் தேவல்செய்யு மின்திலை நின்றேர் சங்கன்முதன் முநிவர்.' 'பாராதி யண்ட மெலாம் படர்கானந் சலம்போற்' 'சகம் பொயெனத் தம்பட்ட மடியே.' இரவுபக னினைப்புமறப் பெனுங்தொந்த மறியாக்க னிதயம்வே தச்சிரமென வாழ், 'அத்துவித வநுபவத்தை யங்கமறை யின்னமின்ன மறியே மென்னு, நித்தியுத்தை நிராமயத்தை நிர்க்குணத்தைத் தன்னருளா னினைவுக் குள் ளே, வைத்து வைத்துப் பார்ப்பவரைத் தானாக வெங்களும் வளர்த்துக் காக்குஞ், சித்தினைமா தூவெளியைத் தன்மயமா மாங்கத் தெய்வங் தன்னை.' 'பாரைனத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பின்னையைப்பேர, லா ரு ந் துறக்கை யரிதரிது, 'அவனே பாரு மவனே குருவ, மவனே யகில மலை த்து-மவனேதா, மானவரே கொன்ன வலவே குருவெனக்கு, நானவனும் நிற்பதெந்த நாள்' 'நேரே மந்த்துவ மப்படியே மாண விவற்றி, மூனக் கிசைந்த வாரேன்றே யோர்.' 'மெய்யைப்பொய் யென்றிடவு மெய்யைன யாப் பொய்க்கெஞ்சுகே, பொய்யைத்தான் மெய்யெனவும் போகுமோ- வைய மறத், தன்மயத்தை மெய்யெனவே சார்த்தையே லாங்கத, மென்மயமு நின்மயமு மே.' 'மதுகுதநன் றங்கையே' 'தங்கைதாய் மகவமைன வாழ்க்கை யாக்கை சகமைனதது மென்யிரு டமூத்தபோடே, யின்திரசா வங்கனவு கானனீரா யிருந்துவே யில்வியற்கை யென்னே யென்னே' வேதமே வேதமூடி வானமோன் 'நெறிபார்க்கி னின்னையன்றி யகிலம் வேப்ரே நில நீஞ்சக் கால்வாலு சீயலாத, குறியாத மில்லையென்றால் யாங்கள் வேப்ரே கோதையொரு கூறுவதையாய் கூறும் கூறும்' 'கக்கே சம்பூரண த் துக் குண்டோ தான்புகலல் வேண்டும்.' 'ஆற்றிவா ரென்ன வங்கமறை யோல மிடும், பேறரிவே யின்பப் பெருக்கே பராபரமே.' 'வாங்க மன்னினங்கத் தம் வைத்து வைத்துப் பார்க்க வெனக், காங்கத் தங்க வரசே பராபரமே.' 'வே

தாந்த வீட்டில் விளக்கே பராபரமே? 'விளக்குங் தகளியையும் வேறென் னர் சின்னைத், துளக்கமறச் சீவனைந்து சொல்வார் பராபரமே' 'பாராதி நீயாபீ பகர்ந்தா லகமெனவு, மாராயுஞ் சீவனூர் யாங்காண் பராபரமே.' 'வருவான்வங் தேவெனனல்போன் மன்னியழி யுஞ்சகத்தை, தெரிவாக வில்லை யென்ற தீர்ம் பாபரயே.'

'மாயா சகமிலையேன் மற்றெனக்கோர் பற்றுமிலை, நீயேநா என்று வங்கு நிற்பேன் பராபரமே,' 'வானுகி நீயெனவே வைத்தமறை யென்னையுநி, தானுகச் சொல்வாதோ சாற்றுய் பராபரமே?' 'மாண்யமு தலாம் விலைநீ மன்னுயிர்ச் சம்னுயிர்தேர்ச், தாயுமறி வானதூரீ யன்றே பராபரமே.' 'தன் ஊனத் தந்தென்னைத் தடுத்தாண்ட சின்கருணைக், கென்னைக்கொண் டென் எபல் வெந்தாய் பராபரமே.' 'என்று மிருக்தபடிக் கென்னையெனக்களித்த, தொன்றும் போதாதோ வுரையாய் பராமே.' 'என்டிசைக்டிழ் மேலான வெல்லாம் பெருவெளியாய்க், கண்டவிடத் தென்னையுனான் கண்டேன் பராபரமே?' 'பால்ரொடு பேயர் பித்தர் பான்மையென நிற்பதுவே, சிலமிகு ஞாங் யர்தஞ்சு செய்கை பராபரமே.' 'அப்பு முப்பும் பேண்ற வயிக்யபரா நந்தர் தமக், கொப்புவமை சொல்லவும்வா யுண்டோ பராபரமே,' 'சித்தங் தெளிந் து சிவமானே ரெல்லார்க்குங் கொத்தடிமை யான குடினான் பராபரமே' வல்லமையே காட்டுகின்ற மாமாயை நானென்றுவ, னில்லையெனி ஜென்கெ யிருக்கும் பராபரமே.' 'முக்குண்ததா லெல்லா முளைக்கப் பிரகிருதிக் கிக்குண்த்தை எல்கியதா ரெந்தாய் பராபரமே.' 'பாச்சா எங்களெல்லாம் பற்று விட ஞாகவைவாள் வீசுநா என்னாள் விளம்பாய் பராபரமே?' 'மின்னையை பொய்யுடலை மெய்யென்று கம்பியையோ, நின்னை மறக்கை நெறியோ பராபரமே.' 'நித்தியமொன் றில்லாத நீர்க்குமிழி போன்றவுந், கித்தனை தான் றுன்புமுன்டோ வென்னே பராபரமே.' 'ஞாலத்தை மெய்யெனவே நம்பி எம்பி நாஞ்சுமென்றன், காலத்தைப் போக்கியென்ன கண்டேன் பராபரமே.' 'அங்கமே நின்வடிவ் மானசகர் கூப்பிடாங், யெங்குமே னேனென்ற தென்னே பராபரமே.' 'சிற்பரமே தற்பரமே தெய்வச் சுருதிசொன்ன, வற்புதமே யன்பே யறிவே பராபரமே.' 'அத்துவித மான வயிக்ய வநுபவமே, சுத்தனிலை யங்கிலையார் சொல்வார் பராபரமே.' 'தானங்க மான சகசங்கு' விகற்ப, வாங்க நிட்டையரு லோயா பராபரமே.' 'சிந்தை மயக்கமறச் சிந்மயமாய் நின்றவுன்னைத், தந்தவனக் கென்னையுனான் றக்டென் பராபரமே' 'மண்ணை மாண்யயெலா மாண்டுவெளி யாகவிரு, கண்ணர வங்கனவு கண்டேன் பராபரமே.' 'நீயேநா என்று சினைப்பு மறப்புமறத், தாயே யனைவரு டந்தாய் பராபரமே?' 'பூதமுத னுதவரை பொய்யென்ற மெய்ய ரெல்லாங், காதலித்த வின்பக் கடலே பராபரமே' 'நீர்க்குமிழி பூண்மைத்து சின்று லு சில்லாமெய், பார்க்குமிடத் திதண்மேற் பற்றறவு தெங்காளோ' 'காக்கைநி செங்காய் கழுகொருநாட் கூடியுன்ற, தேக்குவிருக் தாழுடலைச் சீயென்ப தெங்காளோ?' 'வேலையிலா வேதன் விதித்தவிந்தர் சாலவுடன், முாலைவியா பார மயக்கொழில தெங்காளோ.' 'வித்தியா தத்துவங்க னோழும்'

வெருண்டோடச், சுத்தபர போகத்தைத் துய்க்குநா னெங்காளோ' 'எல்லா மிறங்கவிடத் தெந்தை நிறைவாம் வடிவை' 'சாலோக மாதி சுவக்கியமும் விட்டங்பான், மேலான ஞாஙவின்ப மேவுங் னெங்காளோ' 'தற்பரத்து னாள்னேயுஞ் சாலோக மாதி யெனும்.' பொற்பறிந்தா நந்தம் பொருந்துங் னெங்காளோ.' 'கானற் சலம்போன்ற கட்டுழலைப் பொய்தீர, வான முதவாவி மருவன னெங்காளோ.' 'வீறியவே தாந்தமுதன் மிக்க கலாந்தவரை, யாறுமுணர்க் தோருணர்வுக் கண்புவைப்ப தெங்காளோ.' 'எனக்குணீ யென்று மியற்கையாய்ப் பின்னு, மூன்குக்கு னென்ற வுறுதிகொள்வ தெங்காளோ.' 'நாம்பிரம மென்று னடுவே யொன்றுண்டாமா, நேற்பியெல்லா மொன்றுய்த் திகழுநா னெங்காளோ.' 'சித்தான னாமென் ஐட்டத்தைநா மென்னவென்றுஞ், சுத்தான வன்மைதனைச் சாரவா நல்லறிவே' 'இருக்காதி மறைமுடிவு மிதயத்துள்ளே, யொருக்காலே யுணர்ந்தவர்க்கட் கெக்க ஊந்தா னெழியாத வின்பவெள்ள மூலவா நிற்கும்.' 'பாரா தி பூதநீ யல்லை உன்னிப்பா நிச்திரியங் கரணீ யல்லை?' 'யாரா யுணர்வு யென்றான்,' 'அன்பருக் கண்பான மெய்யன், ஜயஞாந்த மோந னருட்குருநாதன், தன்பாதஞ்ச சென்னியில் வைத்தான் என்னைத்தா எறிந்தேன் மந்தீ தாவிரிந்தேனே' 'இறப்பும் பிறப்பும் பொருந்த, எனக் கெவ்வணம் வந்ததென் றெண்ணியான் பார்க்கின், மறப்பு சினைப்புமாய் நின்ற மாயா மந்த்தால் வளர்ந்து' 'என்னையுங் தன்னையும் வேரு உள்ளத் தென்னான் வண்ணம்' 'தத்த நிலையே முத்தி முடிவென வாத தர்க்கமும்' 'குறியுங் குணமு மன்றி நிறைவங் குறைவு மன்றி மறையோன் றேன விளம்ப்' 'சுகரையகண்டத் தூவெரி யெல்லாங் திகழுவே காட்டுஞ் சின்மய-சாக்கி' 'அதுங் னெனவே பாற்றிடு மதுபவன் சுதுர் வேதாந்தத் தன்மையேன் றுரைத் தோன்'.

என்பனவாதி செய்யுட்களில் வேதாந்தத்தைப் புகழ்ந்து கொண்டாடி யிருக்கவும், 'இவர் மதத்தைத் தாயுமான சுவாமிகள் கண்டித் திருத்தல் கொண்டு போலு' மென் றெழுதியது அந் துலைப் பார்த் தவவழி சில்லாக் குறையாலேயாம். ஒருவரை யுகத்தி லூள்ள எம் மதத்தரும் பெரியா ரென்று கொள்ளல் தகாதாம். பிரமா, விஷ்ணு, ருத்திரன், சிவன், பிரஹம், என்பவரையே, அவ்வும் மதத்தர் உயர்த்திக் கூறுவதைனை, யேஜையா தாழ்த்திக் கூறுதலின், ஒருவர் பிறரொருவரைப் பெரியா ரென்று கொள்வது, அவரிடத்துள்ள தமக்கு வேண்டிய நிற்குணத் தளவே யன்றி வேற்றின் ரும். திரு மூல நாயனார் தமது நாவிற் சடங்தங்களையுங் கூறுமிடத்து, முதலில் வேதாந்தத்தினைக் கூறி, அம் மதத்தின் முக்கிய சித்தாந்தமான "துவங்தத்துசீ" (தட்டுவ மசி) என்னும் வாக்கியப் பொருளைப் பிரூண்டு பல செய்யுட்களால் 'நீ அது ஆனும்' 'நீ அவன்' 'நீ அவனு யிருக்கின்றூய்' என விளக்கி யிருத்தவின், அது கொண்டு அவரை, உன்மைக் கருக்கோடு, பெரியா ரென்று கொண்டோ மன்றிப் பிறர் கொண்டதற்காகத் தாக்கன் யம் பற்றிக் கொள்ள வில்லை. பூர்மாந். அழி. அருணாசலச் செட்

தியா ரவர்களும் இவ்வாரூய கருத்துப் பற்றியே, கைக் கொண்டார்களன்றி, அந் தூல்களையும், எனை வேதாந்த சாஸ்திரங்களாய, வேதாந்தத் தூதாமனி, கைவல்ய நவதீதம், தூந வாசிடிடம், விசார்ச்சாம் முதலிய நூல்களையும் ஸ்ரீ செல்லப்ப சவாமிக் எவர்களாய தமது ஞாநாசாரிய ஸிடத்து முறையாகப் பாடங் கேட்டும், உணர்ந்தவர்க் ளாகவின், பிறர் தாங்கள் யத்திற்காகக் கொள்ள வில்லை. கடாவியே இவர், தாம் கொண்ட வேதாந்தத் தைக் கை விட்டு, திருஷ்டப் பிரயோஜனமாய வப்காரங் கருதிச் சை வசீத்தாந்தத்தைக் கைக் கொண்டது போன்று வேதாந்திகளும், ஐமீந்தாரவர்களும் கைக் கொண்டார்களென்று கருதுகின்றன ரோ? அவ்வாறின் றென்று தெளிதி னுணர்வாராக.

13. “பெரிய புராணக்திலும், திரு முறை வகுப்பிலும், எழுத்து மூல மாகவும், சிவாலயங்களில் வழிபாடு மூல மாகவும், திரு மூல நாயனுரைச் சைவ சித்தாந்திகள் கொண்டாடுகின்றார்கள் என்பது சவாமியாருக்குத் தெரியுமா? தெரியாதா? தெரியுமாயின் சொன் மாத்திரையானே கொண்டாடும் என்று பொருந்துமா? தெரியா தாயின் வாதத்திற்கு வரும்போதாயினும் தெரிந்து கொள்ள வேண்டாமா?” எனகின்றார்.

‘தமது குல குரு வென்று சொன் மாத்திரையானே கொண்டாடுந் திரு மூல நாயனார் என்று குட்டுக் கோலில் எழுதியதனைக் குறித்துக் கவல் கின்றார். இவர்களெழுத்து மூலமாகவும், வழிபாட்டு மூலமாகவும், திரு மூல நாயனுரைக் குருத்தோட்டும் திரு மூல நாயனார் 28 தத்துவங் கொள் வோர் வேதாந்தியென்றும், 25 தத்துவங் கொள்வோர் மாயா வாதி யென்றும் கூறியிருக்க, சதனை யுணரும் ஆக்ஷம்வியின்றிப் போக்கும் வலியின் புணர்ப்பினால், தெளிவின்தியாவில் பேத வாத சைவமாய, இவர் மதங் தோன்றி ஜங்ராஹ வருஷ கால முதல், இவரு மிவர் மரபினரும், வேதாந்திகளை மாயா வாதிகளென்று மருண்டு கூறி நின்திக்கின்றமையின், சொன் மாத்திரையே குருவாகக் கொண்டவர் ராவர். உண்மைக் குருவாகக் கொண்டிருப்பின், அவர் வாக்கியத்திற்கு மாருக, வேதாந்திகளை நின்திப்பரா? நீங்கள் தாம் மாயா வாதிகளென்பரேல், 28 தத்துவங் கொள்ளும் யாங்கள் மாயா வாதியாருங்கால், 36 தத்துவங் கொள்ளு மிவரும் இவர் மரபினரும் மாமாயா வாதியாவர் எனக்.

திரு மாத்திரம் - இரண்டாந் தந்திரம் - 2-வது. குரு நின்தை - 531:— “ஓரெழுத் தொருபொரு ஞானரக்குறிய, சிரெழுத் தாலரைச் சிதையச் செப்பினேர், ஊருடைச் சுணங்களுமிப் பிறந்தின் கோருகம், பாரிடைச் சிருமியாப்ப் படிக்குவர் மன்னிலே.” 538, “மாத்திர மோரெழுத் துரை செய்த மாதவர், சிந்தை நொந்திடத் திமைகள் செய்தவர், நாந்திய சுணங்களுமிப் பிறந்து தூற்று, வங்கிடும் புலையாப் மாய்வர்கண் மன்னிலே.” 539. “சன்மார்க்கச் சற்குரு சன்னிதி பொய்வரின், நன்மார்க்க முங்

குன்று ஞாநமுந் தங்காது, தொன்மார்க்க மாய துறையு மறந்திட்டுப், பன்மார்க்க முங்கெட்டுப் பஞ்சமு மாமே.” என்பன வாதிச் செய்யுட்கட்டு இலக்கிய மாவர் இவரு மிவர் மரபினருமேயாம்; குரு வாக்கியத்திற்கு மாணுய்க் கூறினமையா னென்க. தெரிந்தே சொன் மாத்திரையாகக் குருவாகக் கொண்டாடுகின்றார்களென்று கூறினேன். கொண்டாடுவார்களெல்லாரையும், இவர்களுண்மைக் கருத்தோடு கொள்ளுகின்றார்களென்பதற்கு இடனின்று; நீல கண்ட சிவாசாரியர் இவர் கோஞ்கு மாருய அபின் நிமித்த புபாதாங் காரணங் கூறுகின்றார். ஸ்ரீ அப்பம்ய தீக்கித ரவர்கள் சுத்தாத்தவைத்திற்கு மாருய, சிவாத்தவைதங் கூறுகின்றார்கள். உமாபதி (சிவாசாரியர்) சுவாமிகள், இவர்கள் நின்திக்கும் ஸ்ரீ சங்காசாரிய சுவாமிகளைப் புகழ்கின்றார்கள். ஸ்ரீ மாணிக்க வாசக சுவாமிகளும், ஸ்ரீ சம்பந்த மூர்த்தி சுவாமிகளும், இவர் நின்திக்கும் வேத வேதாந்தங்களைப் பல விடத்தும் புகழ்ந்திருக்கின்றார்களாகவின் என்க. மற்றும், இயற்கையில் பிராமண வருண்த்தைத் தூவிக்கு மிவர்க்கட்டு, சுந்தரமூர்த்தி நாயனார், திரு நாவக் கரச நாயனார்களிடத்து மிகுக்கும் குரு பாவனை போன்று, ஸ்ரீ ஞாந சம்பந்த சுவாமிகளிடத்தும், ஸ்ரீ மாணிக்க வாசக சுவாமிகளிடத்தும், ஸ்ரீ அப்பம்ய தீக்கித ரவர்கள் சிடத்தும், ஸ்ரீ உமாபதி சுவாமிகளிடத்தும், குரு பாவனை யின் றென்பதனை யாவரு முன்றவர்.

வாதத்திற்கு வருங்கால் தென்மொழி வடமொழிகளிலுள்ள நூல்களை யுணர்ந்து, வாதத்திற்கு வரவழி யறியாது, பிறர்க்கிட்ட சூட்டுக் கோல் நுழைந்து, அச்சுட்டைத் தாழும் பெற்று, அதனால் வினவல் முறை யறியாது, வினவல் யிடப்பட்டு மிவர், பிறரைத் “தெரிந்து கொள்ள வேண்டாமா?” என்று எழுதுதற் கெவ்வாற்றுக்கருக ராவர். தெரிந்தே வாதத்திற்கு வாதோ மென் றுணர்வாராக.

14. “படிப்பின் கர்வம் பற்றியா? சித்தாந்த நூல்களைச் செவ்வனே தெரிந்து கொள்ளாக் குறை பற்றியா? ” எனகின்றார்.

படிப் பின்றியே, கர்வத்தா லொன்றை யொன்றுக்க் கூறுவ முடையோரும், நூல்களைச் செவ்வனே தெரிந்து கொள்ளாக் குறை புடையோரும், இதுகாறுங் கூறியவற்றுலும், இனிக் கூறுமாற்றிலும், இவரு மிவர் மரபினருமே யாவர். உண்மையை யுள்ளபடி யெழுதினே மன்றிக் கவர்த்தாலும் படிப்பின் குறையாலும் மன்றும்.

15. “சமல்கிருத ஞாந முடைய உமாபதி சிவாசாரியீ சுவாமிகள், சமல்கிருதத்தில் லொரு நூலேனுஞ் செய்யாது, தமிழிற் பல நூல்கள் செய்து வைத்தமைக்குக் காரண மென்னை? ” எனகின்றார்.

குட்டுக் கோலில், உமாபதி சிவாசாரியர் சமல்கிருதத்தில் பொத்தக ராகமத்திற்கு வியாக்கியாங்கு செய்திருக்கின்ற ரென்றும், ஸ்ரீ சங்காசாரிய சுவாமிகளை யதிற் துதித்திருக்கின்ற ரென்றும் அறைந்திருக்க, அதனை யறிய மறி வின்றி, சமல்கிருதத்தில் லொரு நூலேனுஞ் செய்யா

தென்றுர். இது தென்மொழிகுரை யேமாற்றற்கா? குட்டுக் கோலைத் தக்காளிடத்துப் பாடங் கேட்டறியாக் குறையாலா? உரை, நூல்து என்ப ரேல், வேதவரையாய் ஆகமம் இவர்க்கு எங்கனம் முதலாலாம்? ஸ்ரீ அப்பயீ தீக்விதரவர்கள் இயற்றிய 104 சிரந்தங்களுள், சிலார்க்கமணி தீபிகை, யின்னே ரன்ன பிறவரைகளும், அடங்கியிருத்தலின், அவற்றிற்கு நூலென்றுங் தன்மை பொருந்தாதாம். “இதனை வீரித்து, சிவாதித்த மணித்திப்பைக், சிவ தத்துவ விவேகம், முதலிய நூலுடையார்” என்று சிவ ஞான சுவாமி தமது பாஷ்யத்திலே மூழுதி யிருத்தலின், இரண் கேரகளை யும் நூலெனக் கொண்ட சிவ ஞான சுவாமியும் பூர்ட்ட ராவர். சிவ தத்துவ விவேகம் நூலே யன்றி யுரையன்று என்பரேல், அஃதறிவில் கூற்றும் முடியும். நூலுக்குச் சீகாரணி மாஸை யென்றும், உரைக்குச் சிவ தத்துவ விவேகம் என்றும் பெயருண்மையின், மொழி பெயர்த்தாரும் அச்சிட்டாருங் தமோகுண வயத்தாய், “நூலாசிரியர் கருத்தினை கோக்கா, தொரு குத்திரத்திற் கொல்வொரா சிரிய, ரொல்வொரு மதமா யுரையுரைக் குவரே, யவ்வரை யதனு எடுத்தவா சகங்கட், கவர்க்குத் தறியா தவரவர் கருத்தி னுட், கொண்ட பொருள்படப் பொருள்கூட றுவரே,.....நூலுரை போதகா சிரியர் மூவரு, முக்குண வசத்தான் முறைமறந் தறைவரே, யிம் முறை யெல்லா மெவர்பகுத் தறியினு, மவத்தை வசத்தா லிலைகுவர் திடனே, யதிமதி நுட்பமோ டகிகை கற்பினும், விதியது வசத்தால் விதி விலக் கயர்ப்பார், ஆகையா ளளவிட வரிதே.....” என்று இலக்கணக் கொத் துரைத்தாங்கு, முறை பிறழுங் துரைத்தன ரெண்க. இதனால், சமஸ்கிருதத்தில் நூல் செய்திருக்க, ‘ஒரு நூலேலுஞ் செய்யாது’ என்று பூர்ட் டின்மையின் பூர்ட்டரும், தம்மதத்தர் உரையை நூலெனக் கொண்டாங்கு, கொள்ளாமையின் ‘அவசித்தாந்தம்’ என்னுங் தோல்வித்தாந் முடையோரும், சிவ ஞான பாஷ்யத்தை யறியாமையின் ‘அஞ்ஞாநம்’ என்னுங் தோல் வித்தாங்கை யுடையாரும், சிவஞான பாஷ்யத்திற்கு மாறுபாடாகக் கூறின மையின், ‘மாறு கோளக் கூறல்’ என்னுங் குற்ற முடையோருமாயினர்.

“ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகள் முன்னர் பொத்த மதத்தினை வெல் ஹதற் பொருட்டு, ஏகாதம் வாதஞ் சாதித்துப் பின்னர்த் தா முய்ய வேண்டிச் சைவ சித்தாந்த கெறியைத் தலைக்கடி நின்று சைவ சித்தாந்த சம்பந்தமாகச் சில வியாக்கியாங்களும், சிவ வழிபாடுகளும், செய்து வந்த மையால், ஸ்ரீ உமாபதி சிவாசாரிய சுவாமிகள், பின் செய்த வியாக்கியாங்களைத் தாண்டன ரென்று ஏன் கொள்ளக் கூடாது?” என்கின்றார்.

பிறரை வெல்லுதற்கு, வேதாந்த நூல் சாதகம் என்கின்றமையின், பகலையிர வென்று கூறின், மறுமொழி கூறாது, அங்கீகரிக்கும் மாணக்களுக்குக் கூறுவது சைவ நூலென்றுகின்றது. அவ்வாரூயின், இவர் மாபினரும் எம்வரிடத்துச் சாலைக்கு யடைந்து, பிறரை வெல்லுதற்கு

வேதாந்த நூலைக் கேட்கலாமே? அவ்வாறு செய்யாமையின் இவர் கூறு யது புரட்டாம். வேதாந்தத்திற்குப் பிறரை வெல்லுதற் பயனே யன்றி மோகா மின் ரெண்கின்றார். மூலமாய வேதத்திலுள்ள உபநிடத்திற்கு கூறும் மார்க்கத்திற்கு, மோகா மின்றுபின், வேதத்தில் ஆரையாய ஆகமத் திற் கூறுஞ் சைவத்திற்கு மோகா மெங்கனமாம்? அங்கு மாமேல், திரு வாசகம், தேவாரம், பெரிய புராணம், திரு விளையாடற் புராணம், திரு மாநிதம் முதலிய மூலத்திற்கு மோகா மின் ரெண்றும், அவற்றின் உரையைப் படித்தலாலே மோகா முண்டா மென்றுங் கொள்ளல் வேண்டும். அங்கும் அறிஞர் அங்கீகரிப்பாரா?

“பின், தா முய்ய வேண்டி சைவ சித்தாந்த நெறியைத் தலைக் கூடி நின்றுபின்கள்” என்ற, குரு, தீக்கூ, முதலியன வின்றி, வெற் றரையாகச் ‘சைவ நெறியைச் சார்த்தார்க் கொன்று கூறிய தெற்றிற்கு? சால்திரங்களிற் சைவ குருவும், தீக்கூயுன் சாற்றப்படாமையாலா? குரு, தீக்கூ, முதலியன வின்றிச் சைவ சால்திரத்தான் மோகா மடையலா மென்றுங் கருத்தாலா? இவ்வாறு இவர் ஒப்பிலும், இவர் மரபின ரொப்புவரா?

“சைவ சித்தாந்த சம்பந்தமாகச் சில வியாக்கியாங்களை” மென்றன ரே; உம்மையால் வேதாந்தத்திற்குப், “பிரஹ்ம சுத்திர பாஷ்யம், சுரா வாஸ்தோபானிஷத் பாஷ்யம், கேநோபானிஷத் பாஷ்யம், கடோபானிஷத் பாஷ்யம், பிரப்போபானிஷத் பாஷ்யம், முண்டகோபானிஷத் பாஷ்யம், மாண்கேகி யோபானிஷத் பாஷ்யம், ஜதரேயோபானிஷத் பாஷ்யம், கைதரீயோபானிஷத் பாஷ்யம், சாங்கோக்கியோபானிஷத் பாஷ்யம், பிரகதாரண்யகோபானிஷத் பாஷ்யம், நரசிம்ம பூர்வதாபீட்யோபானிஷத் பாஷ்யம், பகவத்கீதா பாஷ்யம், விட்டனு சகஸ்திர ஞாம பாஷ்யம், சந்த சஜாதீய பாஷ்யம், லலிதா திரிசதீ பாஷ்யம்” என்னும் பதினாறு பாஷ்யங்களைச் செய்திருக்கின்றார்களென்று விளங்குகின்றது. சைவ சித்தாந்தத்திற்குச் சார்பாக வியற்றிய சில வியாக்கியாங்களின் பெயரை மிவர் என் எடுத்துக் காட்ட வில்லை? இருந்தாலேன்றால் காட்வேர். கமட ரோமம் போ லில்லாமையாற் காட்ட வில்லை போலும்!

“சில வழிபாடு செய்து வந்தமையால்” என்று கூறுகின்றமையின், சிவ வழிபாடு ஆகமத்திற்கே யுரிய தென்று கருதுகின்றனர் போலும்! வேதத்தின்கண் சிவ வழிபாடு முதலியவற்றை விரித்துக்கூறி மிருத்த வின், அதனை கோக்க ஆகமத்திற்கூறிய தொரு சிறிதேயாம். தாந்திரிக வழிபாட்டினும் வைதிக வழிபாடே யுரிய வடைத்தாம். பிரமாணமாதற்கு நூல் காரணமே யன்றி, வழிபாடு முதலியன காரண மன்றும். வழிபாடு முதலியனவே காரணமாயின், வழிபாடு முதலியன வடையோர், வெள்ளறிவாற் கூறிய குரு ஞானரகளும் பிரமாணமாதல் வேண்டும். சிவத்திற்கு மேலொரு சிவ மின்மையால், அச்சிவன் சிவ வழிபாடு செய்யாமையின், அவராறைந்த ஆகமம் பிரமாண மன்றுதல் வேண்டும். “ஸ்ரீ உமாபதி சிவாசாரிய சுவாமிகள் பின் செய்த வியாக்கியாங்களைத் தாண்டன

ரென்று என் கொள்ளக் கூடா” தென்று ஜோதிஷ் கூறுகின்றார். இந்தச் சோதிடத்தாற் காரியம் பலிதமாமா? கைவ சித்தாந்த பரமாக, வியாக்கியாக மியற்றி யிருந்தால்லே, “என் கொள்ளக் கூடாது” என்று கூறந்து, பெள வாட்காராகமத்தின் வியாக்கியாந்த்தைச் சமஸ்கிருத வல்லார்வாய்ச் சரணைக்கு யடைந்து முறையாகக் கேட்டு, எவ்வுபநிவத் பாஷ்யத்தின் அறுவாத மென்று வரைந்திருக்கின்ற தென் வணர்ந்தனரா? அப் புத்தகமே அச்சுவாகன மேரு திருக்க, எங்கு னங்கேட்டேனு முணருவர்? “தைத்திரீய வுபநிவத்தின் அறுவாதத் தன்மையால் உபநிவத்திற்கு வியாக்கியாந்து செய்வார்களாயும், மஹா னுயு முள்ள, ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகளால், வியாக்கியாந்து செய்யப் பட்ட டிருக்கின்றதே யன்றி, சுபாலோபநிவத் ததுவாதத், தன்மையால் வியாக்கியாந்து செய்யப் படாமையின்” என்று உமாபதி சிவாகாரியர் எழுதியுள்ள வாக்கியங்களை யுணர்ந்தனரா? தைத்திரீய உபநிவத்துக்கு அவைதிக தாந்திரிக கைவ சித்தாந்த பதி பசு பாசு சித்திய துவைத் பரமாக ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகள் பாஷ்ய மெழுதி யிருக்கின்றார்களா? இவ்வா திருக்க “பின் செய்த வியாக்கியாந்தை யெடுத் தாண்டன ரென்று என் கொள்ளக் கூடாது” என்று சிறிதேகற்கு மிளாயார்பாற் றங்கு குறி வழக்க மிகவெடுத்து நாட்டும் தன்மையாய்வரைந்தது அறிவுக் குறைவினு வாம். படலக் காரர் வாங்கிய குடு, தமக்கும் வந்து பொருந்தியதாகத் துள்ளி யெழுந்து துடித்துத் துண் கணன்து துணுக்கெனப் பலிவர்த் தன் போன்று மதர்ப்பால் முன் பின் யோசனை யின்றித் தூல வறிவால் மே மெலழுந்த வாரியாய் இருபது கடாக்களை யேவினமையா என்றே இக் கட்டாயியால் இத்தனை யிட ரியைந்தனர். சமஸ்கிருத ஞாந மின்றிய தாம், சமஸ்கிருத நூல் விடையாகத் தலை யிட்டுக் கொள்ளலாமா? என்னுஞ் சத்துவ குண மின்றித் தமோ குண மிகுதிப் பாட்டால், தம்மார் சென்ற வழியிலுஞ் செல்லாது, புதிய புரட்டு வழி யொன்றைக் கற்பித்து, “பின் துவைத் கைவ சித்தாந்த பரமாகச் செய்த வியாக்கியாந்தைப் பிரமாணித்தன ரென் என் கொள்ளக் கூடா தென்று, குருட்டுத் தனமாகக் கூறி, ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகளை அவைதிக தாந்திரிக துவைத் கைவ சித்தாயிக்கக் கருதுகின்றனர். ஸ்ரீ அப்பய்ய தீக்கிரவர்கள் சிவார்க்க மணி தீபிகை முகப்பில் “பிராவீந்களாய ஆசாரிய ரத்நங்களான ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகட்டு, அத்வைதமே (வேதாந்தமே) உடன்பாடாம்” என்று கூறி யிருத்தலையு முணர்வாக. சிவ ஞாந சுவாமி ஸ்ரீ வியாச பகவானையும், ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகளையும், வேதாந்திக கெள்று கருதி வேறு படுத்தி யிருக்கவும், குரவரினுங்குரிய புத்தி யுடையவராகவின், ‘கைவ சித்தாந்தி’ யென்று சாற்றினர் போலும். இவ் விடையத்தைப் பாட்ட நினைத்த இவர், எனச் சாதாரண விடையங்களை யென் புரட்டுப் புரட்டுவர்? இவரை அண்டப் பாட்டரு கொருவராக்குதலே சாலும். இனி, வரைவாராயின், அவ்வங் நூல்களைப் படித்து, அவற்றிலுள்ள வாக்

கியங்களை யெடுத்துக் காட்டி வரைவாராக. அவ்வாறின்றி யிவ்வாறே வெற் றுரையாக வரையின் எனைய ரேளனஞ் செய்வ ரென் றுணர்க.

16. “சிவ ஞாந சுவாமிகள் சிவனுக்கு குரிய என் குணங்களும், மோக்காலத்திற் சிவனுக்கு வந்து பொருந்தாது என்று எவ்விடத் தெழுதி யுள் ஓர்கள்” எனகின்றார்.

சிவ ஞாந பாஷ்யத்தில் ஆரூஞ் குத்திரத்தில் “ஆன்மா பசத்துவ நீங் கிய முத்தி காலத்தில் சிவனைப் போல முற்று முணர்தல் முதலிய வெண் குணங்களு முடைய என்ற ஒருமங்களிற் கூறுதலின், ஆண் டாந்மாவி னரிவ சிவ ஞாநத்தோ டொத்த ஞாநமே யன்றிப் பச ஞாநமன்மையா எவ்வறிவா னரியப்படுக் கோசரப் பொரு கெள்றலே பொருத்த முடைய தெனச் சிவ சமவாதி மதம் பற்றி யாசங்கை நிகழ்ந்த வழி யதனை மறுத்து” என்றும் “அத்தன்மையனுகிய முதல்வனைத் தலைப்பட்ட வான்மாவும் முதல் வலே டொன்றுயப் போதலே யன்றித் தா கென் வேறு நிற்குமா றின் மையிற் றன்றுளா லாண்மா வணரு மென வேறு படுத்துக்கூறுதல் பொருந்த தெனச் சிவாத்துவத் கைவர் மதம் பற்றி யாசங்கை நிகழ வதனை மறுத்து” என்றும், “பசத்துவ நீங்கியவழி யான்மாவின் ஞாநத்திற் கோசரமா மென்னுஞ் சமவாத கைவரையும், முத்தியிற் சிவமே யன்றி யான்மா வென வேறின்மையின் ஆன்மாவுக்குக் கோசரமாமா றியான்கையை தென்னுஞ் சிவாத்துவத் கைவரையு மறுத்து” என்றும், “சிவாக மங்களில் ஓரோ ரோரிட்தி லாண்மாப் பெத்தத்திற் பாதந்திரான் முத்தியிற் சுதந்திரன் எனவும், பரதந்திரனால் பற்றி மல வண்மை துணியப்படு மென வந் கூறுவன வெல்லாம் பொது வியல்பு பற்றிப் பதி யென நின்ற முதல் வன் செய்யு மெங்கொழிலின்கட்டு பட்டு நிற்றலு மலவற்றி னகப்படாது நிற்றலும் பற்றியே பிறி தில்லை யாகவின் அது பற்றித் தன்னியல்பி னின்ற முதல்வனை நோக்கியுஞ் சதந்திர னவன் போலு மென மலையற்க” என்றும், “இன்னே ரண்னவை யெல்லா முபசாரம் பற்றி” என்றும், “ஆன்மாவுக்கு விசேட குண மில்லையாயிற் குண குணிக்கு வேற்றுமை யில்லை யென்பது மேற்காட்டுதலிற் குணமில் வழிக் குணியு மில்லை யெனப் பட்ட சே சிவாத்துவத் மதமாய் முடியு மாகவி னது பொருந்தாது” என்றும், “தனித்து னின் றறிவதாகிய சிவமுங் தானுங் தம்முள் ஒத்தல் சாலாமை யான் என்பது” என்றும், “நீரொடு நீரும் பாலொடு பாலுஞ் சேர்ந்தாற் போ கென ஜிக்க வாதங் கூறுவார் மதமும், குட முடைந்த வழிக் குடாகாய மகாகாயத்தோடு கூடி யொன்று மாறும், சிறை முறிந்த வழி யாற்று நீர் கட னீரோடு கூடி யொன்றுமாறும் போ கெனச் சிவாத்துவத்துக் கூறுவார் மதமு மறுக்கப்பட்டன. ஆகமங்களி னவ்வா றற்றை யெடுத்துக் காட்டிய தொற்றுமைப்படச் சேர்தன் மாத்திரைக் கொருபடை யொப்புமை யாதல் பற்றியே பிறி தில்லை யென்க” என்றும், “தற் றரும தருமி யென் கேளுதியதை மீவும் அதனை விரித் துணர்த்துவான் புகுந்து முற் றுணர்தன் முதலியனவாக வெண் வகைப்படுத் தோதி, யவற்று னாக்கி

போத மென் ரெரு குணம் முற் றணர்வு முதலியவற்றின் வேறு வைத் தெண்ணப்பட்டது ; பட்டவே அஃதாதி முத்தச்தன்மை யென்னுங் குணத் திற்குப் பரியாய்ப் பெயரா னாதியே ஞாம் விளங்குத வெனப் பொருட்டு வதேயாமாகவில் எக்குண மாதி முத்தன்கிய சிவலுக் கன்றி பிழட்டயே முத்தி பெற்ற வான்மாவுக் கில்லை யென்ப துணக்கு மொத்தலா னாதி போத னல்லாத வான்மாவுக்கு அநாதி போதத்தன்மை கூறியது, மாணிக்க வொளி முழுவதுந் தன்னைச் சார்ந்த படிக்கத்தின் விளங்கினுற் போலச் சிவ னுக் குரிய தருமந் தன்னைச் சார்ந்த வான்மாவின்மாட்டு விளங்குதன் மாத் திரையே பற்றி யாகவின் வீடு எனைக் குணங்களான்மாவிற் கோதியது உம்வாறேயா மென்பது தெவியக்கிடந்த வா நற்கி.” என்றும், “பவுட்டா மதங்க முதலிய சிவாகமங்களிற் சிவலுக் குரிய வெண் குணங்களே யன்றி யவற்றே டொப்ப வேரு யான்மாவுக் கெண் குணங்க ஞா வென யாண்டானு மோதாமை யானும்” என்றும், “அந்றுகவி னன்றே மல சத்திகள் பலவாயின—சிவமும் ஆன்மாவும் இலக்கணத்தா வொன்றுய வழிப் பதி பசு வென வேறு வைத் தெண்ணுதல் பொருந்தா மையானும்” என்றும், “சிவலு மான்மாவு மிலக்கணத்தா வொன்றுய வழிச் சிவைன மறைக்க மாட்டாத வாணவ மலம் ஆன்மாவுக் காலாரக மாதல் சொல்லாமையானும்” என்றும், “என் குணங்களி னாதி போத மென முற்றணர்வின் வேறு வைத் தெண்ணியது அநாதி முத்தத் தன்மைக்குப் பரியாய்ப் பெயரே யாகவின நூலு மததேடு னெண்ணையே வேலைக் குணங்கஞ் மாதி முத்தன்கிய சிவலுக்கே யுரிய குணங்க னென்பது முணராது, அக் குணங்கள் முழுவதும் படிகம் போலப் பற்றியதன் வண்ணமாய் நிற்கு மியல் புடைய வான்மாவின்மாட்டு விளங்கிய அபசாரத்தால் னென்பது முனராது,” என்றும், “ஒன்றுய வழி அது வதுவாய் நின் றறி தலாகிய வான்மாவின னிலக்கணம் முத்திக் காலத் தில்லை யெனப் பட்டு வழுவா மாகவி னது பொருந்தாமையானும்” என்றும், ஏழாஞ் சூத்திரத்தில் “அவையே சிவகாணங்களாய்ச் சிவத்தை யறிய மென்பதைன் மறுக்கு” என்றும், முதற் சூத்திரத்தில் “அது கொண்டு தானே நீநூசிதி வைக்கியங் கூறுதல் சாலா தெண்பது” என்றும் கூறப்பட்டிருக்கின்றது.

இவ் வாக்கியங்கள் சிவலுக் குரிய குணங்கள் நாசமாவ தில்லை, சிவலுக் குரிய ஆணவ, கார்மிக, மாயேய மலமும், மூல மலமும் நாசமாவ தில்லை. சத்தி மாத்திரம் அடங்குவதாம். சிவன் குணங்கள் சிவனிடத்து தோற்றன மரத்திர மன்றி உண்மையில் இல்லை யென்று படிக திருஷ்டாந்தத்தாற் கூறி, ஆகமங்களில் சிவ குணங்கள் ஜீவனுக்கு வந்து பொருந்துவதாக உபசாரமாகக் கூறப்பட்டிருக்கின்றன வென்றும் கூறுகின்றன.

வேதாந்த ஆசாரியராய ஸ்ரீ அப்பய் தீக்ஷ்வரவர்களும் சித்தாந்த லேச சங்கிரகத்தின் நான்காவது பரிசுச் சேதத்தில் “பிரதிபிப்பம் ஜீவன் பிப்ப முறையை ஸப்ரவரன். ஸரிடத்தும் அநஸ்யுதமா யிருக்கின்றது சத்த சைதங் யம் என்னும் பகுத்திலோ முக்குக்குச் சர்வ முக்கி வரும் வரைச் சர்வஞ்

குத்வ, சர்வ கருத்திருத்வ, சர்வேப்பவரத்வ, சத்திய காமத்வாதி குண பரமேஸ்வர பாவ அடைவி னங்கொராம். எங்னம் அநேகந் தருப்பண ங்களில் ஒரு முகத்திற்குப் பிரதிபிப்ப முற்றவழி ஒரு தருப்பண மொழிக் கின் அந்தப் பிரதிபிப்பம் பிப்ப பாவமாக நிலை பெறும்; முகமாத்திர ரூப மாக வன்றும். அஞ்ஞான்றும் வேறு தருப்பண சங்கிதாநத்தா லாக்கப்பட்ட பிப்பத் தன்மை வதந்தில் அகலாமையின். அங்ஙனம், ஒரே பிரஹ்ம சை தங்யத்திற்கு அநேக உபாதிகளில் பிரதிபிப்ப அடைவறவே ஒரு பிரதிபிப் பத்தில் வித்தையின் உதயமாக, அதனுண் அதன் உபாதி அகலவே அந்தப் பிரதிபிப்பத்திற்குப் பிப்ப பாவமாக நிலை பெறுத லின்றியமையாததாய் முடியும். முக்குக்குக் கவித்தை யிலாமையின் சத்திய காமத்வாதி குண விசிஷ்ட சர்வேசுவரத் தன்மையி னடைவி கூடாதா மென்னற்க; அவன தவித்தை யின்றேனும் அக்கால் வேறு பத்தா தவித்தை யிருத்தவின், ஈச வராது ஈசவரத் தன்மையும், சத்திய காமாதி குண வைசிஷ்ட்யத் தன்மை யும், தம தவித்தையினு லாக்கப் பெற்ற தன் றன்றே; அவர்க்கு சிரஞ் சநத்தன்மை யுண்மையின்; மற்றே, பத்தாது அவித்தையா லாக்கப் பெற்றதேயாகு மலையாவ மென அங்கீகரிக்கத் தக்காம். “எத்தகைக்குண முடை யீசத்தி யாங்வான், இத்தகை யிசையே யிசைகு வானே, அத்தகை யீசனை யாகமலீழுந் தடைவன்”, “எவ்வெக் குணத்தொடு மீசனை யேத்து துவர், அவ்வக் குணமுடை யவரையே யடைவர்” என்பன வாதி சுருதிகளில் சகுண உபாசகர்க்கட்கும் ஈசர சாயுச்சியங் கேட்கப்படுதலின் முக்கிக் குச் சகுண வித்தையின் பலசுச் சம அடைவாம் என்னற்க; சகுண உபாசகர்கட்கு அகண்ட சாக்ஷாத்கார மின்மையின் அவித்தையின் கீக்கழு மின்றும்; அவரது மூல அகங்கார சீக்கழு மின்றும். ஆவரண நிங்காமையின் அகண்டாந்த விளக்க மின்றும். “உலக வியாபார மொழியும் பிரகரணத் தான் முன்னிலை யின்மையினாலும்”, “யோக மாத்திரம் ஒப்புமைக் குறி யானும்” என்பன வாதி சுத்திரத்திற் கூறிய சியாயத்தானே அவர்க்கட்குப் பாமேப்பவரோடு போக சமாநத் தன்மை யிருந்த போதினும், சங்கற்ப மாத்திரையானே தமது போகத்திற்குப் பொருத்தமான திவய தேகேங் திரிய வநிதை முதலியவற்றைச் சிருஷ்டிக்கும் ஆற்ற விருந்த போதினும், சகல ஜகத் சிருஷ்டி சங்காராதி சுவாதந்திரிய இலக்கணம் வாய்ந்த நிரதி சய சிரப்வரிய மின்றும். முக்தர்களோ, எல்லா வடிவானுமே ஈசவர பாவத் தை யடைந்து அவை யாவற்றையுமே யடைவர் என்பதாகப் பெரு ஞ சிறப்புளதாம்.”

“பரமேசரருக்கு இரகுளாதி அவதாரத்தில் அறியாமையோ உற்றமை துண்ப அடைவு முதலியன கேட்கப்படுதலின், முக்தர்கட்கு ஈசர பாவ முறையை மீண்டும் பந்த அடைவாம் என்னற்க; அவர்க்கு விப்பிர சாப அமோகத் தன்மை முதலிய தாமியற்றிய மரியாவதமைக் காக்கும்பொருட் துத் தமியிச்சையினேன் பிருகு சாபாதிகள் சத்தியத் தன்மையை யடைவறு மாறு நடனகுப்ப ஈசவருக்கு அதன் அபிய மாத்திர பரத்தன்மை யுண்மை

யின்; அன்றூயின், அவர்க்கு நித்திய முக்தத் தன்மையையும் தடை யற்ற சுவாதங்கிரிய ஒப்புயர்வு இல்லாமை முதலியவற்றையும் கூறும் மறை மூண்ணன்றோவாம். ஆகவின், சர்வ முக்கிய வரை பரமேஸ்வர பாவும் முத்த ஞக்கா மெனப் பிம்ப ஈஸ்வர பாவத்தில் ஒரு கோது மின்றும். இப்பகுமே சுருதி சூத்திர பாஷ்யாதி யதுகுணமானதாம்.”

“சூத்திரக் காரர் நான்காவது பரியாயத்திற் பிரதிபாதிக்கப்பட்ட முக்த ஞக்கு ஈஸ்வர பாவ அடைவை வெளிப்படையாய் விளம்புகின்றார். அஃதின்னேறல், முக்தனிடத்தும் சூத்திய சங்கற்பத் தன்மை முதலியன கூடா மையின் உபக்கிரமத்திற் கேட்கப்பட்ட குணங்கைத்திற்கு ஈஸ்வரரினும் வேற்றிடத் திருப்பாதவின் செய்த சங்கா பரிகார இலாப மின்மையினாலும் மென்றுணர்க.”

“ஸ்ரீமத் பாஷ்யக் காரரும் மிகவெளிப்படையாய் முக்தனுக்குச் சகுண சுவாபாவத்தினைக் கூறி யுள்ளார்”.

“முத்தர்கட்கு சுவாபாவும் இன்றியமையா தங்கிகாக்க வேண்டவின்”.

“நித்திய சித்தமாகிய பாவ மற்ற தன்மையோ எப்போதும் பாவ மற்ற தன்மையாம். உண்மையாக எப்போதும் பாவ மற்றதில் பாவ சம்பந்த மேனும், பாவ சம்பந்த மூல கருத்திருத்து, போக்கிருத்து, சம்பந்தமேனும் பார்மார்த்திகமாகச் சம்பவியாதாம். இவ்வாரூகவே, ஜீவனுக்கு ஈஸ்வரா பேதமும் நீக்க முடியாதாம். சுருதியினாற் போதிக்கப்பட்ட அதன தபேத விரோதி பந்தத்திற்குச் சத்தியத்தன்மை யின்மையின் எங்க.”

“சூத்திர அதுசாரிகளானே முக்த ஜீவர்கட்குச் சர்வ முக்கிய வரை உண்மையாகச் சைதந்ய மாத்திரத்வ அவிரோதியாய பத்த புரூட ரவித்தையா லாக்கப்பட்ட தடை யற்ற ஜிர்வரிய அத நூதுகுண கலாப விசிவிட நிரதி சய ஆங்க விளக்க சம்பத்தாகிய சர்வான்மகமாகப் பரமேஸ்வர பாவும் ஆதரிக்கத் தக்கதா மெனத் துணியப் பெறும்” என்று: ஜீவனுக்கு ஈஸ்வரத் தன்மையினைக் கூறிப் பந்தம் மித்தை யென்றும், பந்த காலத்தில் தன் குணங்கள் அவித்தையினால் மறைப் புண் டிருக்கின்ற தென்றும், முத்து காலத்தில் இயற்றைக் குணம் வெளிப்படுகின்ற தென்றும் கூறியிருக்கின்றார்கள்.

இவற்றை விரித்துச் சைவ மத சகல்ஸ் தூஷினி யென்னும் நூலுள் வரைவாம். ஆவா வடையோர் புத்தி கொசல்யத்தினை ஆண்டுக் காண்க.

“இவறும் இவர் சார்பினரும் பொய் பொய் யென்று, பொய்யினையே சிந்தனை செய்யவாகலின் இப்பொய்க் கதை கூறினரா? இவறும் இவர் சார்பினரும் ஒரு வார்த்தையாவது, குற்ற மறச் சொல்ல விரும்பாது, வெற் றூராயாகப் பலவாய வார்த்தைகளைக் கொல்ல விரும்பி, ஒரு நூலையாவது கச்டறக் கல்லாது, பல நூல் வல்லா ரென்று, அறியாதார் புகழ், மேலெழுங்க வாரியாய், பல நூல் படித்தவாதவின், அது பற்றி யிப் புரட்

கேக்கதை கூறினரா? ஒரு நூலைப்பற்றியாவது ஓருவருரையைப் பற்றியா வது எழுதுவதாயின் அங்நூலையும், அவ் வரையினையும் முறையாய்ப் பாடங் கேட்டுப் பொருளை நன் குணர்க் கெழுதல் வேண்டும். அவ்வாறின்றித் தன் மங்க போனவா ரெழுதல் முறையாகுமா?—இனியேனும் படித்துச் சில ஞான சுவாமியைப் பற்றிக் கூறிய குறைக்கு மன்னிப்புக்கேட் யெல்வா ரா? ” என்று வகை மொழி புகன்றார்.

மேலே காட்டியவாற்றால் சில ஞான சுவாமி கருத்து வெள்ளிடை விலங்கால் விளங்குகின்றமையின், இவரும் இவர் மதத்தினருமே பொய்க்கதை கூறுவரும், குற்ற மற்ற வார்த்தைகளைக் கூறுவரும், பல வெற் றூரை கூறுவரும், தூஷிக் கச்டறக் கல்லாதவரும், சில நூலிடையும் வன்மையின் றென்று அறிஞருவருக்கும்படி நூல்படிப்பவரும் ஆகின்றனர். இவர் பொஷ்காகம் விருத்தியை முறையாய்ப் பாடங் கேட்டு, அல்லது, அதிகார மின்றூயின் பிறரை மொழி பெயர்த்துத் தகரும்படி யிரக்கு, பின் மொழி பெயர்ப்பை நன் குணர்க்கு, ஏழுதாது தம் மங்க போனவாறு ஸ்ரீ சங்கரா சாரிய சுவாமிகளைத் தாஷித்து ஏழுதியது துவைத மலத் தடிப்புப் பற்றியா? அறியாமை பற்றியா? பரம்பரைக் குணம் பற்றியா? இனியேனும் ஸ்ரீ சங்கரா சாரிய சுவாமிகளைத் தூஷித்த பாவும் சீங்குதற்கு, எம்மவரிடத்து மன்னிப்புக் கேட்டு உட்யற்கு யாங்கள் கூறுமாறு நடப்பா? வேதாந்த சாஸ்திரங்களைக் கற் றறியாக் குறையால் வேதாந்திகளை நின்திக்கின்றாரென்பதை மறுக்க முடியுமா?

“ஸ்ரீ சிவஞான சுவாமிகள் உரையைப் பற்றிய இந்த வொரு விஷயதையாவது, வாத சபையில் சாதிக்கச் சித்தமா யிருக்கின்றனரா? இருப்பின் சபைத் தலைமை வகிப்பதற்கு ஸ்ரீமார் ஜீமிந்தார் - அருணாசலச் செட்டியா ரவர்களையே நான் சம்மதிக்கின்றேன்” என்று பின்னொட்டா கறுகின்றது.

“இந்த வொரு விஷயத்தை யாவது,” என்றமையின், தாம் கடா விய எனைப் பத் தொன்பது விஷயத்தையும், நூலை நாட்டுவதற்கு ஆந்ற விலை ரென்று கூறினு ரென்பது எதிர் மறை முகத்தால் விளங்குகின்றது. இது காறும், கூறியவாற்றால் பத் தொன்பது கடாக்கஞ்சு, நமது கட்டாரியாற் குத்துண்டு போயினமையின், அவ்வாறே யிதுவும் குத்துண்ட தென் றூனர் வாராக. ஒரு பாளைச் சேர்றற்கு ஒரு சோறு பதம் பார்ப்பதே போன்று, பத் தொன்பது கடாக்கஞ்சு குத்துண்டு பட்டப்பின், இக்கடா என்னை மெஞ்சி நிற்ற றகும்? வாதத்திற்கு வருவதாக இ வ வ ரே எமக் கொரு கடித மிறுத்தனர். அவ்வாறே வருவாறு மறு மொழியாய குரு மொழி விடுத்தேம். அது கண்டு ஒரு மொழியு மெதிர் பேசாம லொடுங்கி யே நின்றனர். வாதத்திற்கு வர ஆந்ற ஊடையவாயின், அக்கால் வங்கிருக்கலா மன்றோ? யாங்கள் சைவ சித்தாந்திகள் யாவரோடும் வாதந்து செய்யச் சித்தமா யிருக்கிறோ மென்று ‘அத்தைவதி’ என்பார் வெளியிட்ட

“அகுத்த சைவ சித்தாந்திக் கோர் வாத வரையிலை” என்னும் பக்திரி கை கண்டாடங்கினர் போலும்.

17. “அவ்வாறே தாட்டாந்தத்தில் புகுத்தினால், நான் பிரமம் என்னும் ஞாநம் என்னத்துக் கிடமாகு மென்றால்சு மறைத்துக் கொண்டது முறையாகுமா? அன்றியும், அக் கடையின்படி மூக்கரையென் தாந்ததில் ஆண்டா னடிமை ஞாநமும், சுவாமியார் கருதாமலே அமைந்தன என்பதை அறிந்தாவது திரு வருட் சம்மதம் எது என்பதை யுணர்வாரா?” என்றனர்.

அத் திருட்டாந்தம், தமக்குக் கருத் தின்றிய கைலாயங் தோற்றுகின்ற கென்ற அவ்வளவில் உபயோகமே யன்றி, யேனையவற்றிற்கு உபயோகமன்றாம். முழுத் திருட்டாந்தமு முபயோகப்படுத்துவா ராயின், ஸப்வர சங்கற்பத்தாற் கர்மாதிஞாமாக மூக்கின்றியவனுகப் பிறப்பது போன்று, பிறப்பிலேயே வேதாந்தியாகப் பிறத்தல் வேண்டும். அவ்வாறு ஒருவரும் பிறக்கக் கண்டிலேம். பிறந்தபின் நில்காம் கரும் பக்தி முதலியன செய்து, குருவை யடைந்து பிராஹ்மஞாநியாகின்றனரே யன்றிச், சாமித்தர் போன்று, இயற்கையிலேயே ஞாநியாகப் பிறத்த லேலாதாம். அவ்வாறே பிறர் பழித்தல் போல், அவைத்து சைவசித்தாந்திக்கட்கு அங்கியாக வேதாந்தத்தைப் பழிப்பா ரொருவர் வேண்டும். அப்பழிப்பை சிவர்த்தித் தம்குத் தனக்கு உடன்பாடல்லாத “ஆண்டா னடிமைத் திறம்” என்றமையான், ‘திரு வருட் சம்மதம் எது என்பதை யுணர்வாரா?’ என் தெற்முதுதல் விவேகிகள் கூற்றா? ஆண்டா னடிமைத் திறம் கருத் தில்லாது போக, அதனை விவர்த்தித்தலே திரு வருட் சம்மதமாம். என்னத்துக் குரிய மதம், வேதத்திற்குப் புறம்பாகவின் இவர் மதமே யன்றி வேதத்திற் கூறிய எம் மவர் மத மன்றாம். ‘முறை யாகுமா?’ என்று, முறையாற் சூட்டுக் கோலைப் பெறுத இவர், முறை பிறமுக் கூறு முறை முறையாகுமா?

“இவர் மதத்திற்கு முதலாய ஆசிரியாய் விளங்கிய தீச்சங்காசாரிய சுவாமிகள், தா முய்தற் பொருட்டு ஆண்டா னடிமைத் திறம் பேணி, பெளத்த மதத்தை வெல்லுதற் பொருட்டு ஏகாத்ம வாதஞ் சாதித்திருக்கவும் அவ்வண்மை யறியாது, அவ்வகுக்குப் பின் வந்த இடையாய ஆசிரியருங், கடையாய ஆசிரியரும், ஏகான்ம வாதமே ஆதி சங்காசாரிய சுவாமிகள் கொள்கை யென்று தம்பட்ட மதித்துத் திரிவது நனுகி யாராயு மறிவின்மை யென்பதை மறுக்க முடியுமா?’ என்கின்றார்.

உய்தற்குக் கொள்ளுக் கைவ சித்தாந்தத்தில் பிறரை வெல்லுதற் காற்ற லின் தென்றும், பிறரை வெல்லும் ஆற்றலுடைய வேதாந்தத்தில் மோகூ மில்லை யென்றும் கூறுகின்றார். அவ்வாருயின் சிவ ஞாந சுவாமிதம் பாஷ்யத்தில், எனை மதங்களைத் தம் மகங் போன வாறு சோபாந முறையா லெழுதியது பெரும் புரட் டென்று கொள்ளல் வேண்டும். பிறரைக் கண்டித்தற் கெழுதிய தெனின், கண்டித்தற் காற்றலுடைய கைவத்

தில் மோகூ மின்றும். இன்றுகவே, கைவ மதம் பிறரை யேமாற்றிப் பொருள் கவரும் மதமாம். இவர் கூறியவாறே வேதாந்தத்திற் பிறரை வெல்லுதற்கு மாற்ற லுடைமையா னன்றே, வேதாந்திகளைக் கண்டு, கைவ சித்தாந்திகள் யாவரும் அஞ்சியோடும் நீர்மைய ராயினர். தீச்சங்காசாரிய சுவாமிகள், தங்கருத்துஆண்டா னடிமைத் திறம் பேணும் அவைத்திக மே.யென்று, இதுகாறும் வெளி வந்திருக்கும் 115 கிரங்தங்களுங் யாண்டாயினு மெழுதி யிருக்கின்றார்களா? பிரமாணமாக வொன்றையும் வரையாது, தீச்சங்காசாரிய சுவாமிகள், ‘அவைத்திகமாய எமது கைவர்’ என வெற் றுரையாக, வீதிகள் கந்துகள் பொந்துக போறும், இவரும் இவர் மரபினரும் தம்பட்ட மடிச்சதல் தகுதியாமா? அவர்களியற்றிய 115 கிரங்தங்களின் வாயிலாக, அவர் கருத்து அத்தைத் தேயென்று கொண்டிருக்கும், அவர் மாணுக்கராய எம்மவர் யாவரையும், “நனுகி யாராயும் அறிவின் மை என்பதை மறுக்க முடியுமா” என்று எழுதியது, எந்த எரிவாய் ராகிற் புகுதற்கோ? கும்பி பாகம் என்னும் நரகத்தினையே யடைவர். அவர்களியற்றிய நூலைப் பரிசீத்தற்கும் அதிகாரமற்ற இவரும் இவர் மதத்தினரும். அவர்கள் நூலை பெங்களம் நனுகி யாராய்ந்தனர்? அவர் மாணுக்கராய எம்மவருக்கு விளங்காது, சுவாமிகளைத் தூஷிக்கு விவர்க்கட்கு விளங்கியது எப் பாவ விசேஷத்தாலோ? நனுகி யாராய்தற்குத் தக்ககம் வியாகாரணம் சாங்கியம் யோகம் பூர்வ மீமாஞ்சை முதலிய நூல்களைக் கற்றிருக்கின்றனரா? அவ்வாறின்றி, அழூவு நுண்ணிய ஆராய்ச்சி யுடையவராயெங்கண மாயினர்? உமாபுதி சிவாசாரிய சுவாமிகளும், அப்பழிய தீக்கிதாவர்களும் புகழ்ந்து கொண்டாடிய தீச்சங்காசாரிய சுவாமிகளை நின்திக்கு விவர், தமது மதாசாரியர் எனக் கொண்டாடும் உமாபுதி சிவாசாரியர், சிவாநாக சுவாமி, திரு மூல நாயனார், சிவ ஞாந வள்ளலார், கண்ணுடைய வள்ளலார், தாயுமான சுவாமிகள், சந்தர மூச்சிதி முதலியோர்களை நின்தித்தற்கு அஞ்சாரங்கார். இனி யெழுதும் புல்தகத்தில் அவர்களை நின்தித்தெழுதப் புகுனும் புகுவர். இக் கருத்தான்றே வேதாந்திகளுஞ், கைவ சித்தாந்திகளும் தம் மொடு சேர்க்கா திவரை விலக்கினர். அதனு வில்லும் தனித் தொரு மத முடையா யிருக்கின்றனர். சங்கர தீக் விஜயம் 16-வது சருக்கத்தில், கோகரணத்தி விருந்த நீல கண்ட சிவாசாரியர் தீச்சங்காசாரிய சுவாமிக்கட்குத் தோல்வி யுற்று மாணுக்கராயின ரென்றும், இன்னும் பல மதத்தினரும் தோல்வியுற்று மாணுக்கராயினரென்றும் கூறி யிருக்க, அதனை யுணராது பெளத்த மதத்தை மாத்திரம் தீச்சங்காசாரிய சுவாமிகள் வென்றதாக மையலுற்றுக் கையாடினமையின், அஞ்சாநம் என்னுங் தோல்வித் தாா அறை யுண்டனர். ஊரேறு அன்னவும் ஆமாவன்னவும் மதர்ப் புற்றுத் திரியுப் பெல்லா மத வாதிகளையும், அடக்குதற்குப் பராப் பிராஹ்மப் பொருளாய பரசிவனே தீச்சங்காசாரிய சுவாமிகள் என்னும் பெயருடன் அவதரித்தன ரென்றுணர்க. ஜங்நாறு வருடத்திற்கு முன் தென்னிங்தியாலில் தென் மொழியில் தோன்றிய சைவ மதத்தினாராய இவரும் இவர் மரபினரும் மூவாயிர வருடத்திற்கு முன் எவதரித்து, வேதத்

தின் பொருளையாவருக்கும் விளங்கும்படி விளக்கி, வேதாந்த நூல் பல செய்த ஸ்ரீமான் மஹாதேவ மாநுஷ அநுக்கிரக லீலா விக்கிரமாகிய ஸ்ரீ சங்கராசாரிய சுவாமிகளைப் பற்றிப் பேசுதற் கெவ்வா றருக ராவர்? அருக ராகாமையின் ஒன்றும் பேசா தொழிலாராக.

“ஆண்டா னடிமைத் திறத்தி னுண்மைப் பொரு விவருக்காவது, விவர் மரபினருக்காவது தெரியுமாயினதையேனாஞ் செய்ய மாட்டார்” என்றார்.

ஆண்டா னடிமைத் திறத்தி னுண்மைப் பொருளை யாழும் எம்மவரு முணர்க்கே யேனாஞ் செய்கின்றோ மென் உணர்வாராக.

“இரு பொருள்களு முருவடைப் பொருளாய், ஓரிடத்திற் குந்திக் கொண்டிருப்பதே யாண்டா னடிமைத் திற மென்று, இவரும் இவர் சார்பி என்றும் வீணைக்கிரமங் கொள்ளுகின்றனர்” என்றார்.

‘இரு பொருள்களு முருவடைப் பொருளாய்’ என்ற தன் பொரு வெள்ளை? உருவும் என்பது குணமா? சொருபமா? குணமா யின், உற்புத் குணமா? அநற்புத் குணமா? அல்லது ‘உருவும்’ என்பதற்குக் குணமுன் சொருபமும் என்பது பொருளா? உற்புத் குணம் உடைய பொரு வென்று கூறுதல் பொருந்தாது; புறவின்திரியக் காட்சி யன்மையினைக்க. அநற்புத் குணம் என்றல் பொருந்தும். இரு பொருளுக்கும் அறிவு இச்சை செயல்க வெள்ளும் முக் குணங்களு முன்மையின். அங்கை மாயினும் கேவலம் குணப் பொருள்களைக் கூறல் பொருந்தாது. குணியர்ய சொருப மின்றி, அறி விச்சை செயல்களாய் குணங்கள் தனித் தியங்கா வாதவின் பொருந்தாதாம். சொருபம் என்றல் பொருந்தும். சிலர் சேதநமே, பதிக்கும் பசுவுக்கும் சொருப மென்றும், சிலர் சார்ந்த வன்னைஞ் சார்தல் சொருப மென்றும் கூறுகின்ற மையான். அங்கை மாயினும், அறிவாய் சொருப மாத்திரத்தால் ஓரிடத் தும் பேதங் தோற்றுமையின், ஆண்டா னடிமைப் பேதங் தோற்றுதற்கு, அறிவு இச்சை செயல்கள் தனித் தியங்கல், தனித் தியங்க விண்மை, முதலிய குணங்கள் வேண்டப் பெறுதலின் பொருந்தாதாம். குணமுன் சொருபமும் உடைய பொரு வென்றலே பொருத்த முடைத்தாம். அறிவு, இச்சை, செயல், தனித் தியங்க விண்மைக் குணங்களையும், அறிவாகிய சொருபத்தையும், உடைய பசுப் பொருங்கம், அறி விச்சை செயல் தனித் தியங்கற் குணங்களையும் உடைய பதிப் பொருங்கம், ஓரிடமாய மகா கைலா யத்தில் பசுவின் மீது, பதி தமது திருவுடியை வைத்துக் குந்திக் கொண்டிருப்பதே, ஆண்டா னடிமைத் திறத்தின் பொருளா மென்று யாழும் எம்மவரு முணர்க்கிருக்கின்றோம். ஏனையோர்க்கு மிதுவே பொருளாம். விரிப்பின் ஆயுள் போதா தாகவினாலும், புத்தகம் விரியு மென்னுங் கருத்தி வைலும், நன்பார்கள் சுருக்க வேண்டு மென்று விரும்பியதனாலும், சுருக்கினாலும், நன்பார்கள் சுருக்க வேண்டு மென்று விரும்பியதனாலும், சுருக்கினாலும்,

மென் உணர்வாராக. இதனாற்றுன் ஆண்டா னடிமைத் திறம் சுருதி விரோத மெனக் கொண்டு எனாஞ் செய்கின்றோம்.

“பெத்த முத்தி யிரண் டிடத்தும், இறைவனை யின்றி உயிர் தனித்து நில்லாமையானும், தனித்து ஓன்றை யறியாமையானும், தனித் தொன்றைச் செய்யாமையானும், தனித் தொன்றை பிச்சிக்காமையானும், எவ்விடத்து மிறைவன் ஆண்டானும், உயிர் அடிமையும் என்ற கைவ சித்தாந்திகள் கூறுகின்றார்கள் கொள்ளுவாரா?” என்கின்றார்.

‘பெத்த முத்தி யிரண் டிடத்தும், எவ்விடத்தும் இறைவன் ஆண்டா னும், உயிர் அடிமையும்’ என்ற கைவ சித்தாந்திகள் கூறுவார்களாயின், பெத்த கைவயினும் முத்தி கைக்கு விசேடம் யாது? பெத்த கைவயினும், பதியும் பசுவும் ஆண்டான் அடிமையாயும், உயிர்க்குத் தனித்து நிற்றல், அறிதல், செய்தல், இச்சித்தல் எலாமையானும், முத்தி கைவயினும், பதியும், பசுவும் ஆண்டா னடிமையாயும், உயிர்க்குத் தனித்து நிற்றல், அறிதல், செய்தல், இச்சித்தல் எலாமையானும், இரு கைவயும் ஓன்றேயாம். குருவை யடைந்து அங்க் கிரம முற்று, ஞான மடைந்ததற்கு யாது பயனானது? பெத்த கைவயினும் முத்தி கைவயில் அதிக விசேட மூன் தெனக் கருதி யன்றோ ஜீவன் பிரவிர்த்திக்கின்றான். விசேட பலனைக் கருதாது ஒரு மாந்தனும் பிரவிர்த்தியான், என்பதை யுணர்ந்து இனியேனு மடங்குவாராக,

18. “வேதாந்திக வென்று சொல்லவத் திரிகின்ற அனைவரும் வேதாந்த சாஸ்திரம் படித்திருக்கின்றார்களா?” என்கின்றார். வேதாந்திக வென்க கருதுவோர் யாவரும் சீவ காருண்யம், ஈஸ்வர பக்தி, பாச வைராக்கியம், பிரஹம் ஞாம் நான்கும் ஓர் விடவா யெழுந்தருளியிருக்கும் ஞானசாரியரை யடைந்து, தம் மதத்திற் குரிய நூற்களுள் தம் கருத்தளவில் பாடங் கேட்டு, அவ்வாறே யொழுங்கின்றார்கள். கைவ சித்தாந்திகளோ பெயர் மாத்திரம் கைவ சித்தாந்தி யென விட்டுக் கொண்டு, தம் மதத்திற் குரிய நால் இன்ன தென்றும், தம் மத சித்தாந்த மின்ன தென்றும் உணர்விலியாய், பிறர் கேட்கின் தம் மத சித்தாந்தத்தை, தம் மத நூலிற் கூறி யாவுக்கு கூறாது மூர னுறக் கூறியும், பொருள் கவர்ந்து திரிவார் அநேகை யித்தே சத்து மெத் தேசத்துங் காண்கின்றோ மாகலின், கல்வி யில்லாது நாமாயி மாந மாத்திரமாயும், பல கைவ சித்தாந்திக ஸீண் டிருக்கின்றன ரென் ருணர்க்.

19. “பதி பச பாசம் மூன்றும் அநித்தியமாயின், இம் மூன்றின் வேரூன நித்தப் பொருள் எது? இவர் தம் மதத்தைத் தம் மட்டில் வைத் துக் கொள்ளாது, பெரியார் கருத் திதவே யென் நவர்கள்மீதும், தமது மதத்தை யேற்றுகின்றார். அந்தோ! இத் தீச் செயலுக் கென்ன பயன்டைவரோ? இவர் வெடுத்துக் காட்டப்பட்டிருக்குஞ் செய்யுட்களில்,

பதி, பசு, பாசும், மூன்றும் அநித்தியமாகக் கூறி யிருப்பதாகக் காட்டக் கூடுமா?" என்கின்றார்.

பதியும் பசவும் பாசமும் அநித்தியமேயாம். பசத் தன்மை, பதித் தன்மைகள் நீங்குழி, யெஞ்சிய சேஷன்கட்குப் பேத மின்மையின் அபேத மாய்ப் பிராஹ்மம் என்னும் பெயர் பெற்ற, ஒரு பொருளே நித்தியமா யிருக்கு மென் றணர்க. சூட்டுக் கோல், 55-வது பக்க முதல் 83-வது பக்கம் வரை யென் னிறந்த செய்யுட்களை யறிவித்து, இதுவே அப் பெரியார் கருத் தென, அறிவித்திருக்க, அதனை யுணராது, எம் கருத்தை அப் பெரியார்மீது ஏற்றுவதாகக் கூறினார். "பொய் யுலகம் பொய்யாகக் காட்டி யும். பொய் தோன்றின் மெப் தோன்று. கடைப்படும் உலகப் பொய்யினை மெய்யாகக் கருதினேன். எங்கும் என் சொருபம் சக்கிதாநந்த இல கொளியா யிருந்திடும். வஞ்சகச் சுகப் பொய் யினைத்தையும் மறந்து. சுருதி யின் இணிவால் சினைவுகொண் உலகம் துக்கமென்தன் றணர்தல் சிக்சயமாம். பொய்ச் சுகத் துறினுங் கலங்குரூர். ஈசன் உயிர்கள் தாம் மாயா சகிதங்கள். உமைபாகத் தண்ணை விறந்தும், என்னை யறியப் பொய்யாகி யிருங் தது. மநுடக்கொம்பாகு மன்னா மாயைதனை யகற்றிய. திகழும் நீ பிரம மென்றந்தும். துன்பத் துவிதங் தொலைந்த எல்லா வலுகு யிறந்தும், அத்தி பாதிப் பிரிய ஆதி வெளியா யிருந்தால் சுத்தமிலாச் சீவ பரத் துவைத மெங்கே? அனாதி பவ பந்த மெலாம் துப்பறவே நன்றாகத் துடைத்து. ஆன்மாவே பரம சிவம். ஆன்மாவே விசிட்ட காணுதீத, வாக்கு மாதீத சர்வங்குனன பூரணமும். ஆன்மாவே பரமசிவ சொருபம். சக்காரண மூம் புருநூனே. பரப் பிரமம் நானே. பராசிவனும் நானே. சீவ பர வைக்கியத்தை யடைந்து. ஆன்ம வூபாசனை பண்ணக் கடவன்." என்பன வாதி வாக்கியங்காரல், பதி பகு பாசம் அநித்தியம் என்று கூறப்பட டிருப்பன அப் பெரியார் கருத்தா? எமது கருத்தா? பெரியார் கருத்தை யே அப் பரம்பரையி ஊள்ள யாழும், எம்மாவும் கைக் கொண்டு கூறியிருக்க, அதனை யறியாது, எமது கருத் தென்று பொய் புகுலுகின்றார். இப் பொய்க் கூற்று ஹளவாம் பாவத்திற்கு, எக் குருவைக் கொண்டு பிராயித் தம் செய்து கொள்ளக் கருதியிருக்கின்றனர்? இவை யாவும், பொய் யென்று கூறிய இவர்க்கு, அவ் வாக்கியங்களை யுணரும் அறிவின்றுயினும் எனை யறிந்து குழாங்கள் உண்மை யறிவார்களாக. தாம் தீச் செயலாச் செய்து விட்டு, 'அந்தோ! இத் தீச் செயலுக் கென்ன பய னடைவரேரா?' என்று கூறியது அறியாமை பற்றியா? கர்வம் பற்றியா? இழி குணம் பற்றியா? பரம்பரைக் குணம் பாழாகா திருக்க வேண்டு மென்னும் கருத் துப் பற்றியா? இவ்வா நெழுதின் தம்மைச் சார்ந்த அறிவிலிகள் வியப்ப ரென்னுங் கருத்துப் பற்றியா? இக் கருத்துள் எக் கருத்துப் பற்றி யெழுதி னும் அடா தடாது. சூட்டுக் கோலிற் காட்டிய செய்யுட்களில் பதி பசு பாசம் அநித்திய மென் றள்ள வாக்கியங்களை யின டெடுத்துக் காட்டினமையின், அது கொண்டாக்கி வாழ்வாராத.

20. "முக வரை யெழுதிய யாரோ வொருவர் தம் முடைய படிப்பின் நிறத்தைப் பிறர் அளந்து கொள்ளுமாறு ஏதேதோ கூறுகின்றார். அவர் தங் கூற்றே டமையாது தொல்லாசிரியர் திரு வாக்குக்களையும் தம் மாங்க போனவாறு திரித்து, அவ்வாசிரியர் கூற்றுக்க் கூறுகின்றார்." என்கின்றார்.

முக வரை யெழுதுவோரும், நூ லெழுதுவோரும், தம் படிப்பின் நிறத்தைப் பிற ராற்று கொள்ளுவதற்கே யெழுதுவ தன்றித் தாம் கற்ற தொன்றும், முன்பின் முர னூற எழுவ தெரன்றுமாய்ப் பிறர் செவ்வனே யுணராதிருக்கு மாறு, எழுதுவது கற்றார் திற னன்றும். தாம் கற்ற வளவில் முகவரை யெழுதியவரை யேளன்று செய்கின்றமையின், இவர் எழுதிய கடா, இவர் கற்ற கல்வியிற் குறைந்தும், அல்லது பிறர்பால் விஷயங்களையாகித்தும், எழுதியிருக்கலா மென்று விளங்குகின்றது. இதனால், கற்ற வற்றை யுண்மையாக எழுதுங்திற னின்றிப் பொய் பொதித் துரட்டுக் குழுக்களை யெழுதி வெளியிடுவ ரென்று வெள்ளிடை விலங்கலாய் விளங்கலாயிற்று. 'எதேதோ' என்றதை விரியாது விடுத்ததன் காரண மென்னை? விரிக்கின் படலக்காரர் ஒழுக்கம் வெளியா மெனக் கருதியா? படலக்காரரிடத்துள்ள கங்கையாலா? பிறர் பழிப்ப ரெனக் கருதியா? முக வரையிற் கூறியாவும் படலக்காரரிடத் துண்மையாயினமையின், மீண்டும் கூறப்புகின் வழுவா மெனக் கருதியா? விரியாது விடுத்த கருத்தை விளக் குவாராக 'தொல்லாசிரியர் திரு வாக்குகளையும்' எனப் பன்மைச் சொற் புகன்று, ஒரு குறளையே திரித்தாக அறிவித்தனர். 'வாக்குகள்' என்பது குறட்பாவை யுணர்த்துவதா? சொல்லை யுணர்த்துவதா? வாயை யுணர்த்துவதா? வாயையுன் சொல்லையும் அன்று; கருவியாகுபெயராய்ப் பாவை யுணர்த்திற் தென்பரேல், ஒருவையைப் பன்மையாக மயங்கின்னது, நன்னூல் தொல்காப்பிய மதங்கள் பற்றியா? தம் மதம் பற்றியா? தம் மதம் பற்றி யெனின், அம் மதம் சன் டெவர்க்குஞ் சம்மத மன்றுகவின் செம் மதமே சம்மதமாம் என்க 'புலவனார் வந்தார்' என்பது போன்று, ஒன்றையே பன்மையாக வர்த்திக் கூறினே மென்பரேல், கடா "2-ம் பக்கம், திரு மந்திரச் செய்யுளாலும், 8-வது பக்கம்-திரு மந்திரத் திரு வாக்கி னாலும், என்ற திரு வாக்கினாலும், 1-வது பக்கம்-என்றுங் திரு வாக்கால், 12-வது பக்கம் - ஒந் வாசிட்டச் செய்யுளுக்கு, 13-வது பக்கம், என்ற ரெட்டக்கத்துச் செய்யுளால், 14-வது என்னுங் திருக் குறளுக்கு," என்ற இடங்களில், திருக் குறட்கும், மற்றைச் செய்யுட்கட்கும் உயர்வு பற்றிப் பன்மைச் சொற் புணர்த்திக் கூறுத் தேனே? ஒரே நூலிலுள்ள குறளை யோரிடத் தொருமைச் சொல்லாலும், ஓரிடத்துப்பன்மைச் சொல்லாலும், சக்கானவ வயப்பட்டு மயங்கிக் கூறிய இவர் தாமா முகவரை யெழுதிய வரைப் புன் மொழி புகல்பவர்?

'தம் மாங்க போனவாறு திரித்துக் கூறினார். பாடபேத மூள்ளவற்றைக் கூறுபவர், திரித்துக் கூறுபவராயின், பாடதே மென்

னுஞ் சொல் உலகில் வழங்கக் காரண மின்றே. அவ்வாரூயின், சிவ ஞான பாஷ்யத்திற் பாட பேத மூளைனவாகக் காட்டப்பட்ட யாவும் திரித்த தென் ரூகிச் சிவ ஞான சுவாமி புரட்ட ரென் றங்கீகரிக்க நேரும். ஆகவின் பாட பேதங் கூறுவோர் திரித்தவ ராகார்; ஆகார். திருக் குறளில் பாட பேதம் பல வள்ளன வாக, சென்னை, கோ - வடிவேலு செட்டியார், சோழ வந்தான் - அரசன் சன்முகனும், தூத்துக்குடி வ. உ. சிதம்பாமி பிள்ளை யென்பாரும், இன்னும் பலரும் அறிவித்திருக்கின்றனர். அவ்வாறே சில பாட பேதங்களுள்ள பிரதி முகவரை யெழுதியவ ரிடத்து மிருக்கின்ற தென் றுணர்வாராக.

“காலத்தி னற் செய்த நன்றி யோருவற்று, ஞாலத்தின் மாணப் பெரிது.” என்று சூட்டுக் கோன் முக வரையில் செசிட் டிருக்க, அதைனப் புரட்டிக் கடாவின் 18-வது பக்கத்து, ‘‘ஒருவர்க்கு’ என்று சூட்டுக் கோலி விருப்பதாக அச்சிட்டனர். இவ்வாறு இதனைப் புரட்டிய வீவர் புரட்டை யெப் புரட்டிற் சேர்ப்பது? ஏழுத்துப் புரட்டிலா? சொற் புரட்டிலா? வாக்கியப் புரட்டிலா? செய்யுப் புரட்டிலா? நூற் புரட்டிலா? சமயப் புரட்டிலா? மதப் புரட்டிலா? புவங் புரட்டிலா? அண்டப் புரட்டிலா? ஜகப் புரட்டிலா? ஜிவப் புரட்டிலா? சிவப் புரட்டிலா? இத் துவாதசப் புரட்டுள் ஒரு புரட்டுச் சேர்த்துக் கொள்ளுமாறு இனி பெழுந்துங்கா மெழுதுவாராயின், அந்தப் புரட்டுடையோ ரென் றிவருக்குப் பட்ட கொடுக்கலாம். அப் பட்டத்தைப் பெற்றுச் சைவப் பிரசாரகர் என்னும் பட்டத்துக்கு முன், புரட்டு என்னும் பட்டத்தையுங் கூட்டிப் ‘புரட்டுச் சைவப் பிரசாரக்’ என்னும் பெயரோடு விளங்குவாராக.

“காலத்தி னற்செய்த நன்றி யோருவற்று (சிறி தேன்னும்), ஞாலத் தின் மாணப் பெரிது”, ‘‘ஒருவனுக்கு இறுதி வந்த வெல்லைக்கண் ஒருவன் செய்த வப்காரம், தன்னை கேள்கக் கீறிதா யிருந்ததாயினும், அக் காலத்தை ணோக்க நிலவைக்கத்தினும் மிகப் பெரிது.’ என்பது பரிமேலழகர் உரையாம். இதன் கண் ‘‘ஒருவற்று’ என்னும் பதமும், ‘‘சிறி தேனினும்’ என்னும் பதமு மின்றி இவ்வரை முடிவு பெறுதாம். ஒருவர் ‘‘சிறி தெனினும்’ என்னும் பாடத்தைக் கொண்டு, ‘‘ஒருவனுக்கு’ என்ற சொல்லை அத்தியாகாரங்கு செய்தனர். ஒருவர் ‘‘மாணப் பெரிது’ என்றதனுணே ‘‘சிறி தெனினும்’ என்றது தானே பொருந்துவின் ‘‘ஒருவற்று’ என்னும் பாடத்தைக் கொண்டு ‘‘சிறி தெனினும்’ என்றதை அத்தியாகாரங்கு செய்தனர். ஆகவின், இருமையுஞ் சால்புடைத்தேயாம். இதனை யணா வர னின்றி, முகவரை யெழுதியார் மீது புரை யுரை கூறிப் புல் லொழுக் குடையோ ராயினர். முகவரை யெழுதியவரைப் பற்றி விரித்திருப்பாராயின், அவர் தங் கல்வித் திறத்தை யிவ ராங்கு கொள்ளுமாறு கண்டங் மெழுதி யிறுத்திருப்பர். இக் கருத்துப் பற்றியோ விரிக்காது விடுத்தனர்?

“இப் புரட்டு முகவரையை வாங்கிச் சேர்த்து வெளியிட்ட சுவாமியாகுக்குத், திருக் குற ஸாராய்ச்சியுண்டோ? இல்லையோ என் றையுறுச் செய்வதைவிடத் தம் மளவிற் ரூம் அடங்குதல் முறைமை யென்பதை யினியேனு மறிந் தடங்குவாரா?” என் கின்றூர்.

தறியாத திருக் குறள், திரு மந்திரம், தேவாரம், திரு வாசகம் முதலிய நூற் கலிற் றலையிட்டு, தாங் கற்ற நூல்களிலும், தமக்கு றனுகிய ஆராய்ச்சியுண்டோ? இல்லையோ என் றையுறுச் செய்வதைவிடத் தம் மளவிற் ரூம் அடங்குதல் முறைமை யென்பதை யினியேனு மறிந் தடங்குவாரா?” என் கின்றூர்.

திருக் குறட் செய்யுள், சூட்டுக் கோலி லச்சிட்டிருப்பதை, அறியும் தன்மை யில்லா இவர்க்கு, திருக் குற ஸாராய்ச்சியேனும், சூட்டுக் கோலா ராய்ச்சியேனு முன் பெடன் ரெப்புதல் தகுமா? சூட்டுக் கோலைப் படித் தற்கு பாவ விசேஷத்தாற் கண் னின்றூயினும், பிற்வாயிலாகக் காதாற் கேட் டவ்வாரூயினும் மெழுதலாம். அதற்கும் பாவ விசேஷத்தாற் செவி மந்தமாயின், கண் னில்லாக் குருடரும், காதி ல் லா ச் செவிடருமாய் வாதத்திற்கு வந்திடருல் என்ன அறியாமை கொல்லோ? திருக் குறண் முதலிய நூல்களில் றனுகிய ஆராய்ச்சியின் னின்னைய விருந்தமையா னன்றே, சைவர்க்ட்குப் பாதகமான அவற்றின் செய்யுட்களை யெல்லா மறிவித்து வாதிட்டுக் கண்டித்தேம். இவர்க்குத் திருக் குறள் திரு மந்திரம் தேவாரம் திரு வாசகம் முதலிய நூல்களிலும், சிவ ஞான பாஷ்யத் திலும், சிவ ஞான வள்ளலர் சாஸ்திரம், தாயுமான சுவாமிகள் பாடல் முதலியவற்றிலும், ஞான வாசிட்டம் முதலிய வேதாந்த சாஸ்திரங்களிலும், ‘‘ஐயம்போ லரங்தையுண்டோ’ என்றால் கைய முளதாமாயின், அதை நிவிர்த்திப்பான், பெரியாரைச் சாஸ்திரியாக அடைந்து, கேட்குமாற்றூற் கேட்டு, அவர் விளக்கு மாற்றால் விளக்கப் பெற்று, அவ்வழி ஒழுகி யடங்காது, ஐயத்தோடு வெளி வந்து வூரே றன்ன மதர்ப்புற் றுவாரித்த வெற்றிற்கு? இனியேனும் இக் கட்டாரி பெற்று அடங்குவாராக.

“சணப்பன் வீட்டுக்கோழி தானே விலங்கில் மாட்டிக் கொள்வது போன்று, யோசனை யின்றித் தாமே மாட்டிக் கொண்டார்?”, என்கின்றூர்.

பிறர்க்குப் போட்ட சூட்டுக் கோவின் மத்தியில் றனுமூந்து மாட்டிக் கொண்டு, தாமுஞ் சூடுண்டு, துள்ளித் துடித் தெழுந்து, கடாவிடுத்துக் கட்டாரியால் சரிருபத் திடத்துக் குத்துண்டு விழிப்பவர் இவரா? யாமா? தாம் சூட்டுக் கோவின் மாட்டிக்கொண்டதனை யுணராது, சூட்டுக் கோலான் மாட்டிக் கொண்டா ரென்று, கூறுதல் அறிஞர் கூற்றா? அறிவில் கூற்றா?

“அவற்றுட் சிலவற்றை மீண் பெடுத்துக் காட்டினும்” என்றார். முழுமையு மெழுத்துக் காட்டி மிருப்பாராயின், தமது கடா முழு வஹுடன் கட்டாரியாற் குத்தப்பட்டு அங்கத் தன்மை பெற்றிருப்பர். இக் கருத்தே பற்றி முழுமையுங் காட்டவில்லை போலும்!

“எமது கேள்விக்கு எழுத்து மூலமாக விடை தரினுங் தருக” என்று கூறினையீன் இவர் கடாவை யடக்கற் கேற்ற கட்டாரி விடப்பட்டிருக்கின்ற தென் றுணர்வாராக.

“வாத சபை கூட்டி விடைதர எண்ணினும் நாம் சித்தமா யிருக்கின் றேம்.” என்று கூறிக் கடாவை முடித்தார்.

இவரன்ன பல்லோரது தொல்லையும் ஒருங்கே யொழிப்பான் கருதி யே ‘அத்வைதி’ என்பார், “அத்வைதி களை வாதத்திற்கு வர வழைத்த அசுத் சைவ சித்தாந்திக் கோர் வாத வரையறை” என்ற பெயருள்ள பத்திரிகையைப் பல்லோராகு மறியப் பகிரங்கப்படுத்தினார். அது கண்டு சைவ சித்தாந்திகள் வாதத்திற்கு வரும் வழி கூறாது, பல வெற்ற றஹரி கூறிக் காலங்க கழிக்கின்றனர். அச் சைவ சித்தாந்திக ஜேற்படுத்துஞ் சபைக்கு, ‘அத்வைதி’ என்பார் கூறிய வாத வரையறையின் பிரகாரமே, வேதாந்திகளை வாதத்திற் கழைப்பார்களாயின் அங்கா வச்சுபைக் கிவர் வரின், இன்னே ரண்ண பிற நிகழ்த்தினுங் கண்டங்கு செய்யச் சித்தமா யிருக்கின்றே மென் றுணர்வாராக.

இவர் பிறக்கிட்ட சூட்டுக் கோலைப் பெற்று, அதனைச் செவ்வனே யுணராது, முன் பின் முர ணுற வணர்ந்து, இருபது கடாக் கடாவினர். அதனால், “சூட்டுக் கோலாற் சூடுண்டு, துள்ளி யெழுங்க தூத்துக்குடி முத்தைய பிள்ளை கடா” என இவரைக் கடாவாகக் கொண்டு, அதனையடக்கற் கேற்ற கட்டாரியாக, இப்புத்தக ரூபமான கட்டாரி விடப்பட்டமையின் இந்நாற்குச், “சூட்டுக் கோலாற் சூடுண்டு, துள்ளி யெழுங்க தூத்துக்குடி முத்தைய பிள்ளை கடாவை யடக்குங் கட்டாரி” எனப் பெயரீந்தா மென்க.

இனியேனும், பெரியார் நின்கை, வேதாந்த சாஸ்திர நின்கை, ஸ்ரீ சங்காசாரிய சாவாமிகள் நின்கை, குறட்டு, வியாக்கியாஙப் புரட்டு, பெளவுக் காரகம ஏறைப் புரட்டு முதலியவற்றைச் செய்யாது, பெரியாரைச் சானுக்கியாக அடைந்த வேதாந்த சாஸ்திரங்களை முறையாகக் கேட்டு அவ்வழி யொழுகித் தோல்வியுற்றதற்கும், நின்தித்ததற்கும் எம்மவரிடத்து மன்னிப் புக் கேட்டு உய்வாராக.

இவர் போன்றே, ஆரியம் அற்பங் கற்ற அங்கிய தேயத்துறந்தார், வே ரெருவரது பெயரைப் போர்த்துக் கொண்டு, கற்றூர் கண்டு கழித் தொதுக்கு மாற இருபத் கைந்து விடயங்க ஜொழுதிச் “சைவ சித்தாந்த வைபவம்” என்னும் முக்கியப் பெயரையும், “நியாய கட்கம்” என்னுங் கொண்ப் பெயரையும் இட்டு எழுதிய ஆபாசப் புத்தகம் ஒன்று மறைவாய்ச் சிற்சில விடங்களிலு சிலவுதல் கண்டங்க. அவ் வல வலை யொழிக்கக் “கட் கம்கோண்ட காளியைச் சேயிக்கும் காமாரி” என்ற பெயருடன் கண்டங்க வெளியிடுகின்றேம். அதனையும், இவரும் அவருங் கண்டங்கி யிடர்ப்படா தின்புறவாராக.

உடைத்தம் வலியறியா ருக்கத்தி னாக்கி
யிடைக்கண் முரிந்தார் பலர்.

அமைந்தாங் கொழுகா னளவறியான் றன்னை வியங்தான் விரைந்து கெடும்.

474

வெண்ணம் யெனப்படுவ தியாதெனி றெண்ணமை யுடையம்யா மென்னுஞ் செருக்கு.

844

இகவின் மிகவினி தென்பவன் வாழ்க்கை தவலுங் கெடலு னணித்து.

856

கற்றத்தைக் கையால் விரித்தற்று லாற்றுவார்க் காற்றுதா ரின்ன செயல்.

894

ஏரியாற் சுடப்படினு முயவண்டா முயயார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.

896

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளு மென்னுஞ் தகைமாண்ட தக்கார் செறின்.

897

சூட்டுக் கோலாற் சூடுண் ①

துள்ளி யேழுங்க தூத்துக்குடி முத்தைய பிள்ளை கடாவை யடக்குங் கட்டாரி முற்றுப் பேற்றது.

காள யுத்திணை ஐப்பசிமீ




சற்குருப்யோ நமः.



கணபதி துணை.

சற்குருப்யோ நமः

குரு தோத்திரம்.



காருருவக் கமலமலர்க் கண்ணனிவர் வாகநமாங் கருடப் புள்ளின்
கிருருவைத் தியாநிப்போர் திகழுமரா விடநீக்கன் சேர்ந்தாங் கெண்ணென்
வாருருவக் கலைகடந்த காசிகா நந்தனெனலும் வள்ளல் நாமத்
தோருருவைத் தினஞ்செபிப்போர் மட்மையரா விடநீங்கி யும்வா ரண்டே.
சோருங் தென்மொழியும் வடமொழியும் பயின்றவற்றுட் சிறந்புற் ரூங்கு
மேராரு யிலக்கியமு மிலக்கணமுங் தருக்கமுமுற் றெளிதி னேர்க்கே
பாராரும் வேதாந்தக் கேசரியாய்ப் பரசமயப் பகட்டை மாய்க்குங்
காராருங் தெருள்வள்ளல் காசிகா நந்தனடி கருதி வாழ்வாம்.

ஸ்வாமிநாத் பிள்ளை.



க்ஷவேஷத்துவாஸி நியிலநட்டுநஜாதஹஸார—

வீயமுஷவாநஜநிதும் கிடு காஸரிகாயாடு |

குநந்தவு அராநநலு துநநநநு வழைடு—

தஹஸாதஹஸிகங்கும் நவநாந தெதுக்க |


ஜெஜீயதாம் விராம் காஸரி—

காதநாரெவூரா உஹாநாவி |

உங்குதாந்தகாங்கி வங்வார—

விஸுளா உநாநு வாவாபுநாங் ||

வி. ஆர். வேலப்ப பிள்ளை.



பக்கம்	வரி	பிழை	ஏசிவமயம்.	திருத்தம்
1	14	சிவாதார	சிவாவதார	
4	10	கிணற்று	கிணறன	
5	8	ஷடாந்த	ஷடந்த	
,	37	ஹள தென்	ஹள வென்	
16	38	பிரத்தெராம்கா	பிரத்தெராம்சா	
20	20	சாத்தியாசாமாநாதி	சாத்தியசாமாநாதி	
24	16	பரிசிங்கனுக	பரிசிங்கனுக	
26	6	செய்திருப்பரேல்	செய்யாதிருப்பரேல்	
34	37	தோடமிலி யோகனுகி	தோடமிலி யேகனுகி	
38	36	மேன்ன	மென்ன	
52	30	ஹா	ஹமா	
,	,	ஷ்னு	விஷ்ணு	
59	39	ஸ்ரீமாந	ஸ்ரீமாந்	
75	33	செபயுட்	செய்யுட்	
76	18	யெழுங்குங்கா	பெழுதுங்கா	
,	39	ளாராய்சிச்	ளாராய்ச்சி	
77	22	ஒருவாரித்த	ஒருவாரித்த	
,	32	ஏஹுடங்	ஏடுலுங்	

1919.